



ලංකාණ්ඩුවේ ගැසට් පත්‍රය

අංක 11,080—1957 මාර්තු 1 වැනි සිකුරාදා—1 3 1957

(ආණ්ඩුවේ බලය පිට ප්‍රසිද්ධ කරන ලදී)

III වැනි කොටස—ඉඩම්

(එක් එක් කොටස වෙත වෙනම බැඳ තබා ගත හැකි විම පිණිස පිටු අංක යොදා ඇත්තේ වෙන වෙනම එක් එක් කොටසට ගැලපෙන පරිද්දෙනි)

	පිට		පිට
ඉඩම් නිරවුල් කිරීම පිළිබඳ දැන්වීම් —		ඉඩම් නිරවුල් කිරීමේ නිලධාරීන් විසින් ඉඩම් විකිණීම —	
ප්‍රාග්ධන දැන්වීම්	—	බස්නාහිර පළාත	—
අවසාන නියෝග	—	මධ්‍යම පළාත	—
ආණ්ඩුවේ ඒජන්තවරුන් විසින් ඉඩම් විකිණීම —		දකුණු පළාත	—
බස්නාහිර පළාත	—	උතුරු පළාත	—
මධ්‍යම පළාත	—	නැගෙනහිර පළාත	—
දකුණු පළාත	—	වයඹ පළාත	—
උතුරු පළාත	—	උතුරු මැද පළාත	—
නැගෙනහිර පළාත	—	ඌව පළාත	—
වයඹ පළාත	—	සබරගමු පළාත	—
උතුරු මැද පළාත	—	ඉඩම් රජයට ගැනීම පිළිබඳ දැන්වීම්	331
ඌව පළාත	—	ඉඩම් සංවර්ධන ආඥාපනත යටතේ දැන්වීම්	—
සබරගමු පළාත	—	ඉඩම් නිදහස් කිරීම පිළිබඳ දැන්වීම්	—
		ඉඩම් පිළිබඳ විවිධ දැන්වීම්	341
		ඉඩම් හිමි ගැමි ක්‍රමය යටතේ ඉඩම් දීම	—

ඉඩම් රජයට ගැනීම පිළිබඳ දැන්වීම

අංකය කිවි ඒ 322 ඡේ 56 ඊ 244

1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ චාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

කොළඹ දිස්ත්‍රික්කයේ බටහිර සියනා කෝරළේ මැදපත්තුවේ නැදුන යොමුවේ පිහිටි අඹගහවත්ත නොහොත් අළුබෝගහවත්ත යන ඉඩමෙන් අත්කරයක පමණ ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට එව් පී වික්‍රමආරච්චි මහත්මයා ජී පී වික්‍රමආරච්චි මහත්මයා, බඩ්ලිවි සී ඇල් පෙරේරා මහත්මයා, පී පී වික්‍රම ආරච්චි මහත්මයා, ඇම් පී වික්‍රමආරච්චි මහත්මයා සහ දෝන පොරලෝනිනා පෙරේරා නෝනා මහත්මිය අයිතිකම් කියන එම ඉඩමේම ඉතිරි කොටස නැගෙනහිරට, සිරිඑළුල්ල

කරන්න පාර, දකුණට චාල්ස් පෙරේරා මහත්මයා අයිතිකම් කියන එම ඉඩමේම කොටසක්, බස්නාහිරට රතුපස්වල-හේනෙගම ප්‍රසිද්ධ පාර (ඇස් ඇස් රත්තම් මිනිත්දෝරා මහත්මයාගේ 848 සහ 1918 අප්‍රේල් 8 වැනි දින දරණ සිතියමේ 'ඒ' කැබැල්ලේ (කොටසක්) 'බී' කැබැල්ලේ විස්තර කළ ඉඩම)

සී පී ද සිල්වා,

ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

1957 පෙබරවාරි 6 වැනි දින,
කොළඹ

1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ චාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

(1) කොළඹ දිස්ත්‍රික්කයේ බටහිර සියනැකෝරළේ අදිකාරි පත්තුවේ කෙත් දලියද්දපාළුව පිහිටි දෙල්ගහ වත්ත යන ඉඩමෙන් අඩි 50x3 ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට නැගෙනහිරට සහ බස්නාහිරට ගම්සහා පාර, දකුණට එම ඉඩමේ ඉතිරි කොටස

(2) කොළඹ දිස්ත්‍රික්කයේ බටහිර සියනැකෝරළේ අදිකාරි පත්තුවේ කෙත් දලියද්දපාළුව පිහිටි මදුගහවත්ත යන ඉඩමෙන් අඩි 343 x 3 ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට සහ නැගෙනහිරට ගම්සහා පාර, දකුණට සහ බස්නාහිරට ගම්සහා පාර සහ එම ඉඩමේ ඉතිරි කොටස

(3) කොළඹ දිස්ත්‍රික්කයේ බටහිර සියනැකෝරළේ අදිකාරි පත්තුවේ කෙත් දලියද්දපාළුව පිහිටි දෙල්ගහවත්ත යන ඉඩමෙන් අඩි 50x3 ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට එම ඉඩමේ ඉතිරි කොටස, නැගෙනහිරට, දකුණට සහ බස්නාහිරට ගම්සහා පාර

(4) කොළඹ දිස්ත්‍රික්කයේ බටහිර සියනැකෝරළේ අදිකාරි පත්තුවේ කෙත් දලියද්දපාළුව පිහිටි මදුගහවත්ත යන ඉඩමෙන් අඩි 172x3 ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම්

උතුරට එම ඉඩමේ ඉතිරි කොටස, නැගෙනහිරට දෙල්ගහ වත්ත, දකුණට සහ බස්නාහිරට ගම්සහා පාර

සී පී ද සිල්වා,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අංකය කීව් බී 221/පේ 56 ඇල් ජී 13

1957 ජනවාරි 1 වැනි දින
කොළඹ

අංකය ඇල් එච්/එ 546

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණති

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ වාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

කළුතර දිස්ත්‍රික්කයේ නැගෙනහිර පස්දුන් කෝරළයේ උඩවෙල ගමේ පිහිටි ගමයේ නම්බියවල කුඹුර නමැති ඉඩමෙන් අක්කර ¼ ක් පමණ කැබැල්ල, ඊට මායිම් —

උතුරට කේඇල් / උඩවෙල රජයේ සිංහල පාසැල් ඉඩම (රජයේ ඉඩම), නැගෙනහිරට හා දකුණට එම ඉඩමේම ඉතිරි කොටස, බස්නාහිරට උඩවෙල ගම්සහා පාර

සී පී ද සිල්වා,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අංකය ජේ 56 ඊ 418

1957 පෙබරවාරි 6 වැනි දින
කොළඹ

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණති

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බක්බා බුලන්කුලම නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

(1) කළුතර දිස්ත්‍රික්කයේ රයිගම් කෝරළේ මදුරුවල නම් ගමෙහි පිහිටි ප්‍රමාණයෙන් අ 0, රු 0, ප 51 ක් පමණ ඇති උරතුඩුව ඹවිට නම් වූ ඉඩම් කවරියට මායිම් —

උතුරට යාල ඇල, නැගෙනහිරට කේ ඇම් පී අල්විස් සහ තවත් අයට අයිති රබර් වත්ත, දකුණට වාල්ස් සමරකෝන්ට අයිති කුඹුර, බස්නාහිරට ජී වනිගතුංගට අයිති ඹවිට

(2) කළුතර දිස්ත්‍රික්කයේ රයිගම් කෝරළේ මදුරුවල නම් ගමෙහි පිහිටි ප්‍රමාණයෙන් අ 0, රු 0 ප 26 ක් පමණ ඇති උරතුඩුව ඹවිට නම් වූ ඉඩම් කවරියට මායිම් —

උතුරට යාල ඇල, නැගෙනහිරට කේ ඇම් පී අල්විස් සහ තවත් අයට අයිති රබර් වත්ත, දකුණට වාල්ස් සමරකෝන්ට අයිති කුඹුර, බස්නාහිරට ජී වනිගතුංගට අයිති ඹවිට

(3) කළුතර දිස්ත්‍රික්කයේ රයිගම් කෝරළේ මදුරුවල නම් ගමෙහි පිහිටි ප්‍රමාණයෙන් අ 0, රු 1, ප 08 ක් පමණ ඇති උරතුඩුව ඹවිට නම් වූ ඉඩම් කවරියට මායිම් —

උතුරට යාල ඇල, නැගෙනහිරට පී බබ්ලිවී හී පාර, දකුණට ඇස් බබ්ලිවී දැක් අප්පුට සහ තවත් අයට අයිති කුඹුර, බස්නාහිරට ජී වනිගතුංගට අයිති ඹවිට

(4) කළුතර දිස්ත්‍රික්කයේ රයිගම් කෝරළේ මදුරුවල නම් ගමෙහි පිහිටි ප්‍රමාණයෙන් අ 0, රු 0 ප 102 ක් පමණ ඇති උරතුඩුව ඹවිට නම් වූ ඉඩම් කවරියට මායිම් —

උතුරට යාල ඇල, නැගෙනහිරට පී බබ්ලිවී හී පාර, දකුණට ඇස් බබ්ලිවී දැක් අප්පුට සහ තවත් අයට අයිති කුඹුර, බස්නාහිරට ජී වනිගතුංගට අයිති ඹවිට

(5) කළුතර දිස්ත්‍රික්කයේ රයිගම් කෝරළේ මදුරුවල නම් ගමෙහි පිහිටි ප්‍රමාණයෙන් අ 0, රු 0, ප 51 ක් පමණ ඇති කදුරුගහ අස් වැද්දුම නම් වූ ඉඩම් කවරියට මායිම් —

උතුරට හී එච් ජයවර්ධන සහ වෙනත් අය අයිතිකම් කියන කුඹුර, නැගෙනහිරට හී ජී වනිගතුංගට අයිති ඹවිට, දකුණට යාල ඇල, බස්නාහිරට හී ජී වනිගතුංගට සහ තවත් අයට අයිති කුඹුර

(6) කළුතර දිස්ත්‍රික්කයේ රයිගම් කෝරළේ මදුරුවල නම් ගමෙහි පිහිටි ප්‍රමාණයෙන් අ 0, රු 0 ප 331 ක් පමණ ඇති කදුරුගහ අස් වැද්දුම නම් වූ ඉඩම් කවරියට මායිම් —

උතුරට හී එච් ජයවර්ධන සහ වෙනත් අය අයිතිකම් කියන කුඹුර, නැගෙනහිරට හී ජී වනිගතුංගට අයිති ඹවිට දකුණට යාල ඇල, බස්නාහිරට හී ජී වනිගතුංගට සහ තවත් අයට අයිති කුඹුර

(7) කළුතර දිස්ත්‍රික්කයේ රයිගම් කෝරළේ මදුරුවල නම් ගමෙහි පිහිටි ප්‍රමාණයෙන් අ 0, රු 0, ප 51 ක් පමණ ඇති කදුරුගහ අස් වැද්දුම නම් වූ ඉඩම් කවරියට මායිම් —

උතුරට හී එච් ජයවර්ධන සහ වෙනත් අයට අයිති කුඹුර, නැගෙනහිරට හී ජී වනිගතුංගට අයිති ඹවිට, දකුණට යාල ඇල, බස්නාහිරට හී ජී වනිගතුංගට සහ තවත් අයට අයිති කුඹුර

පී බී බුලන්කුලම
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අංකය ජේ-ඇල් ඇල් ඩී/2737/ඇල් එච්/බී 85
1955 අගෝස්තු 30 වැනි දින
කොළඹ

අංකය ඇල් එච්/එ 489

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණති

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ වාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

කළුතර දිස්ත්‍රික්කයේ රයිගම් කෝරළයේ ආදාම පාලක නිලධාරී කොටසේ මුනගම ගමේ පිහිටි කළුගලපේ න නමැති අ 0, රු 0, ප 4 40 ක් පමණ විශාල ඇති සහන සඳහන් ඉඩම, ඊට මායිම් —

උතුරට සී බී පොහි සිකෙකු පෙරේරා අයිතිවැසිකම් කියන නාර කිදුර නම් ඉඩම, නැගෙනහිරට මුනගම-මිල්ලුව කරත්ත පාර, දකුණට සහ බස්නාහිරට මෙම ඉඩමේම ඉතිරි කොටස

සී පී ද සිල්වා,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අංකය ජේ 56 ඇල් ජී 343
1957 ජනවාරි 29 වැනි දින
කොළඹ

1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ චාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

ඒ. පී. ද සිල්වා,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

(1) මෙහි පහත මායිම් සඳහන් මහනුවර දිස්ත්‍රික්කයේ භූමිපත්තුව කොටසකගේ අලවතුගොඩ ගමෙහි පිහිටි රත්නායක ගෙදරවත්ත නමැති ප්‍රමාණයෙන් පර්චස් 65 ක් පමණ වූ ඉඩම් කැබල්ල —

උතුරට මහනුවර-යාපනේ පාර, නැගෙනහිරට එම ඉඩමේ ඉතිරි කොටස, දකුණට සහ බස්නාහිරට මහනුවර-යාපනේ පාර

(2) මෙහි පහත මායිම් සඳහන් මහනුවර දිස්ත්‍රික්කයේ භූමිපත්තුව කොටසකගේ අලවතුගොඩ ගමෙහි පිහිටි රත්නායක ගෙදරවත්ත නමැති ප්‍රමාණයෙන් පර්චස් 475 ක් පමණ වූ ඉඩම් කැබල්ල —

උතුරට සහ බස්නාහිරට වාරිමාගී ඇල, නැගෙනහිරට සහ දකුණට මහනුවර-යාපනේ පාර

(3) මෙහි පහත මායිම් සඳහන් මහනුවර දිස්ත්‍රික්කයේ භූමිපත්තුව කොටසකගේ අලවතුගොඩ ගමෙහි පිහිටි අස්වැද්දුමේ කුඹුර නමැති ප්‍රමාණයෙන් පර්චස් 17 ක් පමණ වූ ඉඩම් කැබල්ල —

උතුරට එම ඉඩමේ කොටසක් සහ මහනුවර-යාපනේ පාර, නැගෙනහිරට මහනුවර-යාපනේ පාර සහ වාරිමාගී ඇල, දකුණට වාරිමාගී ඇල, බස්නාහිරට එම ඉඩමේ ඉතිරි කොටස

ඒ. පී. ද සිල්වා,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අංකය ජේ 56 වී 335/ඇල් බී 4959

1957 ජනවාරි 9 වැනි දින
කොළඹ

1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ චාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

මහනුවර දිස්ත්‍රික්කයේ පානදුම්බර කොටසකගේ උඩගම්පහ කෝරළේ හේන්වල ගමෙහි පිහිටි ප්‍රමාණයෙන් අක්කර 0, රූඩ් 0, පර්චස් 31 2 ක් වූ මූලික ප්ලාන් නො 1 ට 2,216 ලොච අංක 1 සහ 2 යනුවෙන් විස්තර කරන ලද පුටුකුළු ගහකපුරකුඹුරේ වනාන්ත නමැති ඉඩම් කැබල්ල දෙක

ඒ. පී. ද සිල්වා,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අංකය ජේ/ඒ ඇල්/685/53—ඇල් බී 4773

1957 පෙබරවාරි 9 වැනි දින
කොළඹ

1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ චාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

(1) මාතර දිස්ත්‍රික්කයේ ගඟබොඩපත්තුවේ නිහඟොඩ නමැති ගමෙහි පිහිටි ලියනගේහේන යන ඉඩමේ උතුරු කොටසෙන් අක්කර 3 1/2 ක පමණ බිම් කොටසක්, ඊට මායිම් —

උතුරට එම ඉඩමේ ඉතිරි කොටස, නැගෙනහිරට ලියනගේහේන යන ඉඩම, දකුණට නිහඟොඩ රජයේ කණිෂ්ඨ පාසැල් වත්ත, බස්නාහිරට මාතර-කබුරුපිටිය පී බබ්ලිවී බී පාර

(2) මාතර දිස්ත්‍රික්කයේ ගඟබොඩපත්තුවේ නිහඟොඩ නමැති ගමෙහි පිහිටි ලියනගේහේන යන ඉඩමෙන් අක්කර 1 1/2 ක් පමණ බිම් කොටසක්, ඊට මායිම් —

උතුරට නිහඟොඩ රජයේ කණිෂ්ඨ පාසැල් වත්ත සහ ලියනගේහේන යන ඉඩම, නැගෙනහිරට මාතර-හක්මන පී බබ්ලිවී බී පාර, දකුණට පබ්දේනියපරනවත්ත යන ඉඩම, බස්නාහිරට නිහඟොඩ රජයේ කණිෂ්ඨ පාසැල් වත්ත සහ මාතර-කබුරුපිටිය පී බබ්ලිවී බී පාර

ඒ. පී. ද සිල්වා,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

1957 පෙබරවාරි 6 වැනි දින
කොළඹ

අංකය ජේ 55 එල් පී 324-ඇල් බී 2262

1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ චාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

(1) මාතර දිස්ත්‍රික්කයේ වැල්ලබඩ පත්තුව සහ කඩවත් සතර තුළ දෙඩම්පහල බටහිර නමැති ගමෙහි පිහිටි හත්කුඹුර යන ඉඩමෙන් අඩි 222 දිග සහ අඩි 4, අඟල් 6 පළල බිම් ප්‍රමාණයක්, ඊට මායිම් —

උතුරට අඩි පාරක්, නැගෙනහිරට මැදකුඹුර නමැති ඉඩම, දකුණට එම ඉඩමේ ඉතිරි කොටසක් බස්නාහිරට පී බබ්ලිවී බී පාර

(2) මාතර දිස්ත්‍රික්කයේ වැල්ලබඩ පත්තුව සහ කඩවත් සතර තුළ දෙඩම්පහල බටහිර නමැති ගමෙහි පිහිටි මැදකුඹුර යන ඉඩමෙන් අඩි 210 දිග සහ අඩි 4, අඟල් 6 පළල බිම් ප්‍රමාණයක්, ඊට මායිම් —

උතුරට අඩි පාරක්, නැගෙනහිරට අඩි පාරක්, දකුණට එම ඉඩමේ ඉතිරි කොටස, බස්නාහිරට හත්කුඹුර නමැති ඉඩම

(3) මාතර දිස්ත්‍රික්කයේ වැල්ලබඩ පත්තුව සහ කඩවත් සතර තුළ දෙඩම්පහල බටහිර නමැති ගමෙහි පිහිටි මැදකුඹුර යන ඉඩමෙන් අඩි 210 දිග සහ අඩි 4, අඟල් 6 පළල බිම් ප්‍රමාණයක්, ඊට මායිම් —

උතුරට එම ඉඩමේ ඉතිරි කොටස, නැගෙනහිරට සහ දකුණට අඩිපාරක්, බස්නාහිරට මැදකුඹුර නමැති ඉඩම

(4) මාතර දිස්ත්‍රික්කයේ වැල්ලබඩ පත්තුව සහ කඩවත් සතර තුළ දෙඩම්පහල බටහිර නමැති ගමෙහි පිහිටි මැදකුඹුර යන ඉඩමෙන් අඩි 222 දිග සහ අඩි 4, අඟල් 6 පළල බිම් ප්‍රමාණයක්, ඊට මායිම් —

උතුරට එම ඉඩමෙන් ඉතිරි කොටස, නැගෙනහිරට මැදකුඹුර නමැති ඉඩම, දකුණට අඩිපාරක්, බස්නාහිරට පී බබ්ලිවී බී පාර

ඒ. පී. ද සිල්වා,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

1957 ජනවාරි 3 වැනි දින
කොළඹ

1954 ටේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ටේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ටේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ පළවෙනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ චාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

බදුල්ල දිස්ත්‍රික්කයේ යටකිඳ ආදායම් පාලන නිලධාරී තුමාගේ කොට්ඨාශයේ පිල් පොල කෝරළේ පල්ලේගම කෝට්ටොයාබ නැමැති ගමේ පිහිටි වි පී 83 දරණ ජලානේ අංක 85 දරණ කැබැල්ල (අංක 63 දරණ පැරණි කැබැල්ලෙන් කොටසක්) නම් මැන වෙන් කරන ලද ග්ලෙන් ඇල්පින් ග්ලේප් නමැති ඉඩමෙන් අ 12, රු 1, ප 22 ක් අති ඉඩම් කැබැල්ල, ඊට මායිම් —

උතුරට වි පී 83 දරණ ජලානේ අංක 65 යයි මැන වෙන් කරණ ලද ග්ලේප් කදුර, නැගෙනහිරට වි පී 83 දරණ ජලානේ (අංක 63 දරණ පැරණි කැබැල්ලෙන් කොටසක්) අංක 86 දරණ කැබැල්ල, දකුණට වි පී 83 දරණ ජලානේ අංක 61 යයි වෙන් කරන ලද සේනමලේ කදුර, බස්නාහිරට වි පී 83 දරණ ජලානේ (අංක 63 දරණ පැරණි කැබැල්ලෙන් කොටසක්) අංක 84 දරණ කැබැල්ල

සී පී ද සිල්වා,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අංකය ටේ 54 ඇල් 108 වි ඊ

1957 පෙබරවාරි 9 වැනි දින
කොළඹ

1954 ටේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ටේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ටේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ටේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ චාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

රත්නපුර දිස්ත්‍රික්කයේ කොළොන්න කෝරළයේ කොළොන්න ගම් පත්තුවේ බුත්තන්ද ගමෙහි පිහිටි අංක 911 දරණ ගම් සිතියමේ 93 වැනි කැබෙල්ල මෙන් දක්වා තිබෙන පේරවත්ත, එපිටවත්ත, කඩවත්ත යන ඉඩමෙන් රුසි තුනක් පමණ වූ ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට අංක ඒ 236 දරන මුල් සිතියමේ අංක 1 දරන ඉඩම් කැබෙල්ල හෙවත් අංක 911 දරන ගම් සිතියමේ අංක 108 දරන කැබෙල්ල මෙන් දක්වා තිබෙන බුත්තන්ද ආණ්ඩුවේ සිංහල මිශ්‍ර පාසැල් භූමිය සහ අංක 911 දරන ගම් සිතියමේ අංක 93 දරන කුඹුරේ ඉතිරි කොටස, නැගෙනහිරට අංක ඒ 236 දරන මුල් සිතියමේ අංක 1 දරන ඉඩම් කැබෙල්ල හෙවත් අංක 911 දරන ගම් සිතියමේ අංක 108 මෙන් දක්වා තිබෙන බුත්තන්ද ආණ්ඩුවේ සිංහල මිශ්‍ර පාසැල් භූමිය, දකුණට අංක 911 දරන ගම් සිතියමේ අංක 93 දරන කැබෙල්ලේ ඉතිරි කොටස, බස්නාහිරට අංක 911 දරන ගම් සිතියමේ අංක 93 දරන කැබෙල්ලේ ඉතිරි කොටස

සී පී ද සිල්වා,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අංකය ටේ 56 ඊ 254

1957 ජනවාරි 30 වැනි දින
කොළඹ

1954 ටේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ටේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ටේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ටේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ චාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

රත්නපුර දිස්ත්‍රික්කයේ නවදුන් කෝරළයේ දෙනවක පානකඩ ගමෙහි අංක 161 දරණ අවසාන ගම් සිතියමේ අංක 90 වේ කැබැල්ල මෙන් දක්වා තිබෙන උඩවත්තේන දඳුල් ගහණේන, රත්තෝර වත්තේන නමැති ඉඩමෙන් අක්කර 1ක් පමණ වූ ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට සහ නැගෙනහිරට එම ඉඩමේම ඉතිරි කොටස, දකුණට ගම් සහ පාර සහ නාරත්තොබ ආණ්ඩුවේ සිංහල මිශ්‍ර පාසැල් ඉඩම, බස්නාහිරට එම ඉඩමේම ඉතිරි කොටස සහ නාරත්තොබ ආණ්ඩුවේ සිංහල මිශ්‍ර පාසැල් ඉඩම

සී පී ද සිල්වා,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අංකය ටේ 56 ඊ 43

1957 ජනවාරි 18 වැනි දින
කොළඹ

1954 ටේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ටේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ටේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ටේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ චාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

රත්නපුර දිස්ත්‍රික්කයේ කුරුපිටි කෝරළයේ කිරිඇල්ලේ ඉඩන්ගොඩ තිබෙන (අංක 182 දරණ අවසාන ගම් සිතියමේ ලොට් 206 දරණ) කන්කානිගෙවත්ත නමැති ඉඩමෙන් කොටසක් වූ අඩි 200 X අඩි 10 පමණ විශාල වූ ඉඩම, ඊට මායිම් —

උතුරට අංක 182 දරණ අවසාන ගම් සිතියමේ ලොට් 205, නැගෙනහිරට අංක 182 දරණ අවසාන ගම් සිතියමේ ලොට් 359 සහ 360, දකුණට අංක 182 දරණ අවසාන ගම් සිතියමේ ලොට් 360, බස්නාහිරට මෙම ඉඩමේ ඉතිරි කොටස

සී පී ද සිල්වා,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අංකය ටේ 56 එච් 314,

1957 පෙබරවාරි 6 වැනි දින
කොළඹ,

1954 ටේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ටේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ටේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ටේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ චාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

රත්නපුර දිස්ත්‍රික්කයේ කුරුමිටි කෝරළයේ උඩපත්තුවේ කිතුල්පෙ
ගමේ තිබෙන රත්නපුර පාමි භාවන් වතුයායේ කරපිංච වත්තේ
(කරපිංච වත්තේ සිට මහපාරට එන කරත්ත පාර හැර) අංක 283
අවසාන ගම් සිතියමේ ලොට් 5 1/2, 8, 9 (කොටස), 13 (කොටස),
13 1/2, 17 (කොටස), 20 (කොටස), 21 (කොටස), 22 (කොටස), 42
(කොටස), 43 (කොටස), 44 (කොටස) සහ 45 (කොටස) දරණ
දඹුල්ලදෙකිසිසේන, දඹුල්ලදෙකිසි, උඩත්තාගස් මුල්ලදෙකිසි
පහළතාගස් මුල්ලදෙකිසි, බුදුතාකුඹුරෙදෙකිසි, මිදෙල්ලවතුරේදෙකිසි
දික්දෙකිසිලත් ද, රුක්මල්දෙකිසි, ගල්කැටියදෙකිසි ආදී අක්කර
29, රු.ඩි 3, පර්චස් 15ක් පමණ විශාල වූ කොටස්, ඊට මායිම —

උතුරට ගම් මායිම, නැගෙනහිරට අංක 283 දරණ අවසාන ගම්
සිතියමේ ලොට් අංක 10, 9 (කොටස), 13 (කොටස), 22 (කොටස)
15, 19, 21 (කොටස) සහ 17 (කොටස) හා කරත්ත පාර,
දකුණට අංක 283 දරණ අවසාන ගම් සිතියමේ ලොට් අංක 20
(කොටස), 21 (කොටස), 45 (කොටස), 46 (කොටස), 47
(කොටස), 43 (කොටස), 42 (කොටස) සහ 187 සහ
කොටුවලට බටදෙල, බස්නාහිරට අංක 283 දරණ අවසාන ගම්
සිතියමේ ලොට් අංක 13 (කොටස) සහ 5 සහ උඩතනගස් මුල්ල
ඇල

සී පී ද සිල්වා,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අංකය ජේ 55 ඒ 177

1957 ජනවාරි 18 වැනි දින
කොළඹ

**1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත)
ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ
අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත**

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට
උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ
ආඥාපණතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954ජේ අංක 39
දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය
කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ
5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම්
සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ වාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති
මම මෙයින් ප්‍රකාර කරමි

කැගල්ල දිස්ත්‍රික්කයේ දෙහිගම්පල් කෝරළේ සහ පහත වූලත්
ගම ප්‍රාදේශීය ආදායම් නිලධාරී තුමාගේ කොටසට අයත් ගනේ
පල්ල වසමේ ගනේපල්ල ගමේ පිහිටා තිබෙන ගනේපල්ල වනන
නමැති ඉඩමෙන් අක්කර 2ක් පමණ ප්‍රමාණය ඇති බිම් කැබලි
2ක්, ඊට මායිම —

- (1) උතුරට ඇක්කි මය, නැගෙනහිරට සහ බස්නාහිරට නාගහ
හේන නැමති ඉඩම, දකුණට ගම්කැයෑ සහා උර
- (2) උතුරට ගම්කැයෑ සහා පාර, නැගෙනහිරට, දකුණට සහ
බස්නාහිරට එම ඉඩමේ ඉතිරි කොටස්

සී පී ද සිල්වා,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අංකය ජේ 56 ඊ 363/ඇල් ඇම් 5629

1957 පෙබරවාරි 6 වැනි දින,
කොළඹ

**1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත)
ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ
අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත**

31 බි වගන්තිය යටතේ කරනු ලබන දන්වීමයි

මෙහි පහත සඳහන් උපලෙඛනයේ විස්තර කරන ඉඩම ආණ්ඩුවට
අයත් කර ගැනීම නිසා එහි ඉඩම එකිනෙකට ගෙවනු ලබන උපත
සඳහන් වන්නේ මුදල ගම්පහ පිකුමැස්ට් උසාවියට ගෙවන ලද බවත්
ඒ සඳහා අයිතිකම් කියන ගම් අයකු හෝ අයවලුන් වේ නම් ඒ
ලබාගත යුතු බවත් 1954 අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ
(සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධිත, 1950 අංක 9 දරණ ඉඩම්
ලබාගැනීමේ ආඥාපණතේ 31 වැනි වගන්තියේ පරිදි කොළඹ රජයේ
අතිරේක සහකාර දිසාපති ඇන් බී ඇම් සෙනෙවිරත්න වන මම
මෙයින් දැනුම් දෙමි

නී බී මා සෙනෙවිරත්න,
අතිරේක සහකාර දිසාපති තැන

1957 පෙබරවාරි 18 වැනි දින
කොළඹ

උපලෙඛනය

ඉඩමේ නම නාකදපොල පිහිටි ගොරකහචන් අංක ඒ 3,320
ඒලානේ 3 වැනි කැබැල්ල, වන්දි මුදල රුපියල් 40, නඩු
නොමිමරය 6,972

**1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත)
ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ
අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත**

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට
ආණ්ඩුව අදහස්කරන බැව් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ
(සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ
අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ
(1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

මුල් ඒලානේ නො ඒ 3,971 ගම—බෝතලේ පහළගම

කැබැල්ල 1

ඉඩමේ නම මිනිරනපොලයේ න, විස්තරය අවුරුදු 20ක් වූ පොල
ගස් 3ක් ඇති පාර, අයිතිකම් කියන්නෝ ආර් පී සේනානායක,
'වුබ්ලන්ඩ්ස්' කනාන පාර, බොරැල්ල, ප්‍රමාණය අ 0, රු 1, ප 28 9

කැබැල්ල 2

ඉඩමේ නම මිනිරන්පොලයේ න, විස්තරය අවුරුදු 2ක් වූ රබර්
පැලයක් ඇති පාර, අයිතිකම් කියන්නෝ ඇම් එච් ඒ සයිමන්
අප්පුහම්, බෝතලේ පහළගම, අඹේපුස්ස, ප්‍රමාණය අ 0, රු 0, 0,
ප 29 6

කැබැල්ල 3

ඉඩමේ නම සියඹලාගහචන් න, විස්තරය අවුරුදු 20ක් වූ පොල්
ගහක් ඇති පාර, අයිතිකම් කියන්නෝ ඒ වාර්ලිස් සිංඤෝ,
බෝතලේ පහළගම, අඹේපුස්ස, ප්‍රමාණය අ 0, රු 0, ප 5

කැබැල්ල 4

ඉඩමේ නම සියඹලාගහචන් න, විස්තරය පාර, අයිතිකම්
කියන්නා සී පී පුංචිහාමි, බෝතලේ පහළගම අඹේපුස්ස,
ප්‍රමාණය අ 0, රු 0, ප 41

කැබැල්ල 5

ඉඩමේ නම සියඹලාගහචන් න, විස්තරය පාර, අයිතිකම්
කියන්නී ඇම් කේ ජේන් තෝනා, බෝතලේ පහළගම,
අඹේපුස්ස, ප්‍රමාණය අ 0, රු 0, ප 25

කැබැල්ල 6

ඉඩමේ නම මීරිගම්කන්ද, විස්තරය පාර, අයිතිකම් කියන්නෝ
ඇම් කේ ජේන් තෝනා සහ ඇම් කේ අයෝ තෝනා, දෙදෙනාම
බෝතලේ පහළගම අඹේපුස්ස, ප්‍රමාණය අ 0, රු 0, ප 21 6

කැබැල්ල 7

ඉඩමේ නම දඹගහචන් න, විස්තරය අවුරුදු 25ක් වූ පොල්ගහක්
ඇති පාර, අයිතිකම් කියන්නා සී කොරනෝ ලිස් සිංඤෝ,
බෝතලේ පහළගම, අඹේපුස්ස, ප්‍රමාණය අ 0, රු 0, ප 32

කැබැල්ල 8

ඉඩමේ නම කරන්දෙකියචන් න නොහොත් පේරගහපාතාලවන් න,
විස්තරය අවුරුදු 8ක් වූ නැදුන් ගහක්, අවුරුදු 10ක් වූ පුවක් ගස්
16ක් සහ අවුරුදු 25ක් වූ පොල් ගස් 2ක් ඇති පාර, අයිතිකම්
කියන්නා සී දීදරසිංහ, බෝතලේ අඹේපුස්ස, ප්‍රමාණය
අ 0, රු 1, ප 3

කැබැල්ල 9

ඉඩමේ නම 'රත්නගල ඇස්ටේට්', විස්තරය අවුරුදු 30ක් වූ පොල්
ගස් 2ක් ඇති පාර, අයිතිකම් කියන්නෝ ඩබ්ලිව් සේනානායක, ආර්
පී සේනානායක, දෙදෙනාම 'වුබ්ලන්ඩ්ස්' කනාන පාර, බොරැල්ල,
ප්‍රමාණය අ 0, රු 2, ප 23 6

කැබැල්ල 9 1/2

ඉඩමේ නම කරන්දෙකියචන් න නොහොත් පේරගහපාතාලවන් න,
විස්තරය පාර, අයිතිකම් කියන්නෝ සී දීදරසිංහ, බෝතලේ
පහළගම, අඹේපුස්ස, ප්‍රමාණය අ 0, රු 0, ප 01

කැබැල්ල 10

ඉඩමේ නම බෝගහලත් ද, විස්තරය අවුරුදු 30ක් වූ පොල් ගස්
දෙකක් ඇති පාර, අයිතිකම් කියන්නෝ කේ ඩී කේ. බණ්ඩා
අප්පුහම් බෝතලේ පහළගම, අඹේපුස්ස, ප්‍රමාණය අ 0, රු 0,
ප 23 5

කැබැල්ල 11

ඉඩමේ නම බෝගහලත්ද, විස්තරය පාර, අයිතිකම් කියන්නා කේ ඩබ්ලිව් ජයවර්ධන අප්පුහාමි, බෝතලේ පහළගම, අඹේපුස්ස, ප්‍රමාණය අ 0, රු 0, ප 112

කැබැල්ල 12

ඉඩමේ නම ගලබොඩවත්ත, විස්තරය පාර, අයිතිකම් කියන්නා කේ සී ඇඩ්මන්ඩ්, කේ සී විලියම්, කේ සී යෝතනා, කේ සී ඇල්බි තෝනා, කේ සී ඇස්ලික් තෝනා, සියළුදෙනාම බෝතලේ පහළගම සහ කේ සී තෝමස් සිසිල්සෝ (ලිපිනය දන්නේ නැත), ප්‍රමාණය අ 0, රු 0, ප 312

කැබැල්ල 13

ඉඩමේ නම ගලබොඩවත්ත, විස්තරය අවුරුදු 20ක් වූ පුවක් ගහක් ඇති ඉඩම, අයිතිකම් කියන්නා කේ සී ඇඩ්මන්ඩ්, කේ සී විලියම්, කේ සී යෝතනා, කේ සී ඇල්බි තෝනා, කේ සී ඇසිලික් තෝනා, සියළුදෙනාම බෝතලේ පහළගම සහ කේ සී තෝමස් සිසිල්සෝ (ලිපිනය දන්නේ නැත), ප්‍රමාණය අ 0, රු 0, ප 23

කැබැල්ල 14

ඉඩමේ නම ගලබොඩවත්ත, විස්තරය පාර, අයිතිකම් කියන්නා කේ සී ඒ, සර්තෝලිස් සිංඤ්ඤා සහ ඩී සේදීස් සිංඤ්ඤා දෙදෙනාම බෝතලේ පහළගම, අඹේපුස්ස, ප්‍රමාණය අ 0, රු 0, ප 197

කැබැල්ල 15

ඉඩමේ නම ගලබොඩවත්ත, විස්තරය පාර, අයිතිකම් කියන්නා කේ සී ඒ සර්තෝලිස් සිංඤ්ඤා සහ ඩී සේදීස් සිංඤ්ඤා දෙදෙනාම බෝතලේ පහළගම, අඹේපුස්ස, ප්‍රමාණය අ 0, රු 0, ප 56

කැබැල්ල 16

ඉඩමේ නම ගලබොඩවත්ත, විස්තරය පාර, අයිතිකම් කියන්නා එච් ඩී කොරතොලිස් අප්පුහාමි, බෝතලේ පහළගම, අඹේපුස්ස, ප්‍රමාණය අ 0, රු 0, ප 22

කැබැල්ල 17

ඉඩමේ නම ගලබොඩවත්ත, විස්තරය පාර, අයිතිකම් කියන්නා කේ සී ඒ සර්තෝලිස් සිංඤ්ඤා, කේ සී ඒ ඇඩ්මන්ඩ් සිංඤ්ඤා, කේ සී ඒ අගෝරිස් අප්පුහාමි, සියළුදෙනාම බෝතලේ පහළගම, අඹේපුස්ස, ප්‍රමාණය අ 0, රු 0, ප 74

කැබැල්ල 18

ඉඩමේ නම ගලබොඩවත්ත, විස්තරය පාර, අයිතිකම් කියන්නා කේ ඒ කරෝලිස් අප්පුහාමි, බෝතලේ පහළගම, අඹේපුස්ස, ප්‍රමාණය අ 0, රු 0, ප 1.

කැබැල්ල 19

ඉඩමේ නම ගලබොඩවත්ත, විස්තරය පාර, අයිතිකම් කියන්නා කේ සී ඒ සර්තෝලිස් සිංඤ්ඤා, බෝතලේ පහළගම, අඹේපුස්ස, ප්‍රමාණය අ 0, රු 0, ප 105

කැබැල්ල 20

ඉඩමේ නම ඉගලවත්ත, විස්තරය පාර, අයිතිකම් කියන්නා කේ ඩී ඇඩ්මන්ඩ්, බෝතලේ පහළගම, අඹේපුස්ස, ප්‍රමාණය අ 0, රු 0, ප 74

කැබැල්ල 21

ඉඩමේ නම ඉගලවත්ත, විස්තරය ගල, අයිතිකම් කියන්නා කේ ඩී ඇඩ්මන්ඩ්, බෝතලේ පහළගම, අඹේපුස්ස, ප්‍රමාණය අ 0, රු 0, ප 96

කැබැල්ල 22

ඉඩමේ නම ඉගලවත්ත, විස්තරය පාර, අයිතිකම් කියන්නා ඩී පී ජේම්ස් සිංඤ්ඤා, ඩී පී ජකෝලිස් සිංඤ්ඤා, ඩී පී ඇඩ්මන්ඩ් සිංඤ්ඤා, ඩී පී තෝමස් සිංඤ්ඤා, ඩී පී සර්තෝලිස් සිංඤ්ඤා, ඩී පී ජයතිස්ස, ඩී පී මෙලියාම්, ඩී පී ජේන් තෝනා, ඩී පී ලියාවති, ඩී පී විලියම් සිංඤ්ඤා සියළුදෙනාම බෝතලේ පහළගම, අඹේපුස්ස, ප්‍රමාණය අ 0, රු 0, ප 126

කැබැල්ල 23

ඉඩමේ නම ඉගලවත්ත, විස්තරය ගල, අයිතිකම් කියන්නා ඩී පී ජේම්ස් සිංඤ්ඤා, ඩී පී ජකෝලිස් සිංඤ්ඤා, ඩී පී ඇඩ්මන්ඩ් සිංඤ්ඤා, ඩී පී තෝමස් සිංඤ්ඤා, ඩී පී සර්තෝලිස් සිංඤ්ඤා, ඩී පී ජයතිස්ස, ඩී පී මෙලියාම්, ඩී පී ජේන් තෝනා, ඩී පී ලියාවති, ඩී පී විලියම් සිංඤ්ඤා, සියළු දෙනාම බෝතලේ පහළගම, අඹේපුස්ස, ප්‍රමාණය අ 0, රු 0, ප 85

කැබැල්ල 24

ඉඩමේ නම මිරිගම්කන්ද, විස්තරය පාර, අයිතිකම් කියන්නා රජය සතු ඉඩම, ප්‍රමාණය අ 0, රු 0, ප 16

කැබැල්ල 25

ඉඩමේ නම මිරිගම්කන්ද, විස්තරය පාර, අයිතිකම් කියන්නා ඇල් දනියල් සිංඤ්ඤා විසින් වහා කරන රජය සතු ඉඩම, ප්‍රමාණය අ 0, රු 0, ප 157

කැබැල්ල 26

ඉඩමේ නම මිරිගම්කන්ද, විස්තරය පාර, අයිතිකම් කියන්නා කේ ඒ කරෝලිස් අප්පුහාමි විසින් වහාකරන රජය සතු ඉඩම, ප්‍රමාණය අ 0, රු 0, ප 5

කැබැල්ල 27

ඉඩමේ නම මිරිගම්කන්ද, විස්තරය පාර, අයිතිකම් කියන්නා කේ ඒ කරෝලිස් අප්පුහාමි විසින් වහාකරන රජය සතු ඉඩම, ප්‍රමාණය අ 0, රු 0, ප 353

කැබැල්ල : 28

ඉඩමේ නම මිරිගම්කන්ද, විස්තරය පාර, අයිතිකම් කියන්නා රජය සතු ඉඩම, ප්‍රමාණය අ 0, රු 0, ප 49

එකතුව අ 3, රු 1, ප 56

කැබැලි 1 සිට 15 දක්වා 1957 අප්‍රේල් 9 වැනි දින පෙරවරු 10ට කැබැලි 16 සිට 28 දක්වා 1957 මැයි 9 වැනි දින පෙරවරු 10ට

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන ඉහත සඳහන් කරනු ලබන දිනයට සහ වේලාවට මිලිගම ආදායම් පාලක නිලධාරීන්ගෙන් කායඝාලයේදී මා සම්මුඛවීස යුතුයි

තවද 1957 අප්‍රේල් 2 වැනි දිනට මත තෙත් ඒ ඉඩම් සම්බන්ධයෙන ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවභාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරක් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

ඇන් බී ඇම් සෙහවිරත්න, ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තවරයා

අංකය කිව් බී 117/ජේ 54 වී 38
1957 පෙබරවාරි 23 වැනි දින
කව්වේරිය, කොළඹ

අංකය ආප්/කිව් 4693/30

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තු වන ඉඩම්වල විස්තර —
මූලික සැලැස්ම අංක ඒ 3,979 ගම—වැල්ලම්පිටිය

විභාග පවත්වන දිනයන්

- කැබලි 1, 3, 4 සහ 5—1957 අප්‍රේල් 24 වැනි දින පෙරවරු 10 සිට
- කැබලි 6, 7, 8 සහ 9—1957 අප්‍රේල් 24 වැනි දින පස්වරු 2 30 සිට
- කැබලි 10, 11, 12 සහ 13—1957 අප්‍රේල් 25 වැනි දින පෙරවරු 10 සිට
- කැබලි 14, 15 සහ 16—1957 අප්‍රේල් 25 වැනි දින පස්වරු 2 30 සිට
- කැබලි 17, 18, 19 සහ 20—1957 අප්‍රේල් 26 වැනි දින පෙරවරු 10 සිට
- කැබලි 21 සහ 22—1957 අප්‍රේල් 26 වැනි දින පස්වරු 2 30 සිට

කැබැල්ල 1

ඉඩමේ නම, නාගහමුල්ල පාරේ වරිපනම් අංක 21 කොටස දරණ පැලකොටුවෙහි වත්ත, විස්තරය වත්ත, අයිතිකම් කියන්නා පී ඒ ඩේවිඩ් පෙරේරා, 21, නාගහමුල්ල පාර, වැල්ලම්පිටිය, ප්‍රමාණය අ 0, රු 0, ප 08

කැබැල්ල 3

ඉඩමේ නම නාගහමුල්ල පාරේ වරිපනම් අංක 25 කොටස දරණ ඇල්හේවත්ත, විස්තරය වත්ත, අයිතිකම් කියන්නා බී ඇම් ඇස්ලික් පෙරේරා 25, නාගහමුල්ල පාර, වැල්ලම්පිටිය, ප්‍රමාණය අ 0, රු 0, ප 1

කැබැල්ල 4

ඉඩමේ නම නාගහමුල්ල පාරේ වරිපනම් අංක 33 කොටස දරණ මිල්ලගහවත්ත, විස්තරය වත්ත, අයිතිකම් කියන්නා කෙ ජේ පී වෛද්‍යරත්න 33, නාගහමුල්ල පාර, වැල්ලම්පිටිය, ප්‍රමාණය අ 0 රු 0, ප 1

කැබැල්ල 5

ඉඩමේ නම නාගහමුල්ල පාරේ වරිපනම් අංක 33 කොටස දරණ මිල්ලගහවත්ත, විස්තරය වත්ත, අයිතිකම් කියන්නා ඩී ඒ වැලිකල, 204, කොලොන්නාව පාර, වැල්ලම්පිටිය, ප්‍රමාණය අ 0 රු 0, ප 77

කැබැල්ල 6

ඉඩමේ නම නාගහමුල්ල පාරේ වරිපනම් අංක 35 සහ 37 කොටස දරණ කුරුඳුවත්ත, විස්තරය වත්ත, අයිතිකම් කියන්නා ඇස් ඩී ඒ බ්‍රහම් අප්පුහම්, නාගහමුල්ල පාර, වැල්ලම්පිටිය, ප්‍රමාණය අ 0, රු 1, ප 62

කැබැල්ල 7

ඉඩමේ නම නාගහමුල්ල පාරේ වරිපනම් අංක 39 කොටස දරණ දෙකියෙකොටුව, විස්තරය වත්ත, අයිතිකම් කියන්නා බබ්ලිව් ඒ වැරිලිස් පෙරේරා 39, නාගහමුල්ල පාර, වැල්ලම්පිටිය, ප්‍රමාණය අ 0, රු 0, ප 39

කැබැල්ල 8

ඉඩමේ නම කොලොන්නාව පාරේ වරිපනම් අංක 199 දරණ නාගහ වත්ත, විස්තරය හීස් ඉඩම, අයිතිකම් කියන්නා පී ඒ නෝන හාමි 211/2 පංචිකාවත්ත පාර, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 133

කැබැල්ල 9

ඉඩමේ නම කොලොන්නාව පාරේ වරිපනම් අංක 197 දරණ නාගහ වත්ත, විස්තරය වත්ත, අයිතිකම් කියන්නා ඇම් ඩී එච් වන්දුසේකර 254, කොලොන්නාව පාර, වැල්ලම්පිටිය, ප්‍රමාණය අ 0 රු 0, ප 38

කැබැල්ල 10

ඉඩමේ නම නාගහමුල්ල පාරේ වරිපනම් අංක 26 කොටස දරණ කිරිපැල්ලගහවත්ත, විස්තරය වත්ත, අයිතිකම් කියන්නා සීනා අමරසිංහ, 219 කොලොන්නාව පාර, වැල්ලම්පිටිය, ප්‍රමාණය අ 0, රු 0, ප 7

කැබැල්ල 11

ඉඩමේ නම නාගහමුල්ල පාරේ වරිපනම් අංක 24 කොටස දරණ කිරිපැල්ලගහවත්ත, විස්තරය වත්ත, අයිතිකම් කියන්නා යු දෙන් සිරිවර්ධන, 24, නාගහමුල්ල පාර, වැල්ලම්පිටිය, ප්‍රමාණය අ 0, රු 0, ප 25

කැබැල්ල 12

ඉඩමේ නම නාගහමුල්ල පාරේ වරිපනම් අංක 22 කොටස දරණ කිරිපැල්ලගහවත්ත, විස්තරය වත්ත, අයිතිකම් කියන්නා එච් ඇලිස් පෙරේරා 22, නාගහමුල්ල පාර, වැල්ලම්පිටිය; ප්‍රමාණය අ 0, රු 0, ප 37

කැබැල්ල 13

ඉඩමේ නම නාගහමුල්ල පාරේ වරිපනම් අංක 20 දරණ ඇහලගහ වත්ත, විස්තරය වත්ත, අයිතිකම් කියන්නා බබ්ලිව් දෙලෝහාමි, 20, නාගහමුල්ල පාර, වැල්ලම්පිටිය, ප්‍රමාණය අ 0, රු 0, ප 1

කැබැල්ල 14

ඉඩමේ නම නාගහමුල්ල පාරේ වරිපනම් අංක 18 කොටස දරණ ඇහලගහවත්ත, විස්තරය වත්ත, අයිතිකම් කියන්නා ඇම් මාග්‍රව් අල්විස් 18, නාගහමුල්ල පාර, වැල්ලම්පිටිය, ප්‍රමාණය අ 0 රු 0, ප 15

කැබැල්ල 15

ඉඩමේ නම වරිපනම් අංකයක් නැත, විස්තරය පාර, අයිතිකම් කියන්නා ඇම් මාග්‍රව් අල්විස්, 18 නාගහමුල්ල පාර, වැල්ලම් පිටිය සහ ඇන් මරිනිනා පෙරේරා 18/1, නාගහමුල්ල පාර, වැල්ලම් පිටිය, ප්‍රමාණය අ 0, රු 0, ප 03,

කැබැල්ල 16

ඉඩමේ නම නාගහමුල්ල පාරේ වරිපනම් අංක 16 කොටස දරණ ඇහලගහවත්ත, විස්තරය වත්ත, අයිතිකම් කියන්නා ඇම් මාග්‍රව් නෝනා, ඇම් එම් නෝනා, ඇම් මැග් නෝනා සහ ඇම් මාටිනි සිකෙසා, සියල්ලන්ම 16, නාගහමුල්ල පාර, වැල්ලම්පිටිය, ප්‍රමාණය අ 0, රු 0, ප 15

කැබැල්ල 17

ඉඩමේ නම නාගහමුල්ල පාරේ වරිපනම් අංක 14 කොටස දරණ ඇහලගහවත්ත, විස්තරය වත්ත, අයිතිකම් කියන්නා ඇම් එච් සෝමවතී සහ බබ්ලිව් ඒ ලියාවතී, දෙදෙනාම 14, නාගහමුල්ල පාර, වැල්ලම්පිටිය, ප්‍රමාණය අ 0, රු 0, ප 11

කැබැල්ල 18

ඉඩමේ නම නාගහමුල්ල පාරේ වරිපනම් අංක 12 කොටස දරණ ඇහලගහවත්ත, විස්තරය වත්ත, අයිතිකම් කියන්නා ඩී දබ්ලික් පෙරේරා, 12, නාගහමුල්ල පාර, වැල්ලම්පිටිය, ප්‍රමාණය අ 0, රු 0, ප 08

කැබැල්ල 19

ඉඩමේ නම නාගහමුල්ල පාරේ වරිපනම් අංක 10 කොටස දරණ ඇහලගහවත්ත, විස්තරය වත්ත, අයිතිකම් කියන්නා ඇස දෙන් පීවඩ් අප්පුහම්, 10, නාගහමුල්ල පාර, වැල්ලම්පිටිය, ප්‍රමාණය අ 0, රු 0, ප 06

කැබැල්ල 20

ඉඩමේ නම ප්‍රේසර් පාරේ වරිපනම් අංක 19 කොටස දරණ ඇහල ගහවත්ත, විස්තරය වත්ත, අයිතිකම් කියන්නා හෙලන් ද ආබ්‍යා මහත්මිය, 4, ප්‍රේසර් පාර, කොලොන්නාව, ඒ ජේ බබ්ලිව් විජේසිංහ, 5, ප්‍රේසර් පාර, කොලොන්නාව, ජෝන් හොයිසා මහත්මිය, 6, ප්‍රේසර් පාර, කොලොන්නාව, ප්‍රමාණය අ 0, රු 0, ප 19

කැබැල්ල 21

ඉඩමේ නම ප්‍රේසර් පාරේ වරිපනම් අංක 17 කොටස දරණ ඇහල ගහවත්ත, විස්තරය (වැවිලි රහිත) වත්ත, අයිතිකම් කියන්නා කේ ධම්සිරි සාමිත් වහන්සේ, 17, ප්‍රේසර් පාර, කොලොන්නාව, ප්‍රමාණය අ 0, රු 0, ප 185

කැබැල්ල 22

ඉඩමේ නම නාගහමුල්ල පාරේ වරිපනම් අංක 2 කොටස දරණ ඇල්හේන, විස්තරය වත්ත, අයිතිකම් කියන්නා අතුකෝරල ලාගේ විලියම් පෙරේරාගේ උරුමකරුගේ, 2, නාගහමුල්ල පාර කොලොන්නාව, ප්‍රමාණය අ 0, රු 0, ප 279

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ ඉහත සඳහන් පරිදි කොළඹ කවිවේදයේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද 1957 මාර්තු 30 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරවත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු හැටිත් මා වෙත පිටපත් දෙකක් යහිත වූ ලියවිලිකින් දැනුම්දිය යුතුයි

යු ඒ ගුණරත්න,
ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන

1957 පෙබරවාරි 25 වැනි දින
කවිවේදිය, කොළඹ

අංකය ඇල් හී 4862

1954 ට අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ට අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතින්

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්විමසි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 ට අංක 39 දරණ ඉඩම් ලබා ගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ට අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතින් 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටීම

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —
මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩදුම්බර කොට්ඨාශයේ උඩසියපත්තු උතුරු කෝරළේ දෙමත්ගන්දිය ගමේ පිහිටි කිරිමහින්තෝහේන සහ මුත්තේහේන නමැති අක්කර 6, රුබ් 2, පර්චස් 4 ක් වූ මුල් ජලාත් නො ඒ 2,392 ලොච අනා 1, 2 සහ 3 වශයෙන් හැඳින් වෙන දුබම

අයිතිකම් කියන්නේ කුරුගොඩ පදිංචි ඇම් ඇන් ඇල්, ජේඩිනම්බු සහ ඇම් ඒ ඇන් ඇල් සරිසා උමමා

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියාසිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1957 මැයි 2 වැනි දින පෙරවරු 11ට මහනුවර කවිචේරියේදී මා සම්මුඛවිය යුතුයි

තවද 1957 අප්‍රේල් 27 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධ යෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවහාවයන් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි තවද එම ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම් තහවුරු කරගැනීම පිණිස සහ එකී ඉඩම ගැන ඔවුන් විසින් ඉල්ලනු ලබන වන්දි මුදල් ප්‍රමාණය සම්බන්ධවද ඇති සියලුම ඔප්පු සහ ලියකියවිලිද මේ කරුණු සම්බන්ධව පවත්වනු ලබන විභාගයේදී ඉදිරිපත් කළ යුතුයි

වී පී ඒ පෙරේරා,
ආණ්ඩුවේ උප ඒජන්තතුන

1957 පෙබරවාරි 21 වැනි දින
කවිචේරිය, මහනුවර

1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950෧෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණති

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්විමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950෧෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ හාරිස්පත්තුව කොට්ඨාශයේ කුළුගමමුනසිය පත්තුවේ හල්ලොලුව උඩගම පිහිටි කීර්තිමල්ලෝලේ පත්තන නමැති ඉඩමෙන් කොටසක් වූ ප්‍රමාණයෙන් අක්කර 0 රූ.ඩි 2, පර්චස් 53ක් වූ මූලික ප්ලාන් නො ෪ 2398෪ ලොට් නො 1 යනුවෙන් විස්තර කරන ලද දැනට කටුගස් ගොඩනගා පදිංචි ගොඩනගාගොඩගේ උපජීව, සවිදේශීය වෛද්‍යාචාර්යතුමා විසින් අයිතිවාසිකම් කීයනු ලබන ඉඩම

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියාසිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1957 අප්‍රේල් 11 වැනි දින පෙරවරු 10 30ට මහනුවර කවිචේරියේදී මා සම්මුඛවිය යුතුයි

තවද 1957 අප්‍රේල් 4 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධ යෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවහාවයන් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි තවද ඒ ඉඩම සම්බන්ධව ඔවුන්ගේ අයිතිවාසිකම් තහවුරු කරගැනීම පිණිස සහ එම ඉඩම ගැන ඔවුන් විසින් ඉල්ලනු ලබන වන්දි මුදල් ප්‍රමාණය සම්බන්ධව ඇති සියලුම ඔප්පු සහ ලියකියවිලිද මේ කරුණු සම්බන්ධව පවත්වනු ලබන විභාගයේදී ඉදිරිපත් කළ යුතුයි

වී පී ඒ පෙරේරා,
ආණ්ඩුවේ උප ඒජන්තතුන

1957 පෙබරවාරි 19 වැනි දින
කවිචේරිය, මහනුවර

1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950෧෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණති

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්විමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950෧෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩ පළාත කොට්ඨාශයේ කලුකර ඉහළ කෝරළේ කොබ්බාටුව ගමෙහි පිහිටි පූජාගොඩ වත්තෙන් ප්‍රමාණයෙන් අක්කර 2, රූ.ඩි 0, පර්චස් 0, වූ මූලික සිතියම අංක ෪ 2,401හි බිම් කැබලි අංක 1 යනුවෙන් විස්තර කරන ලද දැනට ගම්පොල-මහර පදිංචි ආර් ඇස් පැල්පොල මහතා විසින් අයිතිවාසිකම් කීයනු ලබන ඉඩම කැබැල්ල

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1957 අප්‍රේල් 11 වැනි දින පෙරවරු 11ට මහනුවර කවිචේරියේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද 1957 අප්‍රේල් 4 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධ යෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවහාවයන්, එකී ඉඩම ලබා ගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල් හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි තවද ඒ ඉඩම සම්බන්ධව ඔවුන්ගේ අයිතිවාසිකම් තහවුරු කර ගැනීම පිණිස සහ එම ඉඩම ගැන ඔවුන් විසින් ඉල්ලනු ලබන වන්දි මුදල් ප්‍රමාණය සම්බන්ධව ඇති සියලුම ඔප්පු සහ ලියකියවිලිද මේ කරුණු සම්බන්ධව පවත්වනු ලබන විභාගයේදී ඉදිරිපත් කළ යුතුයි

වී පී ඒ පෙරේරා,
ආණ්ඩුවේ උප ඒජන්තතුන

අංකය ඇල් ඩී 4909
1957 පෙබරවාරි 19 වැනි දින,
කවිචේරිය, මහනුවර

1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950෧෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණති

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්විමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950෧෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ පානදුම්බර ආදායම් පාලක කොට්ඨාශයේ පලිස්පත්තුව නැගෙනහිර කෝරළේ රඹුක් වැලලේ දෙදි දෙකියේ සුළු නගර සභාවට අයත් රඹුක් වැල්ල කොට්ඨාශ අංක 5 තුළ පිහිටි උතුරු පාරේ වටිපනම් අංක 21/1 දරණ පවිටියලත් දකුණු නමැති ප්‍රමාණයෙන් අ 0, රූ 0, ප 78 වූ දැනට නෙල්දෙකියේ උඩුවෙල පදිංචි යූ ඇම් රත්මැණිකා යූ ඇම් මුතුමැණිකා සහ යූ ඇම් හින්මැණිකා සහ වත්තේගම මිහිමන පදිංචි ඇම් කේ කරුණාරත්න සහ යූ ඇම් කළුමැණිකා විසින් අයිතිවාසිකම් කීයන මූලික ප්ලාන් අංක ෪ 2,347හි ලොට් අංක 1 වශයෙන් විස්තර කර ඇති ඉඩම් කැබැල්ල

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1957 අප්‍රේල් 11 වැනි දින පෙරවරු 10ට මහනුවර කවිචේරියේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද 1957 අප්‍රේල් 4 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධ යෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවහාවයන්, එකී ඉඩම ලබා ගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල් හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි තවද ඒ ඉඩම සම්බන්ධව ඔවුන්ගේ අයිතිවාසිකම් තහවුරු කර ගැනීම පිණිස සහ එම ඉඩම ගැන ඔවුන් විසින් ඉල්ලනු ලබන වන්දි මුදල් ප්‍රමාණය සම්බන්ධව ඇති සියලුම ඔප්පු සහ ලියකියවිලිද මේ කරුණු සම්බන්ධව පවත්වනු ලබන විභාගයේදී ඉදිරිපත් කළ යුතුයි

වී පී ඒ පෙරේරා,
ආණ්ඩුවේ උප ඒජන්තතුන

1957 පෙබරවාරි 23 වැනි දින,
කවිචේරිය, මහනුවර

1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950෧෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණති

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්විමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950෧෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි,

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩබුලත් ගම ආදායම් පාලක කොමසාරිස්වරයාගේ අභිමතව කෝරළේ ගෝනවෙල ගමෙහි පිහිටි ප්‍රමාණයෙන් අ 6, රු 0 ප 101ක් වූ අංක 104 දරණ අවසාන ග්‍රාම සීමියේ අංක 1 දරණ අතිරේකයෙහි කැබලි අංක 47 යනුවෙන් විස්තර කර ඇති හිතියන්ගේ පවසන පරිදි පදිංචි පි ඇම ප්‍රමාණය පිලිප්පේ මහතා මගින් විසින් අයිතිවාසිකම් කියනු ලබන පවසනවන නමැති ඉඩම කැබැල්ල

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1957 අප්‍රේල් 11 වැනි දින පෙරවර 11 30ට මහනුවර කවිචරියේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද 1957 අප්‍රේල් 4 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වලට සහායවන, එකී ඉඩම ලබා ගැනීමට හෝ වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරවන වන දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිත වූ ලියවිලිපිපිපි දැනුම්දිය යුතුයි තවද ඒ ඉඩම සම්බන්ධව ඔවුන්ගේ අයිතිවාසිකම් නහවුරු කර ගැනීම පිණිස සහ එම ඉඩම ගැන ඔවුන් විසින් ඉල්ලනු ලබන වන්දි මුදල් ප්‍රමාණය සම්බන්ධව ඇති සියලුම ඔප්පු සහ ලියකියවිලි මේ කරුණ සම්බන්ධව පවත්වනු ලබන විභාගයේදී ඉදිරිපත් කළ යුතුයි

වී පී ඒ පෙරේරා,
ආණ්ඩුවේ උප ඒජන්තවරයා

මගේ අංකය ඇල් බී 4924
1957 පෙබරවාරි 23 වැනි දින
කවිචරිය මහනුවර

මගේ අංකය 3/40/47

ආණ්ඩුවේ කටයුත්තකට එනම්, නාලන්දා මය ජලාශ ව්‍යාපාරය පිණිස මෙහි පහත සඳහන් වෙත ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියාකරන පිණිස “203 පරිච්ඡේදයේ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපත්‍රයේ” පස්වෙනි කාණ්ඩයේ කර තිබෙන පංගාද්‍රවුල ප්‍රකාරයට කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමාගෙන් නිසි ආකාර මට අණ ලැබී තිබේ ඒ ඉඩම් නම් —

අවසාන ගම් සිතියම් අංක 83 අතිරේක අංක 2 ගම්—පොරොක්කරගම

කැබැල්ල 443

ඉඩමේ නම දලපත්තුවේ වන්න, විස්තරය අවුරුදු 5ක් වූ පොල් ගස් 5ක් ද අවුරුදු 10ක් වූ පොල් ගස් 5ක් ද අවුරුදු 4ක් වූ කොට්ට ගස් 27ක් ද අවුරුදු 10ක් වූ කොස් ගස් 3ක් ද අවුරුදු 10ක් වූ ගත්සුරිය ගස් 2ක් ද මැටියෙන් තනා අතු සෙවෙලි කළ පැලකිද ඇති වන්න අයිතිකම් කියන්නෝ පහලගෙදර ගුරුහාමි, ලීනියකුමාර අප්පුහාමි කිරිමරුව අකුරම්බොඩ, අරඹෙගෙදර රත්හාමි, අරඹෙගෙදර සිංහිරාල සහ බදුල්ලගහ මුලවත්තන් සිංහිරි අම්මා ප්‍රමාණය අ 0, රු 1, ප 1

කැබැල්ල 444

ඉඩමේ නම දලපත්තුවේ වන්න, විස්තරය අවුරුදු 5ක් වූ කොස් ගස් 1ක් ද, අවුරුදු 5ක් වූ අඹගස් 1ක් ද ඇති වන්න, අයිතිකම් කියන්නෝ අගලවත්තේගෙදර උක්කුඅම්මා බෝගහගෙදර ඒ සේන් රුද්දිගු, අගලවත්තේගෙදර කුඩාරාල සහ අගලවත්තේ ගෙදර පොඩිහාමි, ප්‍රමාණය අ 0, රු 0 ප 7

කැබැල්ල 445

ඉඩමේ නම මාරාගහපිටියේ වන්න විස්තරය අවුරුදු 20ක් වූ පොල් ගස් 3ක් ද අවුරුදු 12ක් වූ පොල් ගස් 6ක් ද අවුරුදු 20ක් වූ කොස් ගස් 10ක් ද අවුරුදු 10ක් වූ අඹ ගස් 1ක් ද අවුරුදු 6ක් වූ කපු ගස් 1ක් ද අවුරුදු 4ක් වූ කොට්ට ගස් 8ක් ද අවුරුදු 20ක් වූ පුවක් ගස් 60ක් ද ඇති වන්න, අයිතිකම් කියන්නා අප්‍රත්ගෙදර කිරිහාමි, ප්‍රමාණය අ 0, රු 2, ප 35

කැබැල්ල 446

ඉඩමේ නම පනුගොල්ල වන්න, විස්තරය අවුරුදු 10ක් වූ කොට්ට ගස් 5ක් ද අවුරුදු 6ක් වූ පුවක් ගස් 1ක් සහ අවුරුදු 1ක් වූ කෙසෙල් පළුරු 5ක් ද ඇති වන්න, අයිතිකම් කියන්නා උණගහ ගෙදර පිත්තාමි කෝරුල, ප්‍රමාණය අ 0, රු 0 ප 8

කැබැල්ල 447

ඉඩමේ නම මාරාගහපිටියේ කුඹුර, විස්තරය මඩකුඹුර අයිතිකම් කියන්නා, උණගහගෙදර පිත්තාමි කෝරුල, ප්‍රමාණය අ 1 රු 1, ප 17

කැබැල්ල 448

ඉඩමේ නම මාරාගහපිටියේ කුඹුර, විස්තරය මඩකුඹුර, අයිතිකම් කියන්නා ඇස් ඇස් කනගසබෙඩි නාගොල්ල පාර, මාතලේ, ප්‍රමාණය අ 0, රු 2, ප 2

E 2

කැබැල්ල 449

ඉඩමේ නම මාරාගහපිටියේ කුඹුර, විස්තරය මඩකුඹුර, අයිතිකම් කියන්නා උණගහගෙදර පිත්තාමි කෝරුල, ප්‍රමාණය අ 0, රු 1, ප 32

කැබැල්ල 450

ඉඩමේ නම මාරාගහපිටියේ කුඹුර, විස්තරය මඩකුඹුර, අයිතිකම් කියන්නෝ උඩගෙදර මුදියන්සේ, උඩගෙදර හීන් මැණිකා, උඩගෙදර බිසෝමැනිකා සහ උඩගෙදර පුංචිබතා සා, ප්‍රමාණය අ 0 රු 1, ප 25

කැබැල්ල 451

ඉඩමේ නම මාරාගහපිටියේ කුඹුර, විස්තරය මඩකුඹුර, අයිතිකම් කියන්නා අරඹෙගෙදර කිරිහාමි, ප්‍රමාණය අ 0, රු 0, ප 24

කැබැල්ල 452

ඉඩමේ නම මාරාගහපිටියේ කුඹුර, විස්තරය මඩකුඹුර, අයිතිකම් කියන්නෝ මහආරච්චිලලගෙදර පුංචිරාල සහ මහආරච්චිලලගෙදර පොඩිහාමි, ප්‍රමාණය අ 0, රු 0, ප 32

කැබැල්ල 453

ඉඩමේ නම මාරාගහපිටියේ කුඹුර, විස්තරය මඩකුඹුර, අයිතිකම් කියන්නෝ පිහිල්ලේගෙදර උක්කුමැනිකා සහ පිහිල්ලේ ගෙදර සිංහිරිඅම්මා, ප්‍රමාණය අ 0, රු 2, ප 30

කැබැල්ල 454

ඉඩමේ නම මාරාගහපිටියේ කුඹුර, විස්තරය මඩකුඹුර, අයිතිකම් කියන්නා පොරොක්කරගම පන්සල ප්‍රධාන භාරකරු ඇන් සීලරතන සාමීර, ප්‍රමාණය අ 0, රු 1, ප 33

කැබැල්ල 455

ඉඩමේ නම දෙහිදෙහියේ වගල විස්තරය මඩකුඹුර, අයිතිකම් කියන්නා ඉඹුලන්දන්ඩේ වලවිචේ බණ්ඩාර මැනිකා, වහකෝට්ටේ නාංගාල්ල පන්සලේ රතනපාල සාමීර, වහකෝට්ටේ ලේනාවල, සරණංකර ඡාමීර, ප්‍රමාණය අ 0, රු 3 ප 6

කැබැල්ල 455½

ඉඩමේ නම හතමුනේ පිටිය විස්තරය හේන අයිතිකම් කියන්නෝ මනන්වත්තේ වලවිචේ බන්ඩාර මැනිකා, වහකෝට්ටේ නාංගාල්ල පන්සලේ රතනපාල සාමීර, වහකෝට්ටේ ලේනාවල, සරණංකර ඡාමීර, ප්‍රමාණය අ 0 රු 0 ප 6

කැබැල්ල 456

ඉඩමේ නම එගොඩපිටියේ හේන, විස්තරය අවුරුදු 25ක් වූ කොස් ගස් 1ක් ද අවුරුදු 5ක් වූ කොස් ගස් 1ක් ද අවුරුදු 12ක් වූ කොට්ට ගස් 12ක් ද ඇති හේන අයිතිකම් කියන්නා පිහිල්ලේ ගෙදර අප්පුහාමි, ප්‍රමාණය අ 1, රු 2 ප 10

කැබැල්ල 457

ඉඩමේ නම දෙහිදෙහියේ වගල සහ වගලකුඹුර, විස්තරය මඩකුඹුර, අයිතිකම් කියන්නෝ පහලගෙදර ගුරුහාමි සහ පහල ගෙදර උක්කුමැනිකා, කිරිමරුව, අකුරම්බොඩ, ප්‍රමාණය අ 1, රු 2, ප 29

කැබැල්ල 458

ඉඩමේ නම එගොඩපිටියේ හේන, විස්තරය හේන, අයිතිකම් කියන්නා පුනාන්දු වත්තේගම, ප්‍රමාණය අ 1, රු 0, ප 34

කැබැල්ල 459

ඉඩමේ නම එගොඩපිටියේ හේන, විස්තරය හේන, අයිතිකම් කියන්නෝ අරඹෙගෙදර රත්හාමි, අරඹෙගෙදර සිංහිරාල, අරඹෙ ගෙදර සිංහිරිඅම්මා සහ ඉණරත්ත මැනිකා, ප්‍රමාණය අ 0, රු 2, ප 0

කැබැල්ල 460

ඉඩමේ නම එගොඩපිටියේ හේන, විස්තරය හේන, අයිතිකම් කියන්නා පිහිල්ලේගෙදර පුංචිරාල, ප්‍රමාණය අ 0, රු 3, ප 5

කැබැල්ල 461

ඉඩමේ නම එගොඩපිටියේ හේන, විස්තරය මාසතුකක් වූ කෙසෙල් පළුරු ඇති හේන, අයිතිකම් කියන්නා බෝගහගෙදර ඒ සේන් රුද්දිගු, ප්‍රමාණය අ 2, රු 2, ප 12

කැබැල්ල 463

ඉඩමේ නම මුතුගන්නේගෙවෙල සහ එගොඩපිටියේ හේන, විස්තරය මඩකුඹුර, කමත සහ හේන, අයිතිකම් කියන්නා - පිහිල්ලේගෙදර අප්පුහාමි, ප්‍රමාණය අ 0, රු 3, ප 34 (මඩ කුඹුර අ 0, රු 2, ප 4, කමත අ 0, රු 0, ප 6, හේන අ 0, රු 1, ප 24)

කැබැල්ල 464

ඉඩමේ නම මුතුගත්තේ ගෙවෙල සහ මුතුකුමාරත්තේ ගෙකුඹුර, විස්තර මඩකුඹුර, අයිතිකම් කියන්නේ පහලගෙදර ගුරුහාමි සහ පහලගෙදර උක්කුමැනිකා, කිරිඔරුව අකුරම්බොඩ සහ පොරේ කාරගම පන්සල ප්‍රධාන භාරකරු ඇත් සිලරතන සඵවිර, ප්‍රමාණය අ 1, රු 1 ප 37

කැබැල්ල 465

ඉඩමේ නම දඳුපත්තේ කුඹුර, විස්තර මඩකුඹුර, අයිතිකම් කියන්නේ අගලවත්තේගෙදර කඳුබන්ඩා අගලවත්තේගෙදර රත්හාමි සහ අගලවත්තේගෙදර පුවරුල, ප්‍රමාණය අ 0, රු 1, ප 23

කැබැල්ල 466

ඉඩමේ නම දඳුපත්තේ කුඹුර, විස්තර මඩකුඹුර, අයිතිකම් කියන්නා මාතලේ ත්‍රිකුණාමල විදියේ නො 398 හි පදිංචි හේවා හේන්පල්ලහේ අමරදස, ප්‍රමාණය අ 0 රු 1, ප 0

කැබැල්ල 467

ඉඩමේ නම දඳුපත්තේ කුඹුර, විස්තර මඩකුඹුර, අයිතිකම් කියන්නා බදුල්ලගහමුල වත්තේ ඇලිස්නෝනා, ප්‍රමාණය අ 0, රු 1 ප 6

කැබැල්ල 468

ඉඩමේ නම දඳුපත්තේ කුඹුර, විස්තර මඩකුඹුර, අයිතිකම් කියන්නා ගුරුහේනේලාගෙදර ජෙසිලබ්දීන් ඇලමල්පොත, වහ කෝට්ටේ, ප්‍රමාණය අ 0, රු 1 ප 29

කැබැල්ල 469

ඉඩමේ නම දඳුපත්තේ කුඹුර, විස්තර මඩකුඹුර, අයිතිකම් කියන්නේ අලුත්ගම උදුමල් ලෙබ්බෙලාගෙදර අබ්දුල් සහිමන් සහ බදුල්ලගහමුලවත්තේගෙදර ඇලිස්නෝනා, ප්‍රමාණය අ 0, රු 1, ප 3

කැබැල්ල 470

ඉඩමේ නම දඳුපත්තේ කුඹුර, විස්තර මඩකුඹුර, අයිතිකම් කියන්නා හේවාහේන්පල්ලහේ අමරදස නො 398 ත්‍රිකුණාමල විදිය, මාතලේ, ප්‍රමාණය අ 0, රු 1, ප 15

කැබැල්ල 471

ඉඩමේ නම දඳුපත්තේ කුඹුර, විස්තර මඩකුඹුර, අයිතිකම් කියන්නේ පිහිල්ලේගෙදර පුවරුල සහ පිහිල්ලේගෙදර බන්ඩරාල අබේසිංහ ප්‍රමාණය අ 0 රු 1, ප 36

කැබැල්ල 472

ඉඩමේ නම දඳුපත්තේ කුඹුර, විස්තර මඩකුඹුර, අයිතිකම් කියන්නේ පිහිල්ලේගෙදර සිංහිරිඅම්මා සහ පිහිල්ලේගෙදර මැනික්රාල අබේසිංහ, ප්‍රමාණය අ 0, රු 2, ප 18

කැබැල්ල 473

ඉඩමේ නම දඳුපත්තේ කුඹුර, විස්තර මඩකුඹුර, අයිතිකම් කියන්නා පිහිල්ලේගෙදර උක්කු මැණිකා, ප්‍රමාණය අ 0 රු 1, ප 12.

කැබැල්ල 474

ඉඩමේ නම දඳුපත්තේ කුඹුර, විස්තර මඩකුඹුර සහ කමන, අයිතිකම් කියන්නා බදුල්ලගහමුලවත්තේ ඇලිස්නෝනා, ප්‍රමාණය (මඩකුඹුර—අ 0 රු 1 ප 16, කමන—අ 0, රු 0 ප 13), එකතුව අ 0, රු 1, ප 29

කැබැල්ල 475

ඉඩමේ නම දඳුපත්තේ කුඹුර, විස්තර මඩකුඹුර, අයිතිකම් කියන්නා පිහිල්ලේගෙදර පුවරුල, ප්‍රමාණය අ 0, රු 3, ප 39

කැබැල්ල 476

ඉඩමේ නම දඳුපත්තේ කුඹුර, විස්තර මඩකුඹුර සහ ලදු කැලාව, අයිතිකම් කියන්නා පහලගෙදර ගුරුහාමි, කිරිඔරුව අකුරම්බොඩ, ප්‍රමාණය (මඩකුඹුර— අ 0, රු 2, ප 8 ලදුකැලාව—අ 0 රු 0, ප 15), එකතුව අ 0, රු 2 ප 23

කැබැල්ල 477

ඉඩමේ නම දඳුපත්තේ කුඹුර, විස්තර මඩකුඹුර, අයිතිකම් කියන්නා පාලුවත්තේගෙදර සිංහිරිමැනිකා, ප්‍රමාණය අ 0, රු 0 ප 26

කැබැල්ල 478

ඉඩමේ නම දඳුපත්තේ කුඹුර, විස්තර මඩකුඹුර, අයිතිකම් කියන්නේ අකුරම්බොඩ, කිරිඔරුවේ අලුත්ගෙදර විකිරිමැනිකා සහ පොරේකාරගම පන්සලේ ප්‍රධාන භාරකරු වන ඇත් සිලරතන තොරණුවෝ ප්‍රමාණය අ 0, රු 0, ප 28

කැබැල්ල 479

ඉඩමේ නම දඳුපත්තේ කුඹුර, විස්තර මඩකුඹුර, අයිතිකම් කියන්නේ මහආරච්චිලාගෙදර මැනික්එතනා සහ මහආරච්චිලාගෙදර විකිරිමැනිකා, කිරිඔරුව, අකුරම්බොඩ, ප්‍රමාණය අ 0, රු 2, ප 3

කැබැල්ල 480

ඉඩමේ නම එගොඩපිටියේහේන, විස්තර අවුරුදු 8ක් වූ කොට්ටි ගස් 1ක්ද, අවුරුදු 8ක් වූ දෙහිගස් 2ක්ද ඇති හේන, අයිතිකම් කියන්නා පිහිල්ලේගෙදර බන්ඩරාල අබේසිංහ, ප්‍රමාණය අ 3, රු 3, ප 38

කැබැල්ල 481

ඉඩමේ නම එගොඩපිටියේහේන, විස්තර හේන, අයිතිකම් කියන්නා අකුරම්බොඩ, කිරිඔරුවේ මහආරච්චිලාගෙදර පොහිහාමි, ප්‍රමාණය අ 1, රු 2, ප 23

කැබැල්ල 482

ඉඩමේ නම දෙඩන්ගහකොටුවේවෙල, විස්තර මඩකුඹුර, අයිතිකම් කියන්නා පිහිල්ලේගෙදර උක්කුමැනිකා, ප්‍රමාණය අ 0, රු 1 ප 10

කැබැල්ල 483

ඉඩමේ නම දෙඩන්ගහකොටුවේවෙල, විස්තර මඩකුඹුර අයිතිකම් කියන්නා පාලුවත්තේගෙදර සිංහිරිමැනිකා, ප්‍රමාණය අ 0, රු 0, ප 26

කැබැල්ල 484

ඉඩමේ නම දෙඩන්ගහකොටුවේවෙල, විස්තර මඩකුඹුර, අයිතිකම් කියන්නා අරඹේගෙදර හේන්හාමි, ප්‍රමාණය අ 0, රු 0, ප 34

කැබැල්ල 485

ඉඩමේ නම දෙඩන්ගහකොටුවේවෙල, විස්තර මඩකුඹුර, අයිතිකම් කියන්නා පිහිල්ලේගෙදර උක්කුමැනිකා, ප්‍රමාණය අ 0, රු 1, ප 15

කැබැල්ල 486

ඉඩමේ නම දෙඩන්ගහකොටුවේවෙල, විස්තර මඩකුඹුර, අයිතිකම් කියන්නා වහකෝට්ටේ, අලුත්ගම, හේලයා උම්මා ප්‍රමාණය අ 0, රු 2, ප 36

කැබැල්ල 487

ඉඩමේ නම එගොඩපිටියවත්ත, විස්තර අවුරුදු 15ක් වූ ගත් සුරියා ගස් 1ක්ද, අවුරුදු 18ක් වූ පොල් ගස් 4ක්ද, අවුරුදු 8ක් වූ කොස් ගස් 2ක්ද, අවුරුදු 12ක් වූ කොට්ටි ගස් 3ක්ද, අවුරුදු 15ක් වූ දෙසුම් ගස් 2ක්ද, අවුරුදු 5ක් වූ කජුගස් 2ක්ද, අවුරුදු 5ක් වූ බිලිං ගස් 2ක්ද ඇති වත්ත, අයිතිකම් කියන්නා පහලවත්තේගෙදර මුදියන්සේ, ප්‍රමාණය අ 0, රු 3, ප 17

කැබැල්ල 488

ඉඩමේ නම එගොඩපිටියවත්ත, විස්තර අවුරුදු 6ක් වූ කොස් ගස් 11ක්ද, අවුරුදු 10ක් වූ කොට්ටි ගස් 40ක්ද, අවුරුදු 1ක් වූ කොස් ගස් 17ක්ද, අවුරුදු 5ක් වූ පුවක් ගස් 3ක්ද, අවුරුදු 15ක් වූ පොල් ගස් 1ක්ද, අවුරුදු 3ක් වූ දෙහිගස් 2ක්ද, අවුරුදු 5ක් වූ පුත්‍ර මීදුල්ල ගස් 3ක්ද ඇති වත්ත අයිතිකම් කියන්නා පොල් අබේ ගෙදර රත්හාමි, අලුත්ගම, බහකෝට්ටේ, ප්‍රමාණය අ 0, රු 2, ප 10

කැබැල්ල 489

ඉඩමේ නම එගොඩපිටියවත්ත, විස්තර අවුරුදු 50ක් වූ පොල් ගස් 1ක්ද, අවුරුදු 5ක් වූ කොට්ටි ගස් 7ක්ද, අවුරුදු 4-8 දක්වා වූ කොස් ගස් 8ක්ද ඇති වත්ත, අයිතිකම් කියන්නේ බදුල්ලගහ මුලවත්තේගෙදර ගුරුහාමි බදුල්ලගහමුලවත්තේගෙදර රත්හාමි බදුල්ලගහමුලවත්තේගෙදර සිංහිරි අම්මා සහ බදුල්ලගහමුලවත්තේ ගෙදර විකිරිමැනිකා, ප්‍රමාණය අ 0 රු 1, ප 19

කැබැල්ල 490

ඉඩමේ නම අළුගහකොටුවේ වෙල සහ අළුගහකොටුව විස්තර මඩකුඹුර සහ අවුරුදු 15ක් වූ පුවක් ගස් 3ක් ඇති වත්ත, අයිතිකම් කියන්නා අකුරම්බොඩ කිරිඔරුවේ, මහආරච්චිලාගෙදර මුදියන්සේ, ප්‍රමාණය (මඩකුඹුර—අ 0, රු 0, ප 39, වත්ත—අ 0, රු 0 ප 15), එකතුව අ 0, රු 1, ප 14

කැබැල්ල 491

ඉඩමේ නම අළුගහකොටුවේ වෙල, විස්තර මඩකුඹුර, අයිතිකම් කියන්නා පිහිල්ලේගෙදර බන්ඩරාල අබේසිංහ, ප්‍රමාණය අ 0, රු 1, ප 27

එකතුව අ 33, රු 0, ප 18

එබැවින් ඉඩම් අයිතිකර ගැනීමට ආණ්ඩුවේ කල පනාව තිබෙන බව පොදු ජනයාට දැනගැනීම සඳහා හයවෙනි වගන්තියේ ඕනෑකර තිබෙන ගැටියට මෙයින් දැනුම්දෙමි

ඉහත කී ඉඩම්වලට අයිතිවාසිකම් ඇත්තාවූ සෑම දෙනම තමුන්ම නොහොත් තමුන් වෙනුවට ක්‍රියා කරන අය 1957 මාර්තු 30 වැනි දින පෙරවරු 8ට ඇම් ටී/මනත්වත්ත රජයේ පාසැලේදී මා ඉපිදිපිටට පැමිණ ඒ කොඩි අන්දමේ අයිතිවාසිකම්ද කියා කියාසිටින්නට ඕනෑවා සහ මෙම ඉඩම් වෙනුවට ඉල්ලා සිටින මුදල් ගණනත් ඊට ඇත්තාවූ තමුන්ගේ අයිතිවාසිකමේ තොතුරුත් කියාසිටින්නට ඕනෑ බව මෙයින් දැනගත යුතුයි විභාගයේදී ඔප්පුකරප්පුද ඉදිරිපත් කළ යුතුයි

ඒ රත්නම්,
ආණ්ඩුවේ ඒජන්තතැන
1957 පෙබරවාරි 23 වැනි දින,
කම්මේරිය, මාතලේ.

අංකය ජේ 55 ඇල් 367 වි 3/ඇල් බඩලිව 3937
1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 අංක 39 දරණ ඉඩම් රජය සත්තක කිරීමේ සංශෝධන ආඥාපනතින් සංශෝධන වූ 1950ජේ අංක 9 දරණ ඉඩම් රජය සත්තක කිරීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ 1 වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටීම

ලබාගැනීමට බලාපොරොත්තු වන ඉඩම්වල විස්තර —
අංක 116 දරණ අවසාන ගම් සැලැස්මේ අංක 12 දරණ අතිරේකය ගම්—මැටිපිහිය

කැබැල්ල 302

ඉඩමේ නම වැලිවත්ත, විස්තරය අවුරුදු 3ක් වයස්වූ කොස් ගසක්ද අවුරුදු 20ක්වූ ග්‍රැවිලියා ගසක්ද අවුරුදු 8ක්වූ අඹ ගසක්ද අවුරුදු 10-15ක්වූ කිතුල්ගස් 2ක්ද අවුරුදු 3ක්වූ ග්‍රැවිලියාගස් 4ක්ද අවුරුදු 2ක්වූ කොස් පැලයක්ද අවුරුදු 3 බැගින් කෝපි පැළ 5ක්ද එලවළු වගාවක්ද ඇති ඉඩම, අයිතිකම් කියන්නෝ බණ්ඩාරවෙල අඹේගොඩගම ඊ ඇම් සුදුබණ්ඩා, ඊ ඇම් මුතුමැණිකා, ඊ ඇම් මුදියන්සේ, ඊ ඇම් කුමාරිනාමි සහ ඊ ඇම් බණ්ඩාරමැණිකා ප්‍රමාණය අ 0, රු 0, ප 39 2

කැබැල්ල 303

ඉඩමේ නම වැලිවත්ත, විස්තරය අවුරුදු 3ක් වයස්වූ කොස් ගසක්ද අවුරුදු 20ක්වූ ග්‍රැවිලියා ගසක්ද අවුරුදු 8ක්වූ අඹ ගසක්ද අවුරුදු 10-15ක්වූ කිතුල්ගස් 2ක්ද අවුරුදු 3ක්වූ ග්‍රැවිලියාගස් 4ක්ද අවුරුදු 2ක්වූ කොස් පැලයක්ද අවුරුදු 3 බැගින් කෝපි පැළ 5ක්ද එලවළු වගාවක්ද ඇති ඉඩම, අයිතිකම් කියන්නෝ බණ්ඩාරවෙල අඹේගොඩගම ඊ ඇම් සුදුබණ්ඩා, ඊ ඇම් මුතුමැණිකා, ඊ ඇම් මුදියන්සේ, ඊ ඇම් කුමාරිනාමි සහ ඊ ඇම් බණ්ඩාරමැණිකා ප්‍රමාණය අ 0, රු 0, ප 26 4

කැබැල්ල 304

ඉඩමේ නම වැලිවත්ත, විස්තරය අවුරුදු 5ක්වූ කොස් ගසක් ඇති එලවළු වත්ත, අයිතිකම් කියන්නෝ මැටිපිහියේ ඊ ඇම් උක්කුමැණිකා, ඊ ඇම් මුතුමැණිකා සහ ඊ ඇම් රම්මැණිකා ප්‍රමාණය අ 0, රු 0, ප 26 6

කැබැල්ල 305

ඉඩමේ නම වැලිවත්ත, විස්තරය අවුරුදු 3-5 දක්වා සපුගස් 2ක් සහ කිතුල්ගස් 5ක් ඇති වත්ත, අයිතිකම් කියන්නා මැටිපිහියේ ඊ ඇම් සියාතු, ප්‍රමාණය අ 0, රු 0, ප 30 4

කැබැල්ල 306

ඉඩමේ නම වැලිවත්ත විස්තරය මල්පැල සහ එලවලු ඇති ඉඩම, අයිතිකම් කියන්නා මැටිපිහියේ ඩී ඇම් කිරිබණ්ඩා ප්‍රමාණය අ 0, රු 0, ප 24 1

කැබැල්ල 307

ඉඩමේ නම වැලිවත්ත, විස්තරය අවුරුදු 20-30 දක්වා කොස් ගස් 3ක්ද කෙසෙල් පළුරු 10ක්ද එලවළු ඇති වත්ත අයිතිකම් කියන්නෝ මැටිපිහියේ යූ ඇම් මුතුමැණිකා, යූ ඇම් බණ්ඩාර මැණිකා, යූ ඇම් මුදියන්සේ සහ යූ ඇම් ලොකුමැණිකාද නිකපොත පදිංචි ඇත් ඇම් සුදුබණ්ඩා, ප්‍රමාණය අ 0, රු 0, ප 23 8

එකතුව අ 1, රු 0, ප 10 5

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලි වලින් බලය ලත් අයවලුන් හෝ 1957 අප්‍රේල් 11 වැනි දින පෙරවරු 9 30ට බණ්ඩාරවෙල අධිකාරි කාර්යාලයේ දී මා සම්මුඛ විය යුතුයි

තවද 1957 අප්‍රේල් 2 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවහාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිත වූ ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි

ආර් සී තර්මරත්නම්,
රජයට ඉඩම් ලබාගැනීමේ නිලධාරී යැන

1957 පෙබරවාරි 7 වැනි දින
කඩවේරිය, බදුල්ල

ඉඩම් පිළිබඳ විවිධ දැන්වීම්

අංකය ඇල් ජේ 454

1948 ආණ්ඩුවේ ඉඩම් පිළිබඳ රෙගුලාසි මාලාවේ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි

බදුලු දිස්ත්‍රික්කයේ උඩුකිඳ කොයාගයේ දෙහිවිනි පළාත කෝරළයේ ඉඩම ගමෙහි පිහිටි අංක 17 දරණ අවසාන ගම් පිඹුරයේ රුඩ් 2, පර්චස 33ක ප්‍රමාණයකින් යුත් අංක 102 හා 103 දරණ බිම් කැබලි, වැපස්සවෙල ශ්‍රී විහාරවර්ධන සමිතියේ භාරකරුවන් වන ඇටම්පිටියේ ඉඩම ගමේ ඉඩම ගෙදර අත්තණයක මුදියන්සෙලාගේ පුංචිඋළ හා ඇටම්පිටියේ ඉඩම ගම වැපස්සවෙල ගෙදර රත්නායක මුදියන්සෙලාගේ අප්පුහාමි යන මහත්වරු බදු ඉල්ලා ඇති බව මහජනයා වෙත මෙයින් නිවේදනය කරනු ලැබේ

2 ඉල්ලුම් කර ඇති ඉඩම අංක 17 වැනි අවසාන ගම් පිඹුරයේ අංක 16 ට 29 හා අංක 16 ට දරණ බිම් කැබලිවල කොටසක් ව වි නිබෙන අංක 101 හා 102 දරණ බිම් කැබලි වශයෙන් වෙන් වෙන් ව මනින ලද අංක 16 ට 29 දරණ බිම් කට්ටිය බොඹ විහාරස්ථානයක් පිහිටුවීම පිණිස බණ්ඩාරවෙල පවරියගෙදර ආර් ඇම් පුංචිඋළ මහතාට බදු දී නිබෙන පසුව එම බද්ද ඔහු විසින් ඔහුගේ පුතා වන ආර් ඇම් සිරිවර්ධන මහතාට පවරා දෙන ලදී ආර් ඇම් සිරිවර්ධන මහතා එය ආපසු රජයට භාර දී ඇත අංක 101 දරණ බිම් කට්ටියෙහි තබා කීපයක් හා සරි වැවිලි ඇති අතර අංක 102 දරණ බිම් කට්ටියෙහි විහාර දෙකක් දැගැබක්, ධර්ම ශාලාවක් සඤ්ඨාර කුළුනක් හා පහන කනුවක් ද ඇත අංක 16 ට දරණ බිම් කට්ටියෙන් කොටසක් අංක 103 දරණ බිම් කැබැල්ල වශයෙන් වෙන් කොට මනින ලදී එසේ මනින ලද බිම් කැබැල්ල විහාරස්ථානයට පාරක් තැනීම පිණිස ඉල්ලුම් කර ඇත එසේම ඉල්ලීම පරිදි ආණ්ඩුවේ සෙසු කොන්දේසිවලට අමතර වශයෙන් පහත සඳහන් කොන්දේසිවලට යටත් කොට අංක 102 හා 103 දරණ බිම් කැබලි බදු දීමට යෝජනා කර ඇත —

- (අ) බද්ද අවුරුද්දකට රුපියල් 4 25 යි,
- (ඉ) බදු ගන්නන් විසින් බද්ද ආරම්භ වූ අවුරුදු 5 ක් ඇතුළත බදුල්ලේ දිසාපතිතුමාගේ සිත් ගන්නා පරිද්දෙන මෙම ඉඩමේ තනා ඇති යටොක්ත ගොඩනැගිලිවලට අමතර වශයෙන් ධර්ම ශාලාවක් හා පුස්තකාලයක් සෑදිය යුතු යි,
- (උ) බදු ගන්නන් විසින් මෙම ඉඩම බොඹ විහාරස්ථානයක් පිහිටුවීමට විනා අත්කිසි කටයුත්තකට නොයෙද විය යුතු යි,
- (එ) බදු ගන්නන් විසින් මෙම ගොඩනැගිලි සාද නිම කළ හමසක් ඇතුළත මහා භාරකාරතුමා අනුමත කරන මල්පුවකින් එම ගොඩනැගිලි හා තනා ඇති ගොඩනැගිලි ද සහ සතු කළ යුතු යි එසේ කළ කල්හි මෙම ඉඩම භාරකරුට හෝ විහාරස්ථානයේ පාලක විහාරාධිපතින් වහන්සේට හෝ 99 අවුරුද්දකට බදු දෙනු ලැබේ

3 මෙහි සඳහන් දින සිට සති හයක් ඇතුළත මෙම ඉඩම බදු නොදිය යුතු බවට සැහෙන හේතු ලියා මා වෙත ඉදිරිපත් නොකළ හොත් ඉල්ලීම අනුව බද්ද දෙනු ලැබේ

බඩලිව බඩලිව ජේ මැන්දිස්,
ඉඩම් කොමසායිස් තැන වෙනුවට

1957 මාර්තු 1 වැනි දින
කොළඹ

විශේෂ නිවේදනයයි

1957 මාර්තු 15 වැනි සිකුරාද ආණ්ඩුවේ නිවාඩු දිනයක් වන හෙයින් 1957 මාර්තු මාසයේ තෙවැනි සතියේ ලංකාණ්ඩුවේ ගැසට් පත්‍රය 1957 මාර්තු 14 වැනි බ්‍රහස්පතින්ද නිකුත්කරනු ලැබේ එහෙයින් එම ගැසට් පත්‍රයෙහි පළකරන සියළුම දැන්වීම් සහ ප්‍රකාශන 1957 මාර්තු 11 වැනි සඳුදා පස්වරු 4 ට ප්‍රථම ආණ්ඩුවේ මුද්‍රණාලයට ලැබෙන්නට සැලැස්විය යුතු බව මහජනයා වෙත මෙයින් නිවේදනය කරමි

1957 පෙබරවාරි 21 වැනි දින,
ආණ්ඩුවේ මුද්‍රණාලය,
කොළඹ 8

බර්නාඩ් ද සිල්වා,
ආණ්ඩුවේ මුද්‍රණාලයාධිපති

(அரகாங்கத்தின அதிகாரத்துடன் பிரகரிக்கப்படது)

பாகம் III—காணிகள்

காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய அறிவித்தல்கள்

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாஸல பேசிவல டி சிலவா ஆகிய நான இத்தால பிரகடனம் செய்கின்றேன்

சீ பி த சிலவா,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,
1957 ம ஓஸ் ஜனவரிமீ 10 ந உ

மாகாண அல்லது டிஸ்திரிக்
எசண்ணுவீன இலக்கம்
காணி, காணி அபிவிருத்தி மந்திரி
காரியாலயத்தின் இலக்கம்

QB 221/J 56 LG 13

காணியின் விபரம்

(1) கொழும்பு டிஸ்திரிக், சியான கோறள மேற்கு அதிகாரிபத்துவ கெண்டலியட பலுவ என்னுமிடத்திலிருக்கும் டெல்கஹுவத்த என்னும் காணியிலிருந்து சுமார் 50 X 3 சதுர அடி விசாலமுள்ள ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு கிராமச்சங்க ரேட்டே கீழ்க்கு கிராமச்சங்க ரேட்டே, மேற்கு கிராமச்சங்க ரேட்டே, தெற்கு அதே காணியின் மிகுதிப் பகுதி

(2) கொழும்பு டிஸ்திரிக், சியான கோறள மேற்கு அதிகாரி பத்துவ கெண்டலியட பலுவ என்னுமிடத்திலிருக்கும் மடுக்கஹுவத்த என்னும் காணியிலிருந்து சுமார் 343 X 3 சதுர அடி விசாலமுள்ள ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு கிராமச்சங்க ரேட்டே, கீழ்க்கு கிராமச்சங்க ரேட்டே தெற்கு கிராமச்சங்க ரேட்டேம அதே காணியின் பகுதிகளும், மேற்கு கிராமச் சங்க ரேட்டேம, அதே காணியின் பகுதிகளும்

(3) கொழும்பு டிஸ்திரிக் சியான கோறள மேற்கு அதிகாரி பத்துவ, கெண்டலியட பலுவ என்னுமிடத்திலிருக்கும் டெல்கஹுவத்த என்னும் காணியிலிருந்து சுமார் 50 X 3 சதுர அடி விசாலமுள்ள ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு அதே காணியின் மிகுதிப் பகுதி, கீழ்க்கு கிராமச் சங்க ரேட்டே, தெற்கு கிராமச்சங்க ரேட்டே, மேற்கு கிராமச்சங்க ரேட்டே

(4) கொழும்பு டிஸ்திரிக், சியான கோறள மேற்கு அதிகாரிபத்துவ, கெண்டலியட பலுவ என்னுமிடத்திலிருக்கும் மடுக்கஹுவத்த என்னும் காணியிலிருந்து சுமார் 172 X 3 சதுர அடி விசாலமுள்ள ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு அதே காணியின் மிகுதிப் பகுதி கீழ்க்கு டெல்கஹுவத்த என்னும் காணி தெற்கு கிராமச்சங்க ரேட்டே, மேற்கு கிராமச்சங்க ரேட்டே

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அசசட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாஸல பேசிவல டி சிலவா ஆகிய நான இத்தால பிரகடனம் செய்கின்றேன்,

சீ பி த சிலவா,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு கச்சேரி,
1957 ம ஓஸ் பெப்ரவரிமீ 6 ந உ

மாகாண அல்லது டிஸ்திரிக்
எசண்ணுவீன இலக்கம்
காணி, காணி அபிவிருத்தி மந்திரி
காரியாலயத்தின் இலக்கம்

QA 322/J/56 B 244

காணியின் விபரம்

கொழும்பு டிஸ்திரிக், டெம்பத்துவ சியனகோறளை மேற்கு நெடுக கழுவ என்னும் கிராமத்தில், அம்பகாவத்தை எலியல அநுபோகா வத்தை என்னும் காணியிலிருந்து ஒரு துண்டு காணி சுமார் ஒரு ஏக்கர் விசாலமுடையது எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு அதே காணியின் மிகுதிப் பகுதி, திருவாளர் எச பி விககிரம் ஆராச்சி, ஜி பி விககிரம் ஆராச்சி, டபிளபு சி எல பெரேரா, பி பி விககிரம் ஆராச்சி, எம் பி விககிரம் ஆராச்சி டொனா பொற லன்றினு 'முதலியோருக்குச் சொந்தம் கீழ்க்கு இவறலுமுல்ல வண டில பாதை, தெற்கு அதே காணியின் மிகுதிப் பகுதி திரு சாஸல பெரராவுக்குச் சொந்தம், மேற்கு றட்டுப்பலவல கேனகம் பகிரங்க ரேட்டே

உத்தரவு பெற்ற அளவுகாரண திரு எல எல இரத்தினம் அவர்களால் 8 4 1918 ல கீழ்ப்பட்ட பட இல 848 ல துண்டு "எ" 'பி' என விவரிக்கப்பட்டிருக்கிறது.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அசசட்டத்தின் 5 ம பிரிவின (1) மீ உட்பிரிவின பிரகாரமும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புகுசி பண்டா புலங்குளம் ஆகிய நான இத்தால பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குளம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,
1955 ம ஓஸ் ஆகஸ்டமீ 30 ந உ

மாகாண அல்லது டிஸ்திரிக் எசண்ணுவீன இலக்கம் LH/1140,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம்
J/LLD/2737 LH/B 85

காணியின் விபரம்

(1) கந்ததுறை மாவட்டம் கைகம் கோறளையில், மதுராவலை கிராமத் திலுள்ளதும் பின்வரும் எல்லைகளாற சூழப்பட்டதும், உறத்துடாவ ஓவித்தை என்றழைக்கப்படுவதுமான காணியின், சுமார் 05 1 பேச விசாலமான ஒரு பாகம் —

வடக்கு யாள எலை, கீழ்க்கு கே எம் டி அலவிவினாலும் மற ரேரினாலும் உரிமை கோரப்படும் ரப்பா தோட்டம், தெற்கு சாஸல சமரகோன அவர்களால் உரிமை கோரப்படும் வயல்கள், மேற்கு ஜீ வனிகத்துக்கவினால உரிமை கோரப்படும் ஓவித்தை

(2) கந்ததுறை மாவட்டம், கைகம் கோறளையில், மதுராவலை கிராமத்திலுள்ளதும், பின்வரும் எல்லைகளாற சூழப்பட்டதும், உறத்துடாவ ஓவித்தை என்றழைக்கப்படுவதுமான காணியின் 02 6 பேசல விசாலமான ஒரு பாகம் —

வடக்கு யாள எலை கீழ்க்கு கே எம் டி அலவிவினாலும் மற ரேரினாலும் உரிமை கோரப்படும் ரப்பா தோட்டம், தெற்கு சாஸல சமரகோன அவர்களால் உரிமை கோரப்படும் வயல்கள், மேற்கு ஜீ வனிகத்துக்கவினால உரிமை கோரப்படும் ஓவித்தை

(3) கந்ததுறை மாவட்டம் கைகம் கோறளையில், மதுராவலை கிராமத் திலுள்ளதும், பின்வரும் எல்லைகளாற சூழப்பட்டதும், உறத்துடாவ ஓவித்தை என்றழைக்கப்படுவதுமான காணியின் 1முட, 00 8 பேச விசாலமான ஒரு பாகம் —

வடக்கு யாள எலை, கீழ்க்கு பகிரங்க ரேட்டே, தெற்கு எல டபிளபு தேனிஸ் அபுவினாலும் மறரேரினாலும் உரிமை கோரப்படும் வயல்கள், மேற்கு ஜீ வனிகத்துக்கவினால உரிமை கோரப்படும் ஓவித்தை

(4) கந்ததுறை மாவட்டம், கைகம் கோறளையில் மதுராவலை கிராமத்திலுள்ளதும், பின்வரும் எல்லைகளாற சூழப்பட்டதும், உறத்துடாவ ஓவித்தை என்றழைக்கப்படுவதுமான காணியின் சுமார் 10 2 பேச விசாலமான ஒரு பாகம் —

வடக்கு யாள எலை கீழ்க்கு பகிரங்க ரேட்டே, தெற்கு எல டபிளபு தேனிஸ் அபுவினாலும் மறரேரினாலும் உரிமை கோரப்படும் வயல்கள், மேற்கு ஜீ வனிகத்துக்கவினால உரிமை கோரப்படும் வயல்கள்

(5) கனத்திறை மாவட்டம் றைகம் கோரூனியில், மதுராவலை கிராமத்திலுள்ளதும் பின்வரும் எல்லைகளாற் சூழப்பட்டதும், கதுரு கஹா-அலவெத்தமான என்றழைக்கப்படுவதுமான காணியின் சமரா 05 1 பேச விசாலமான ஒரு பாகம் —

வடக்கு டி. எசு ஜயவாத்தனுவிலும் மறரேரினுவும் உரிமை கோரப்படும் வயல்கள் கிழக்கு டி. ஜீ வனிகதங்ககவினில் உரிமை கோரப்படும் ஒலித்தை, தெற்கு யாள எலை, மேற்கு டி. ஜீ வனிக தங்ககவினும் மறரேரினுவும் உரிமை கோரப்படும் வயல்கள்

(6) கனத்திறை மாவட்டம், றைகம் கோரூனியில் மதுராவலை கிராமத்திலுள்ளதும் பின்வரும் எல்லைகளாற் சூழப்பட்டதும், கதுரு கஹா-அலவெத்தமான என்றழைக்கப்படுவதுமான காணியின் சமரா 33 1 பேச விசாலமான ஒரு பாகம் —

வடக்கு டி. எசு ஜயவாத்தனுவிலும் மறரேரினுவும் உரிமை கோரப்படும் வயல்கள் கிழக்கு டி. ஜீ வனிகதங்ககவினில் உரிமை கோரப்படும் ஒலித்தை, தெற்கு யாள எலை, மேற்கு டி. ஜீ வனிக தங்ககவினும் மறரேரினுவும் உரிமை கோரப்படும் வயல்கள்

(7) கனத்திறை மாவட்டம், றைகம் கோரூனியில், மதுராவலை கிராமத்திலுள்ளதும், பின்வரும் எல்லைகளாற் சூழப்பட்டதும், கதுரு கஹா-அலவெத்தமான என்றழைக்கப்படுவதுமான காணியின் சமரா 05 1 பேச விசாலமான ஒரு பாகம் —

வடக்கு டி. எசு ஜயவாத்தனுவிலும் மறரேரினுவும் உரிமை கோரப்படும் வயல்கள் கிழக்கு டி. ஜீ வனிகதங்ககவினில் உரிமை கோரப்படும் ஒலித்தை, தெற்கு யாள எலை, மேற்கு டி. ஜீ வனிக தங்ககவினும் மறரேரினுவும் உரிமை கோரப்படும் வயல்கள்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின் படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரம் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாளஸ பேசிவல த சிலவா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

சீ பி த சிலவா,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1957 ம ஹி பெப்ரவரி 6 ந ட.

மாகாண அல்லது டிஸ்திரிக் எண்ணுவின் இலக்கம் LH/A 546 , காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 56 E 418

காணியின் விபரம்

கனத்திறை மாவட்டம், பஸ்துன கோரூனியில் கிழக்கில் உடவெலை கிராமத்திலுள்ளதும், பின்வரும் எல்லைகளாற் சூழப்பட்டதும், காமிகே நம்பியவலக் குடும்புற என்றழைக்கப்படுவதுமான காணியின் சமரா 1/2 ஏக்கர் விசாலமான ஒரு பாகம் —

வடக்கு KL/உடவெலை சிங்கன் கலவன் பாடசாலையின் தோட்டம் (முடிக்குரியது) கிழக்குமே தெற்கும் அதே காணியின் எஞ்சின பாகங் கள் மேற்கு உடவெலை கிராமச் சங்க ரேட்டே

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின் படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரமும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாளஸ பேசிவல த சிலவா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

சீ பி த சிலவா,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1957 ம ஹி ஜனவரி 29 ந ட.

மாகாண அல்லது டிஸ்திரிக் எண்ணுவின் இலக்கம் LH/A 489 , காணி காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 56 LG 343

E 3

காணியின் விபரம்

கனத்திறை மாவட்டம், றைகம் கோரூனியில் கருமாதிகாரியின் பிரிவி னுள்ள முன்கமை கிராமத்திலுள்ளதும் பின்வரும் எல்லைகளாற் சூழப்பட்டதுமான கழகலஹேனை என்றழைக்கப்படுங் காணியின் சமரா 0 ஏக்கர் 0 றாட, 04 40 பேச விசாலமான ஒரு பாகம் —

வடக்கு வர் பி பொடிசிக்கோ பெரேராவிலும் உரிமைகோரப்படும் நாரகிந்துர என்றழைக்கப்படுங் காணி கிழக்கு முன்கமை-மிலலாவை வண்டி வழி தெற்கும் மேற்கும் அதே காணியின் எஞ்சிய பாகங்கள்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின் படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாளஸ பேசிவல த சிலவா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

சீ பி த சிலவா,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு

1957 ம ஹி ஜனவரி 9 ந ட.

மாகாண அல்லது டிஸ்திரிக் எண்ணுவின் இலக்கம் L D 4959 , காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 56 T 335

காணியின் விபரம்

(1) கண்டி மாவட்டம், ஹாரில் பத்துவ பிரிவு அதிகாரியின் பகுதி, அலவத்துகொட கிராமத்திலிருக்கும் சமரா 06 5 பாச்சல விசாலமுள்ள ரடனயக்க கெதரவத்த எனப்படும் காணியின் பாகம் இதன் எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு, தெற்கு, மேற்கு கண்டி-யாழ்ப்பாணம் ரேட்டே கிழக்கு அதே காணியின் மிகுதி பாகம்

(2) கண்டி மாவட்டம், ஹாரில் பத்துவ பிரிவு அதிகாரியின் பகுதி, அல வத்துகொட கிராமத்திலிருக்கும் சமரா 04 75 பாச்சல விசாலமுள்ள ரடனயக்க கெதர வத்த எனப்படும் காணியின் பாகம் இதன் எல்லைகள் பின்வருவன —

வடக்கு, மேற்கு நீர்பாயச்சம் வாயக்கால் கிழக்கு தெற்கு கண்டி- யாழ்ப்பாணம் ரேட்டே

(3) கண்டி மாவட்டம், ஹாரில் பத்துவ பிரிவு அதிகாரியின் பகுதி, அலவத்துகொட கிராமத்திலிருக்கும் சமரா 17 0 பாச்சல விசாலமுள்ள அலவெத்தம் குடும்புர எனப்படும் காணியின் பாகம் இதன் எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு அதே காணியின் பாகமும் கண்டி யாழ்ப்பாணம் ரேட்டே , கிழக்கு கண்டி-யாழ்ப்பாணம் ரேட்டே நீர்பாயச்சம் வாயக்காலும் , தெற்கு நீர்பாயச்சம் வாயக்கால் மேற்கு அதே காணியின் மிகுதி பாகம்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின் படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத் தின் 5 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியும் நிலமும் நில அபிவிருத்தி மந்திரி சாளஸ போசிவல த சிலவா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

சீ பி த சிலவா,

நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1957 ம ஹி பெப்ரவரி 9 ந ட.

மாகாண அல்லது டிஸ்திரிக் எண்ணுவின் இலக்கம் L D 4773 நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/AF/685/53

காணியின் விபரம்

கண்டி மாவட்டம், பாதத்துமபர பகுதி, உட்கம்பஹா கோறன், ஹென வல கிராமத்திலிருக்கும் ஏ 0 றா 0, ப 31 2 விசாலமுள்ள புவக்கஹ கந்தர குடும்புரே வதைத எனப்படும் காணியின் இரு நிலப் பகுதிகளை ஆரம்பப்பட இலக்கம் A 2216 ல் துணை 1, 2 என அளந்து விவரிக்கப் பட்டுள்ளது

1950 ம ஆண்டின 9 ம இலக்க கானி கொளநும சட்டம 5 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின 39 ம இலக்க கானி எடுத்தற (திருத்தம) சட்டதினபடியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தெனறும் 1950 ம ஆண்டின 9 ம இலக்க கானி கொளநும சட்டத்தின ஏற்பாடுகளின பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும என்றும் அச்சட்டத்தின 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின 39 ம இலக்க கானி எடுத்தற (திருத்தம) சட்டத்தின பிரகாரமும் காணி காணி அபிவிருத்தி மந்திரி சாளஸ பேசிவல டி சிலவா ஆகிய நான இததால பிரகடனம் செய்கின்றேன

சி பி த சிலவா,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு

1957 ம லூலி ஜனவரிமீ 3 ந ல

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசண்டுவின இலக்கம் LB 2262
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின இலக்கம் J 55 LG 324

காணியின விபரம்

(1) மாததறை பிரிவு, வெல்லப்பொட பத்து நாலுகிறவெட்டில தொடம்பஹல் மேற்கு கிராமத்தில் உள்ள ஹத்தும்புர என்ற காணியிலிருந்து ஏறக்குறைய 222 அடி நீளம், 4 அடி 6 அங்குலம் அகலிய ஒரு நிலத்தனுடு எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு ஒரு பாதை கீழ்க்கு மெத்கும்புர என்ற காணி தெற்கில் அதே காணியின மீதிய பாகம் மேற்கில் பீ டபிளவு டி தெரு

(2) மாததறை பிரிவு வெல்லப்பொட பத்து நாலுகிறவெட்டில தொடம்பஹல் மேற்கு கிராமத்தில் உள்ள மெத்கும்புர என்ற காணியிலிருந்து ஏறக்குறைய 210 அடி நீளம், 4 அடி 6 அங்குலம் அகலிய ஒரு நிலத்தனுடு எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு கீழ்க்கு ஒரு பாதை தெற்கு அதே காணியின மீதிய பாகம் மேற்கு ஹத்தும்புர என்ற காணி

(3) மாததறை பிரிவு வெல்லப்பொட பத்து, நாலுகிறவெட்டில தொடம்பஹல் மேற்கு கிராமத்தில் உள்ள மெத்கும்புர என்ற காணியிலிருந்து ஏறக்குறைய 210 அடி நீளம், 4 அடி 6 அங்குலம் அகலிய ஒரு நிலத்தனுடு எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு அதே காணியின மீதிய பாகம் கீழ்க்கு தெற்கு பாதை, மேற்கு மெத்கும்புர என்ற காணி

(4) மாததறை பிரிவு, வெல்லப்பொட பத்து, நாலுகிறவெட்டில தொடம்பஹல் மேற்கு கிராமத்தில் உள்ள மெத்கும்புர என்ற காணியிலிருந்து ஏறக்குறைய 222 அடி நீளம், 4 அடி 6 அங்குலம் அகலிய ஒரு நிலத்தனுடு எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு அதே காணியின மீதிய பாகம் கீழ்க்கு மெத்கும்புர என்ற காணி தெற்கு ஒரு பாதை மேற்கு பீ டபிளவு டி தெரு

1950 ம ஆண்டின 9 ம இலக்க கானி கொளநும சட்டம 5 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின 39 ம இலக்க கானி எடுத்தற (திருத்தம) சட்டதினபடியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தெனறும் 1950 ம ஆண்டின 9 ம இலக்க கானி கொளநும சட்டத்தின ஏற்பாடுகளின பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும என்றும் அச்சட்டத்தின 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின 39 ம இலக்க கானி எடுத்தற (திருத்தம) சட்டத்தின பிரகாரமும் காணி காணி அபிவிருத்தி மந்திரி சாளஸ பேசிவல டி சிலவா ஆகிய நான இததால பிரகடனம் செய்கின்றேன

சி பி த சிலவா,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1957 ம லூலி பெபரவரிமீ 6 ந ல

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசண்டுவின இலக்கம் LB 2247
காணி காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின இலக்கம் J 55 E 20

காணியின விபரம்

(1) மாததறை பிரிவு கங்கப்பொட பத்துவில் திறுகொட என்ற கிராமத்தில் உள்ள வியனகே ஹேன என்ற காணியின வடக்குப் பக்கத்தால் ஏறக்குறைய 3½ ஏக்கர் விசாலமான ஒரு நிலத்தனுடு எல்லைகள் பின்வருமாறு —

வடக்கில் அதே காணியின மீதிய பாகம், கீழ்க்கில் வியனகேஹேன என்ற காணி தெற்கில் திறுகொட ஜூனியா பாட்சாலைத் தோட்டம் (அரசினா), மேற்கில் மாததறை-கம்புருபிடடிய PWD தெரு,

(2) மாததறை பிரிவு கங்கப்பொட பத்துவில் திறுகொட என்ற கிராமத்தில் உள்ள வியனகேஹேன என்ற காணியிலிருந்து ஏறக்குறைய 1½ ஏக்கர் விசாலமான ஒரு நிலத்தனுடு எல்லைகள் பின்வருமாறு —
வடக்கில் திறுகொட ஜூனியா பாட்சாலைத் தோட்டமும் (அரசினா) இன்னும் வியனகேஹேன என்ற காணியும் கீழ்க்கில் மாததறை-ஹக்கமீன PWD தெரு தெற்கில் பம்பதெனியபரணவத்த என்ற காணி மேற்கில் திறுகொட ஜூனியா பாட்சாலைத் தோட்டமும் (அரசினா) இன்னும் மாததறை-கம்புருபிடடிய PWD தெருவும்

1950 ம ஆண்டின 9 ம இலக்க கானி கொளநும சட்டம 5 ம பிரிவினபடியும் 1954 ம ஆண்டின 39 ம இலக்க கானி எடுத்தற (திருத்தம) சட்டதினபடியுமான பிரகடனம்

சாளஸ பேசிவல டி சிலவா, காணியும், காணி அபிவிருத்தி மந்திரி யாகிய நான 1950 ம ஆண்டின 9 ம இலக்க கானி கொளநும சட்டத்தின 5 (1) ம பிரிவினபடியும், 1954 ம ஆண்டின 39 ம இலக்க கானி எடுத்தற (திருத்தம) சட்டத்தினபடியும் கீழ் குறிக்கப்பட்ட காணி ஒரு பகிரங்க தேவைக்கு எடுக்கப்படும் என்று இததால் அறிவிக்கின்றேன

வத்துளை மாவட்டம், யடிக்கிறதை இறைவரி பகுதி, நிலப்பொல கோறல் கோட்கொடையிலுள்ள பல்லைகம் என்ற கிராமத்தில், கிலென எல் பின் குறூப என்ற காணியில் வி பி 83 ல துண்டு 85 (பழைய துண்டு 63 இல் ஒரு பகுதி) என்று அளக்கப்படடு குறிக்கப்பட்ட காணியில் 12 ஏக்கர், 1 றூட, 22 போச்சல் விசாலங்கொண்ட ஒரு பகுதி —

வடக்கு கலகே கந்தற, துண்டு 65, வி பி 83 கீழ்க்கு வி பி 83 ல துண்டு 86 (பழைய துண்டு 63 இல் ஓர் பகுதி), தெற்கு சேன மாலை கந்தற, துண்டு 61, வி பி 83, மேற்கு வி பி 83 ல துண்டு 84 (பழைய துண்டு 63 ல ஒரு பகுதி)

இலக்கம் J 54 L 108 (VB)

சி பி த சிலவா,
காணி காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1957 ம லூலி பெபரவரிமீ 9 ந ல

1950 ம ஆண்டின 9 ம இலக்க கானி எடுத்தற சட்டத்தின 5 ம பிரிவின படியும், 1954 ம ஆண்டின 39 ம இலக்க கானி எடுத்தற (திருத்தம) சட்டதினபடியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தெனறும் 1950 ம ஆண்டின 9 ம இலக்க கானி கொளநும சட்டத்தின ஏற்பாடுகளின பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும என்றும் அச்சட்டத்தின 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின 39 ம இலக்க கானி எடுத்தற (திருத்தம) சட்டத்தினபடியும் காணி காணி அபிவிருத்தி மந்திரி சாளஸ பேசிவல டி சிலவா ஆகிய நான இததால பிரகடனம் செய்கின்றேன ,

சி பி த சிலவா,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1957 ம லூலி ஜனவரிமீ 18 ந ல

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசண்டுவின இலக்கம் காணியும் காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின இலக்கம் } J 55 A177

காணியின விபரம்

இரத்தினபுரி டிஸ்திரிக், குருவிற்றி கோறளை, உட்பத்து, கித்துலபே கிராமத்தில் இரத்தினபுரி பாங்காடின பிரிவில் கரபிஞ்சா பகுதியின ஒரு பகுதியும் கடைசிக் கிராமப்படம் 283 இல் 5½, 8, 9 (பகுதி), 13 (பகுதி) 13½, 17 (பகுதி) 20 (பகுதி), 21 (பகுதி), 22 (பகுதி) 42 (பகுதி), 43 (பகுதி) 44 (பகுதி) 45 (பகுதி) துண்டுகளுமாகிய தலுக்கல்டெனிய கேன, டலுக்கல்டெனிய உடன் காஸமுலல்டெனிய, பகல்காஸமுலல டெனிய, புடுனெருமபுரடெனிய, மிடெல்காகுறெடெனிய டிக்கடெனிய லந்த, றுகமல்டெனிய கல்கெற்றியடெனிய என்பபடும காணியிலிருந்து 29 ஏ, 3 றூ, 15 பே விசாலமுள்ள பகுதியின எல்லைகள் (கரபிஞ்சுவத்த விலிருந்து பிரதான வீதிகுச்செல்லும் வண்டிப்பாதை விலக்காக) —

வடக்கு கிராம எல்லை, கீழ்க்கு கடைசிக் கிராமப்படம் 283 இல் 10, 9 (பகுதி) 13 (பகுதி), 22 (பகுதி) 15 19, 21 (பகுதி) 17 (பகுதி) இலக்கத்துண்டுகளும் வண்டிப்பாதையும் தெற்கு கடைசிக் கிராமப்படம் 283 இல் 20 (பகுதி) 21 (பகுதி), 45 (பகுதி), 46 (பகுதி) 47 (பகுதி) 43 (பகுதி) 42 (பகுதி), 187 ல இலக்கத் துண்டுகளும் கட்டுவெல்பற்ற டொல்லும், மேற்கு கடைசிக் கிராமப்படம் 283 இல் 13 ம, (பகுதி), 5 ம இலக்கத் துண்டுகளும் உட்கன்காஸமுலல எல்வும்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாஸல பேசிவல த சிலவா ஆகிய நான இத்தரல் பிரகடனம் செய்கின்றேன்

சீ பி த சிலவா,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,
1957 ம ஞெ ஜனவரி 18 ந உ

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 56 E 43

காணியின் விபரம்

இரத்தினபுரி டிஸ்திரிக், நவதுண கோறளை, டெனவகப்பாத கட கிராமத்தில நதகொறவத்த ஹேன டலுக்ககாறேன, உடவத்தஹேன எனப்படும் (கடைசிக கிராமப்படம் 161 இல 90 ம இலக்க துண்டு) காணியிலிருந்து 1 ஏக்கர் விசாலமுள்ள ஒரு பகுதி

வடக்கு மிழக்கும அதே காணியின் மிகுதிப் பகுதி, தெற்கு கிராமச சங்க வீதியும் நாறங்கொட அரசினா சிங்கன கலவன் பாடசாலை யின் காணியும் மேற்கு நாறங்கொட அரசினா சிங்கன கலவன் பாடசாலைத் தோட்டமும், அதே காணியின் மிகுதிப் பகுதியும்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாஸல பேசிவல த சிலவா ஆகிய நான இத்தரல் பிரகடனம் செய்கின்றேன்

சீ பி த சிலவா,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,
1957 ம ஞெ ஜனவரி 30 ந உ

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 56 E 254

காணியின் விபரம்

இரத்தினபுரி டிஸ்திரிக், கொலன்னை கோறளை, கொலன்னைம பததுவ, புதகநத கிராமத்தில கடவத்த எப்பிறவத்த, பெறவத்த (கிராம படம் 911 இல 93 ம இலக்க துண்டு) எனப்படும் காணியிலிருந்து 3 ஏக்கர் விசாலமுள்ள ஒரு பகுதி

வடக்கு புதகநத அரசினா சிங்கன கலவன் பாடசாலைக் காணியும் (கிராமப்படம் 911 இல 93 ந துண்டு அல்லது பிரதம படம் A 256 இல 1 ந துண்டு) கிராமப்படம் 911 இல 93 ம இலக்க துண்டின் மிகுதிப் பகுதியும் மிழக்கு புதகநத அரசினா சிங்கன கலவன் பாடசாலைக் காணி (கிராமப்படம் 911 இல 108 ந துண்டு, அல்லது பிரதம படம் 238 இல 1 ந துண்டு) தெற்கு கிராமப்படம் 911 இல 93 ந துண்டின் மிகுதிப் பகுதி, மேற்கு கிராமப்படம் 911 இல 93 ந துண்டின் மிகுதிப் பகுதி

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாஸல பேசிவல த சிலவா ஆகிய நான இத்தரல் பிரகடனம் செய்கின்றேன்

சீ பி த சிலவா,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,
1957 ம ஞெ பெப்ரவரி 6 ந உ

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 56 H 314

காணியின் விபரம்

இரத்தினபுரி டிஸ்திரிக் குருவிற் கோறலை, கிரியலல இடமல கொடலில, கங்கனிகேவத்த வத்த (கடைசிக கிராமப்படம் 182 இல 206 ம துண்டு) எனப்படும் காணியிலிருந்து 200' x 10' விசாலமுள்ள கடுபகுதியின் எல்லைகள் —

வடக்கு கடைசிக கிராமப்படம் 182 இல 205 ம இலக்க துண்டு, மிழக்கு கடைசிக கிராமப்படம் 182 இல 359 360 ம இலக்க துண்டு, தெற்கு கடைசிக கிராமப்படம் 182 இல 360 ம இலக்க துண்டு, மேற்கு அதே காணியின் மிகுதிப் பகுதி

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாஸல பேசிவல த சிலவா ஆகிய நான இத்தரல் பிரகடனம் செய்கின்றேன்

சீ பி த சிலவா,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

இலக்கம் J/56 E 363/LM 5629

கொழும்பு,
1957 ம ஞெ பெப்ரவரி 6 ந உ

காணியின் விபரம்

கேகலை டிஸ்திரிக் தென்கிழக்கு கோறளை கீழ புள்தகம் காரியாதி காரியின் பிரிவில், கணேபள்ள வசமத்தில, கணேபள்ள கிராமத்திலுள்ள கணேபள்ள தோட்டத்தில் 2 துண்டுகளாகிய 2 ஏக்கர் விசாலமுள்ள காணி, எல்லைகள் —

(1) வடக்கு எக்கி ஓய, மிழக்கு, மேற்கு நாகாஹேன, தெற்கு கிராமச சங்க தெரு

(2) வடக்கு கிராமசசங்க தெரு மிழக்கு, மேற்கு, தெற்கு இதே காணியின் மிகுதி

குறிப்பு இல R/Q 4693/30

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணிகளை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான இத்தரல் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணிகளின் விபரம் —

ஆரம்பப்பட இல A 3979 இடம்—வெல்லம்பிட்டி

துண்டு 1

காணியின் பெயர் பெல்கொடுவவத்த, நாகமுள்ள ரேட்டில் வரிமதிப்பு இலக்கம் 21 ன பகுதி, விபரம் 10 வருஷம்சென்ற ஒரு தெனீனமரம் 8 வருஷம் சென்ற ஒரு மா மரம், 3 மாதம் சென்ற ஒரு பலா மரம் உள்ள தோட்டம், உரித்தாளியின் பெயர் பி எ டேவிட் பெரேரா, இலக்கம் 21, நாகமுள்ள ரேட்டே, வெல்லம்பிட்டி, விசாலம் ஏ 0, றா 0 ப 0 8

துண்டு 3

காணியின் பெயர் எல்கெனவத்த, நாகமுள்ள ரேட்டில் வரிமதிப்பு இலக்கம் 25 ன பகுதி, விபரம் 14 வருஷம்சென்ற ஒரு தெனீன மரம், 8 வருஷம் சென்ற ஒரு பலா மரம், 1 வருஷம் சென்ற அம்பரலா மரம் கொண்ட தோட்டம், உரித்தாளியின் பெயர் பி எம் எல்லின் பெரேரா, இலக்கம் 25, நாகமுள்ள ரேட்டே, வெல்லம்பிட்டி, விசாலம் ஏ 0, றா 0, ப 1 0

துண்டு 4

காணியின் பெயர் மிலலாக்கவத்த, நாகமுள்ள ரேட்டில் வரிமதிப்பு இலக்கம் 33 ன பகுதி, விபரம் 5 வருஷம் சென்ற ஒரு கஜா மரம் கொண்ட தோட்டம், உரித்தாளியின் பெயர் கே ஜே பி வைத்தியரென, இலக்கம் 33, நாகமுள்ள ரேட்டே, வெல்லம்பிட்டி, விசாலம் ஏ 0, றா 0, ப 1 0

துண்டு 5

காணியின் பெயர் மிலலாகஹவதத, நாகமுள்ள ரேட்டில் வரி மதிப்பு இலக்கம் 33 என பகுதி விபரம் 4 வருஷம் சென்ற 3 கஜு மரங்களும் மூலக்கல் பற்றைகளின் பகுதியும் கொண்ட தோட்டம், உரித்தாளியின் பெயர் எ டி வெலிக்கால் இலக்கம் 204, கொலலுவ ரேட்டே, வெல்லம்பிட்டி விசாலம் எ 0, ரூ 0 ப 77

துண்டு 6

காணியின் பெயர் குறுண்டுவதத நாகமுள்ள ரேட்டில் வரிமதிப்பு இலக்கங்கள் 35, 37 என பகுதி விபரம் 40 வருஷம் சென்ற 14 தென்னை மரங்கள், 10 வருஷம் சென்ற 5 தென்னை மரங்கள், 20-25 வருஷங்கள் சென்ற 8 பலா மரங்கள், 5 வருஷம் சென்ற 4 பலா மரங்கள் 20 வருஷம் சென்ற 16 கழுகு மரங்கள், 2-12 வருஷங்கள் சென்ற 7 மா மரங்கள் 13 கழுகு மரங்கள், 1 கித்தான மரம், 1 ஜம்பு மரம் 12 அஞ்சை, 1 மட்டியா, 1 கொட்டை, 1 டொம்ப மரமும் மூலக்கல்பற்றையின் பகுதியும் கொண்ட தோட்டம் உரித்தாளியின் பெயர் எ டி எபிரகாம் அப்புஹாமி, நாகமுள்ள ரேட்டே, வெல்லம்பிட்டி விசாலம் எ 0 ரூ 1, ப 62

துண்டு 7

காணியின் பெயர் டெனியகொட்டுவ, நாகமுள்ள ரேட்டில் வரி மதிப்பு இலக்கம் 39 என பகுதி விபரம் 30 வருஷம் சென்ற 1 தென்னை மரம் 5 வருஷம் சென்ற ஒரு கழுகுமரம், 15 வருஷம் சென்ற ஒரு கஜு மரம் 2-4 வருஷங்கள் சென்ற 1 கொட்டை, 2 அஞ்சை மரங்கள் கொண்ட தோட்டம், உரித்தாளியின் பெயர் டபிளாபு எ சாரலா பெரேரா இலக்கம் 39 நாகமுள்ள ரேட்டே, வெல்லம்பிட்டி விசாலம் எ 0, ரூ 0 ப 39

துண்டு 8

காணியின் பெயர் நாகாவதத, கொலலுவ ரேட்டில் வரிமதிப்பு இலக்கம் 199 விபரம் வெறுங் காணி உரித்தாளியின் பெயர் டி எ நோனாஹாமி இலக்கம் 211/2, பஞ்சிக்காவததை ரேட்டே, கொழும்பு, விசாலம் எ 0, ரூ 0 ப 133

துண்டு 9

காணியின் பெயர் நாகாவதத கொலலுவ ரேட்டில் வரிமதிப்பு இலக்கம் 197 விபரம் 25-40 வருஷங்கள் சென்ற 4 தென்னை மரங்கள் 1 பிலா மரம், 1 கழுகுமரம் கொண்ட தோட்டம் உரித்தாளியின் பெயர் எம் டி எச் சந்திரசேகர, இலக்கம் 254, கொலலுவ ரேட்டே வெல்லம்பிட்டி விசாலம் எ 0 ரூ 0, ப 38

துண்டு 10

காணியின் பெயர் கிரிபெலலகாஹவதத நாகமுள்ள ரேட்டில் வரி மதிப்பு இலக்கம் 26, விபரம் 30-45 வருஷங்கள் சென்ற 9 தென்னை, 1 ஈரப்பிலா 2 கழுகுமரங்கள் 2-5 வருஷங்கள் சென்ற 1 கித்தான, 7 தோட்ட மரங்களும் 3 வாழைப்பற்றைகளும் கொண்ட தோட்டம் உரித்தாளியின் பெயர் சீத்தா அமரசிங்கி இலக்கம் 219 கொலலுவ ரேட்டே, வெல்லம்பிட்டி, விசாலம் எ 0 ரூ 0, ப 70

துண்டு 11

காணியின் பெயர் கிரிபெலலகாஹவதத, நாகமுள்ள ரேட்டில் வரிமதிப்பு இலக்கம் 24, விபரம் 25-35 வருஷங்கள் சென்ற 1 தென்னை, 2 பிலா 2 கழுகு மரங்கள் கொண்ட தோட்டம் உரித்தாளியின் பெயர் டி டொன சிரிவார்தன, இலக்கம் 24, நாகமுள்ள ரேட்டே, வெல்லம்பிட்டி, விசாலம் எ 0, ரூ 0 ப 25

துண்டு 12

காணியின் பெயர் கிரிபெலலகாஹவதத, நாகமுள்ள ரேட்டில் வரிமதிப்பு இலக்கம் 22 என பகுதி விபரம் 40 வருஷம் சென்ற 3 தென்னை மரங்கள், 20 வருஷம் சென்ற 2 கழுகு மரங்கள், 2-5 வருஷங்கள் சென்ற 3 கழுகு மரங்களும் 1 பிலின் மரமும் 2 வாழைப் பற்றைகளும் கொண்ட தோட்டம் உரித்தாளியின் பெயர் எச் அலிஸ் பெரேரா இலக்கம் 22, நாகமுள்ள ரேட்டே, வெல்லம்பிட்டி, விசாலம் எ 0 ரூ 0, ப 37

துண்டு 13

காணியின் பெயர் எஹலஹவதத நாகமுள்ள ரேட்டில் வரி மதிப்பு இலக்கம் 20 என பகுதி விபரம் 20 வருஷம் சென்ற 1 பிலின் மரம், 10 வருஷம் சென்ற 1 கழுகு மரமும் 1 வருஷம் சென்ற இன்னொரு கழுகுமரமும் கொண்ட தோட்டம், உரித்தாளியின் பெயர் டபிளாபு டெலொஹாமி, இலக்கம் 20 நாகமுள்ள ரேட்டே, வெல்லம்பிட்டி விசாலம் எ 0, ரூ 0, ப 10

துண்டு 14

காணியின் பெயர் எஹலஹவதத, நாகமுள்ள ரேட்டில் வரி மதிப்பு இலக்கம் 18 என பகுதி, விபரம் 50 வருஷம் சென்ற 1 பிலா மரம் 10 வருஷம் சென்ற 1 கோபி மரமும் 1 முனமல மரமும் கொண்ட தோட்டம், உரித்தாளியின் பெயர் எம் மாகரெட் அலலிஸ் இலக்கம் 18, நாகமுள்ள ரேட்டே, வெல்லம்பிட்டி, விசாலம் எ 0 ரூ 0, ப 15

துண்டு 15

காணியின் பெயர் வரிமதிப்பு இலக்கம் இலலை விபரம் வழி உரித்தாளியின் பெயர் எம் மாகரெட் அலலிஸ் இலக்கம் 18, நாகமுள்ள ரேட்டே, வெல்லம்பிட்டி, என மாட்டிணு பெரேரா, இலக்கம் 18/1 நாகமுள்ள ரேட்டே, வெல்லம்பிட்டி, விசாலம் எ 0 ரூ 0, ப 03

துண்டு 16

காணியின் பெயர் எஹலஹவதத, நாகமுள்ள ரேட்டில் வரி மதிப்பு இலக்கம் 16 என பகுதி விபரம் 30 வருஷம் சென்ற 1 தென்னை மரமும், 20 வருஷம் சென்ற 1 உருசெ மரமும் கொண்ட தோட்டம், உரித்தாளியின் பெயர் எம் மாகரெட் நோனா எம் எமிநோனா, எம் மசிநோனா, எம் மாட்டிணு சிங்கோ, எல்லோரும் 16 நாகமுள்ள ரேட்டே, வெல்லம்பிட்டி விசாலம் எ 0, ரூ 0, ப 15

துண்டு 17

காணியின் பெயர் எஹலஹவதத நாகமுள்ள ரேட்டில் வரி மதிப்பு இலக்கம் 14 என பகுதி, விபரம் 50 வருஷம் சென்ற 1 தென்னை மரமும் 1 வாழைப் பற்றையும் கொண்ட தோட்டம், உரித்தாளியின் பெயர் எம் எச் சோமாவதி, டபிளாபு லீலாவதி, இருவரும் இலக்கம் 14, நாகமுள்ள ரேட்டே, வெல்லம்பிட்டி விசாலம் எ 0, ரூ 0 ப 11

துண்டு 18

காணியின் பெயர் எஹலஹவதத, நாகமுள்ள ரேட்டில் வரி மதிப்பு இலக்கம் 12 என பகுதி, விபரம் 20 வருஷம் சென்ற 1 கழுகு மரமும் 4 வாழைப் பற்றைகளும் கொண்ட தோட்டம், உரித்தாளியின் பெயர் பி டபிலிஸ் பெரேரா, இலக்கம் 12 நாகமுள்ள ரேட்டே வெல்லம்பிட்டி விசாலம் எ 0, ரூ 0, ப 08

துண்டு 19

காணியின் பெயர் எஹலஹவதத, நாகமுள்ள ரேட்டில் வரி மதிப்பு இலக்கம் 10 என பகுதி, விபரம் 30 வருஷம் சென்ற 1 பிலா மரம், 3-8 வருஷங்கள் சென்ற 3 கழுகு மரங்களும் 1 வருஷம் சென்ற 2 கித்தான மரங்களும் கொண்ட தோட்டம், உரித்தாளியின் பெயர் எச் டொன ரிச்சேட் அப்புஹாமி, இலக்கம் 10 நாகமுள்ள ரேட்டே வெல்லம்பிட்டி, விசாலம் எ 0 ரூ 0, ப 06

துண்டு 20

காணியின் பெயர் எஹலஹவதத, வெரேச ரேட்டில் வரிமதிப்பு இலக்கம் 19 என பகுதி, விபரம் 4 வருஷம் சென்ற 4 கஜு மரங்கள் கொண்ட தோட்டம், உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி கெலன் டி அபிரா இலக்கம் 4, வெரேச ரேட்டே, கொலலுவ, எ ஜே டபிளாபு விஜேசிங்கி இலக்கம் 5, வெரேச ரேட்டே கொலலுவ ஸ்ரீமதி ஜோன் சொயசா, இலக்கம் 6, வெரேச ரேட்டே கொலலுவ விசாலம் எ 0, ரூ 0 ப 190

துண்டு 21

காணியின் பெயர் எஹலஹவதத வெரேச ரேட்டில் வரிமதிப்பு இலக்கம் 17 என பகுதி விபரம் தோட்டம் (பயிர் செய்யப்படவில்லை) உரித்தாளியின் பெயர் கே தாமசிரி தீரோ இலக்கம் 17, வெரேச ரேட்டே கொலலுவ, விசாலம் எ 0 ரூ 0, ப 185

துண்டு 22

காணியின் பெயர் எலகென நாகமுள்ள ரேட்டில் வரிமதிப்பு இலக்கம் 2 என பகுதி விபரம் 30 வருஷம் சென்ற 5 தென்னை மரங்கள், 40 வருஷம் சென்ற 2 பிலா மரங்கள், 5 வருஷம் சென்ற 1 கழுகு 1 கொன, 2 கொட்டுன் மரங்கள் 1 வருஷம் சென்ற 1 கொரக்கீலும், 20 வருஷங்கள் சென்ற 1 கெனடா மரமும் கொண்ட தோட்டம் உரித்தாளியின் பெயர் கரலஞ்சென்ற அட்டுக்கொராலலாகே விலலியம் பெரேராவின் சந்ததியார் இலக்கம் 2, நாகமுள்ள ரேட்டே கொலலுவ, விசாலம் எ 0 ரூ 0, ப 279

துண்டுகள் 1, 3, 4, 5 1957 ம ஆண்டு ஏப்ரல் மாதம் 24 ந திகதி காலை 10 மணிகு

துண்டுகள் 6, 7, 8 9 1957 ம ஆண்டு ஏப்ரல் மாதம் 24 ந திகதி மாலை 2 30 மணிகு

துண்டுகள் 10 11 12, 13 1957 ம ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ந திகதி காலை 10 மணிகு

துண்டுகள் 14, 15 16 1957 ம ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ந திகதி மாலை 2 30 மணிகு

துண்டுகள் 17 18, 19 20 1957 ம ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ந திகதி காலை 10 மணிகு

துண்டுகள் 21, 22 1957 ம ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ந திகதி மாலை 2 30 மணிகு

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில அதிகாரம் அளிக்கப்பட்ட காரிய காராமூலமாக கொழும்புக் கச்சேரியில் மேற்குறித்த திகதிகளிலும் நேரங்களிலும் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணிகளில் அவர்களுக்குள்ள உடனதகளின் தன்னமையையும் குறித்த

காணிகளை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுதல் தொகையையும், அத்தொகை கணிக்கப் பட்ட விபரங்களையும் 1957 ம் ஆண்டு மார்ச் மாதம் 30 ந தேதிக்கு முன்னாள் எழுத்தில முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

யு வ குணரடன,
உதவி அரசாட்சி எசண்டு கொழுமபு டிலத்திரிக

கொழுமபுக் கச்சேரி,
1957 ம் ஆண்டு பெப்ரவரி 25 ந ட

இல Q3 117/ர 54/T 38

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணிகளை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

ஆரம்பப்பட இல A 3971 கிராமம்—போத்தல் பஹலகம்

துண்டு 1

காணியின் பெயர் மினிறன்பொலதேன, விபரம் 20 வருஷம் சென்ற 3 தென்கைகள் உள்ள ரேட்டு, உரித்தாளியின் பெயர் ஆர் பி சேனாயுக் “வுடலண்டல்”, கனத்த ரேட்டு பொறனை, விசாலம் ஏ 0, ரூ 1, ப 28 9

துண்டு 2

காணியின் பெயர் மினிறன்பொலதேன விபரம் 2 வருஷம் சென்ற ஒரு ரப்பா கன்று உள்ள ரேட்டு உரித்தாளியின் பெயர், எம் எச் எ சிமியோன் அபபுஹாமி போத்தல் பஹலகம் அம்பேபுச் விசாலம் ஏ 0, ரூ 0 ப 29 6

துண்டு 3

காணியின் பெயர் சியம்பலகஹவத்த, விபரம் 20 வருஷம் சென்ற ஒரு தென்கை உள்ள ரேட்டு, உரித்தாளியின் பெயர் ஜீ சாலில சிங்கோ, போத்தல் பஹலகம், அம்பேபுச் விசாலம் ஏ 0 ரூ 0, ப 5 0

துண்டு 4

காணியின் பெயர் சியம்பலகஹவத்த விபரம் ரேட்டு, உரித்தாளியின் பெயர் டி பி புஞ்சிஹாமி, போத்தல் பஹலகம் அம்பேபுச் விசாலம் ஏ 0, ரூ 0 ப 4 1

துண்டு 5

காணியின் பெயர் சியம்பலகஹவத்த விபரம் ரேட்டு, உரித்தாளியின் பெயர் எம் கே யேன நோன, போத்தல் பஹலகம், அம்பேபுச், ஏ 0, ரூ 0 ப 2 5

துண்டு 6

காணியின் பெயர் மிறிகம் கந்த, விபரம் ரேட்டு உரித்தாளியின் பெயர் எம் கே யேன நோன, எம் கே அங்க நோன, இருவா கரும் போத்தல் பஹலகம், அம்பேபுச்சிலிருப்பவர்கள், விசாலம் ஏ 0 ரூ 0, ப 21 6

துண்டு 7

காணியின் பெயர் டம்பகஹவத்த, 25 வருஷம் சென்ற 1 தென்கை உள்ள ரேட்டு, உரித்தாளியின் பெயர் டி கொனாலில சிங்கோ, போத்தல் பஹலகம், அம்பேபுச் விசாலம் ஏ 0, ரூ 0, ப 32 0

துண்டு 8

காணியின் பெயர் கறனடெனியவத்த அல்லது பெறகஹபதல் வத்த விபரம் 25 வருஷம் சென்ற 2 தென்கைகள், 10 வருஷம் சென்ற 16 கழுக்குகள் 8 வருஷம் சென்ற 1 நெதுன் உள்ள ரேட்டு, உரித்தாளியின் பெயர் டி டெருசிகஹோ “போத்தல் பஹலகம், அம்பேபுச், விசாலம் ஏ 0 ரூ 1, ப 3 0

துண்டு 9

காணியின் பெயர் நகை எலறேற விபரம் 30 வருஷம் சென்ற 2 தென்கைகள் உள்ள ரேட்டு உரித்தாளியின் பெயர் டடலி சேனாயுக், ஆர் பி சேனாயுக் “வுடலண்டல்”, கனத்த ரேட்டு, பொறனை விசாலம் ஏ 0, ரூ 2 ப 23 6

துண்டு 9½

காணியின் பெயர் கறனடெனியவத்த அல்லது பறகஹபாதல்வத்த விபரம் ரேட்டு உரித்தாளியின் பெயர் டி டெருசிகஹி, போத்தல் பஹலகம், விசாலம் ஏ 0, ரூ 0, ப 0 1

துண்டு 10

காணியின் பெயர் போகஹலந்த விபரம் 30 வருஷம் சென்ற 2 தென்கை உள்ள ரேட்டு, உரித்தாளியின் பெயர் கே டி கே பண்டா அபபுஹாமி, போத்தல் பஹலகம், அம்பேபுச் விசாலம் ஏ 0 ரூ 0, ப 23 5

துண்டு 11

காணியின் பெயர் போகஹலந்த விபரம் ரேட்டு உரித்தாளியின் பெயர் கே டி டி டி யுவானில அபபுஹாமி, போத்தல் பஹலகம், அம்பேபுச் விசாலம் ஏ 0 ரூ 0 ப 11 2

துண்டு 12

காணியின் பெயர் கல்பொடவத்த, விபரம் ரேட்டு, உரித்தாளியின் பெயர் கே சி எடமண்ட, கே சி விலலியம், கே சி யோதன, கே சி எலபி நோன கே சி அலலின நோன, இவர்கள் எல்லோரும் போத்தல் பஹலகம்விலிருப்பவர்கள், கே சி தோமல சிங்கோ, விசாலம் தெரியவில்லை விசாலம் ஏ ரூ ப

துண்டு 13

காணியின் பெயர் கல்பொடவத்த, விபரம் 20 வருஷம் சென்ற ஒரு கழுக்கு உள்ள தோட்டம், உரித்தாளியின் பெயர் கே சி எடமண்ட, கே சி விலலியம், கே சி யோதன கே சி எலபி நோன, கே சி அலலின நோன, இவர்கள் எல்லோரும் போத்தல் பஹலகம்விலிருப்பவர்கள், கே சி தோமல சிங்கோ விசாலம் தெரியவில்லை, விசாலம் ஏ 0, ரூ 0, ப 02 3

துண்டு 14

காணியின் பெயர் கல்பொடவத்த விபரம் ரேட்டு உரித்தாளியின் பெயர் கே சி எ சானலில சிங்கோ, டி சேசிலில சிங்கோ, போத்தல் பஹலகம் விசாலம் ஏ 0, ரூ 0 ப 19 7

துண்டு 15

காணியின் பெயர் கல்பொடவத்த விபரம் ரேட்டு உரித்தாளியின் பெயர் கே சி எ சானலில சிங்கோ, டி சேசிலில சிங்கோ, போத்தல் பஹலகம் விசாலம் ஏ 0 ரூ 0, ப 5 6

துண்டு 16

காணியின் பெயர் கல்பொடவத்த விபரம் ரேட்டு உரித்தாளியின் பெயர் எச் டி கொணாலில அபபுஹாமி போத்தல் பஹலகம், அம்பேபுச் விசாலம் ஏ 0 ரூ 0, ப 2 2

துண்டு 17

காணியின் பெயர் கல்பொடவத்த விபரம் ரேட்டு, உரித்தாளியின் பெயர் கே சி எ சானலில சிங்கோ கே சி எ எடமன சிங்கோ, கே சி எ அகோரில அபபுஹாமி, போத்தல் பஹலகம், அம்பேபுச், விசாலம் ஏ 0 ரூ 0, ப 7 4

துண்டு 18

காணியின் பெயர் கல்பொடவத்த விபரம் ரேட்டு உரித்தாளியின் பெயர் கே எ கரோலில அபபுஹாமி, போத்தல் பஹலகம், அம்பேபுச் விசாலம் ஏ 0 ரூ 0 ப 1

துண்டு 19

காணியின் பெயர் கல்பொடவத்த விபரம் ரேட்டு உரித்தாளியின் பெயர் கே சி எ சானலில சிங்கோ, பொத்தல் பஹலகம், அம்பேபுச் விசாலம் ஏ 0 ரூ 0, ப 10 5

துண்டு 20

காணியின் பெயர் இயகல்வத்த விபரம் ரேட்டு உரித்தாளியின் பெயர் கே டி எடவின், போத்தல் பஹலகம், அம்பேபுச் விசாலம் ஏ 0, ரூ 0 ப 7 4

துண்டு 21

காணியின் பெயர் இயகல்வத்த, விபரம் பாறை, உரித்தாளியின் பெயர் கே டி எடவின், போத்தல் பஹலகம், அம்பேபுச், விசாலம் ஏ 0, ரூ 0, ப 9 6

துண்டு 22

காணியின் பெயர் இயகல்வத்த விபரம் ரேட்டு, உரித்தாளியின் பெயர் டி பி யேமில சிங்கோ டி பி யக்கோலில சிங்கோ, டி பி எடவின் சிங்கோ, டி பி தோமல சிங்கோ டி பி சானலில சிங்கோ டி பி ஜயலிலை, டி பி மெலிஹாமினி, டி பி யேன நோன, டி பி லீலாவதி, டி பி விலலியம் சிங்கோ இவர்கள் எல்லோரும் போத்தல் பஹலகம் அம்பேபுச்சிலிருப்பவர்கள் விசாலம் ஏ 0 ரூ 0 ப 12 6

துண்டு 23

காணியின் பெயர் இயகல்வத்த, விபரம் பாறை உரித்தாளியின் பெயர் டி பி யேமில சிங்கோ, டி பி யக்கோலில சிங்கோ, டி பி எடவின் சிங்கோ, டி பி தோமல சிங்கோ, டி பி சானலில சிங்கோ, டி பி ஜயலிலை, டி பி மெலிஹாமினி, டி பி யேன நோன, டி பி லீலாவதி டி பி விலலியம் சிங்கோ இவர்கள் எல்லோரும் போத்தல் பஹலகம், அம்பேபுச்சிலிருப்பவர்கள் விசாலம் ஏ 0, ரூ 0, ப 8 5

துணு 24
கானியின பெயா மிற்ிகமகநத , விபரம ருேடூ , ஁ரிததாளியின பெயா முடிக்குரியது , விசாலம ஁ 0, றா 0, ப 16

துணு 25
கானியின பெயா மிற்ிகமகநத விபரம ருேடூ , ஁ரிததாளியின பெயா முடிக்குரியது , ஁ல் ஁னியல் சிஙகோவால பயிர ஁சயபபட ஁ருக்கிறது , விசாலம ஁ 0, றா 0 ப 15 7

துணு 26
கானியின பெயா மிற்ிகமகநத விபரம ருேடூ ஁ரிததாளியின பெயா முடிக்குரியது , கே ஁ கரோலில ஁பபுறாமியால் பயிர ஁சயபபட ஁ருக்கிறது , விசாலம ஁ 0, றா 0, ப 5 0

துணு 27
கானியின பெயா மிற்ிகமகநத விபரம ருேடூ ஁ரிததாளியின பெயா முடிக்குரியது , கே ஁ கரோலில ஁பபுறாமியால் பயிர ஁சயபபட ஁ருக்கிறது விசாலம ஁ 0, றா 0, ப 35 3

துணு 28
கானியின பெயா மிற்ிகமகநத விபரம ருேடூ ஁ரிததாளியின பெயா முடிக்குரியது விசாலம ஁ 0 றா 0, ப 4 9 , ஁மாததம ஁ 3, றா 1, ப 5 6

துணு 1 ஁ ஁ருநது 15 வரைககும 1957 ம ஁ணு ஁பரில மாதம 9 ந திகதி காலீ 10 மணிககு

துணு 16 ஁ ஁ருநது 28 வரைககும 1957 ம ஁ணு ஁ே மாதம 9 ந திகதி காலீ 10 மணிககு

஁ேருறிதத கானிககருக்கு ஁ரிததுபபேசகினற சகலரும தாமாக ஁லலது முறைபபடி ஁ழுததில ஁திகாரம ஁ளிககபபட காரியகாரா மூலமாக மிரகாமம கிராமாதிகாரியின காரியாலயததில ஁ேலே குறிககபபட திகதியிலும நேரததிலும ஁னமுனபாக வெளிபபடுததுமபடியும ஁ககானிகளில ஁வாககருகளுள ஁டநதைகளின தனமையையும குறிதத கானியை ஁டுததற்கான நஷட ஁டுபறறிய ஁வாகளின கோரிககைகளின விபரங்களையும நஷட ஁டுத தொகையையும, ஁ததொகை கணிககபபட விபரங்களையும 1957 ம ஁ஸ் ஁பபிரில மாதம 2 ந தே திககு முனனா ஁ழுததில முபபிரதிகளாக ஁னககு ஁றிவிககும படியும ஁ததால் கேடகுககொளளபபடுகினறனா

஁ன பி ஁ம சேனிவிரததின,
஁தவி ஁ரசாடச ஁சணு கௌமுமபு ஁ல்திறிக
கௌமுமபு கசசேரி,
1957 ம ஁ஸ் பெபருவரிஸ் 23 ந ஁

குறிபபு ஁ல OA 130

1950 ம ஁ணு஁ன 9 ம ஁லகக கானி ஁டுததற சடடம 7 ம பிரிவின படியும 1954 ம ஁ணு஁ன 39 ம ஁லகக கானி ஁டுததற (திருததம) சடடத்தினபடியுமான ஁றிவித்தல

பினவரும ஁டவணையில கட்டபபட ஁ருக்கும கானிககு ஁ரிதது ஁டைநதையுளளவாகள பெறறுகுகொளவதற்காக பினவரும ஁டவணையில கட்டபபட நஷட ஁டு பங்கு பணததை கோட றிககுவுலட றீதி மனறததில கட்டபபட ஁ருக்கினறதெனறு 1950 ம ஁ணு஁ன 9 ம ஁லகக கானி ஁டுததற சடடம 31 ம பிரிவினபடியும 1954 ம ஁ணு஁ன 39 ம ஁லகக கானி ஁டுததற (திருததம) சடடத்தினபடியும கௌமுமபு ஁ல்திறிக கூடூ ஁தவி ஁ரசாங்க ஁திபா ஁ன பி சேனிவிரததின ஁கிய நான ஁ததால் ஁றிவித்தல கௌடுகுகினறேன

஁ன பி ஁ம சேனிவிரததின,
கூடூ ஁தவி ஁ரசாங்க ஁திபா
கௌமுமபு கசசேரி,
1957 ம ஁ஸ் பெபருவரிஸ் 18 ந ஁

஁டவணை

கானி நாககநதபொல ஁னனும கிராமததிலிருக்கும கௌககறு வதத ஁னனும கானி பிரதம படம A 3320 ஁ துணு 3 ஁ன்று விபரிககபபட ஁ருக்கிறது தொகை ரூபா 40 , வடககு ஁ல கோட றிககுவுலட, கமபற ஁ல 6972

஁ல 3/40/47

நாலநதை ஁றறுததணை஁ரி திடடததால் தாககபபட கானிகள ஁னனும பகிரங்க தேவைக்கு வேண்டியதான பினனாச ஁சாலபபடும கானிகளை, ஁ ஁தாவது —

஁னுபநதபபட ஁ல 2, ஁றுதிக கிராமபபட ஁ல 83
குறிசகி—பொரோகாரகம

துணு 443
கானியின பெயா ததுபததாவேவதத , விபரம பினவருவன வறறைககொண்ட தோடடம 5 வருடதது 5 தெனணை, 10 வருடதது 5 தெனணை, 4 வருடதது 27 பகுசமரம, 10 வருடதது 3 பலா,

10 வருடதது 2 கனகூரிய ஁ரு ஁லை மண ஁டு ஁ரிததாளியின பெயா பறுலகெதர குருறாமி ஁லாகுமார ஁பபுறாமி, கிரி஁ருவ, ஁ரூராம பொட, ஁ரமபேகெதர ரனறாமி, ஁ரமபேகெதர ஁னகிரால, பதுலல கறுமுலவதத ஁னகிரி ஁மமா விசாலம ஁ 0 றா 1 ப 01

துணு 444
கானியின பெயா ததுபொதவதத விபரம பினவருவனவறறைக கௌண்ட தோடடம 5 வருடதது 1 பலா 5 வருடதது 1 மா ஁ரிததாளியின பெயா ஁கலல ததகெதர ஁ககு஁மமா, புகாறுகெதர ஁ ஁னான ரொடரிகோ ஁கலலததகெதர குடாரால, ஁கலலததகெதர பொடிறாமி விசாலம ஁ 0 றா 0, ப 07

துணு 445
கானியின பெயா மாராகறாபடியேவதத விபரம பினவருவன வறறைக கௌண்ட தோடடம 20 வருடதது 3 தெனணை, 12 வருடதது 6 தெனணை 20 வருடதது 10 பலா, 10 வருடதது 1 மா, 6 வருடதது 1 கறு 4 வருடதது 8 பகுசி, 20 வருடதது 60 கமுகு ஁ரிததாளியின பெயா ஁லுதகெதர கிரிறாமி, விசாலம ஁ 0, றா 2, ப 35

துணு 446
கானியின பெயா பனுக்கொலலாவதத விபரம பினவருவன வறறைககொண்ட தோடடம 10 வருடதது 5 பகுசி, 6 வருடதது 1 கமுகு 1 வருடதது 5 வாறு பததைகள , ஁ரிததாளியின பெயா ஁னகறுகெதர பினறாமி கோரால விசாலம ஁ 0 றா 0 ப 08

துணு 447
கானியின பெயா மாரகறுபடியேகுமபுற விபரம வயல றிலம ஁ ஁ரிததாளியின பெயா ஁னகறுகெதர பினறாமி கோரால விசாலம ஁ 1, றா 1, ப 17

துணு 448
கானியின பெயா மாரகறுபடியேகுமபுற, விபரம வயல றிலம ஁ ஁ரிததாளியின பெயா ஁ல ஁ல கனகசபை, நாகொலல ரோட, மாததனை விசாலம ஁ 0, றா 2, ப 02

துணு 449
கானியின பெயா மாரகறுபடியேகுமபுற, விபரம வயல றிலம , ஁ரிததாளியின பெயா ஁னகறுகெதர பினறாமி கோரால , விசாலம ஁ 0, றா 1, ப 32

துணு 450
கானியின பெயா மாரகறுபடியேகுமபுற விபரம வயல றிலம , ஁ரிததாளியின பெயா ஁டகெதர முதியானசே, ஁டகெதர றின ஁ெனிகா, ஁டகெதர பிசோ஁ெனிகா, ஁டகெதர புனகிபண்டா , விசாலம ஁ 0, றா 1, ப 25

துணு 451
கானியின பெயா மாரகறுபடியேகுமபுற, விபரம வயல றிலம , ஁ரிததாளியின பெயா ஁ரமபகெதர கிரிறாமி, விசாலம ஁ 0, றா 0, ப 24

துணு 452
கானியின பெயா மாரகறுபடியேகுமபுற, விபரம வயல றிலம , ஁ரிததாளியின பெயா மறு஁ரசசிலாலாகெதர புனகிரால, மறு஁ரசசிலாலா கெதர பொடிறாமி, விசாலம ஁ 0, றா 0, ப 32

துணு 453
கானியின பெயா மாரகறுபடியேகுமபுற, விபரம வயல றிலம , ஁ரிததாளியின பெயா பிறிலலகெதர ஁ககு ஁ெனிகா, பிறிலலகெதர ஁னகிரி ஁மமா, விசாலம ஁ 0, றா 2, ப 30

துணு 454
கானியின பெயா மாரகறுபடியேகுமபுற விபரம வயல றிலம , ஁ரிததாளியின பெயா பொரோகாரகம பனசாலையின பிரதம பாது காவலா சங்கைக்குரிய ஁ன ஁லரததன , விசாலம ஁ 0, றா 1, ப 33

துணு 455
கானியின பெயா தெறுதெனியாவவகள , விபரம வயல றிலம ஁ ஁ரிததாளியின பெயா ஁மபுலனதனட வலவுவே தாமகிராததி (விலகிய ரடேமறாதமயா), பலாபதவெல, மாததனை, விசாலம ஁ 0, றா 3, ப 06

துணு 455
கானியின பெயா றுதமுனேபடிய, விபரம சேனை, ஁ரிததாளியின பெயா ஁ானவதத வலவுவ பண்டார ஁ெனிகா நாகொலல பனசாலையைசசோநத சங்கைக்குரிய ரதனபால, வறுகோடட சங்கைக்குரிய சரனனகார, ஁லனவல, வறுகோடட, விசாலம ஁ 0, றா 0, ப 06

துண்டு 456

காணியின் பெயர் எகொடபிடியேறேன் விபரம் பின்வருவன வற்றைக்கொண்ட சேனை 25 வருடத்து 1 பலா, 5 வருடத்து 1 பலா, 12 வருடத்து 12 பஞ்சி, உரித்தாளியின் பெயர் பிழிலைக்கெதர அப்ப ஹாமி விசாலம் ஏ 1, ரூ 2, ப 10

துண்டு 457

காணியின் பெயர் தெஹிதெனியாவகலயும் வகலதமபுறவும், விபரம் வயல நிலம் உரித்தாளியின் பெயர் பஹலக்கெதர குரு ஹாமிபும் பஹலக்கெதர உக்கு மெனிகாவும், கிரிஞுவ, அகுராமபொட விசாலம் ஏ 1, ரூ 2, ப 29

துண்டு 458

காணியின் பெயர் எகொடபிடியேறேன், விபரம் சேனை, உரித்தாளியின் பெயர் பாநாநது, வகதகம், விசாலம் ஏ 1, ரூ 0, ப 34

துண்டு 459

காணியின் பெயர் எகொடபிடியேறேன், விபரம் சேனை, உரித்தாளியின் பெயர் அரம்பகெதர ரனஹாமி, அரம்பகெதர டின கிரால, அரம்பகெதர டினகிரிஅமமா, அரம்பகெதர குன்றதன் மெனிகா, விசாலம் ஏ 0, ரூ 2, ப 0

துண்டு 460

காணியின் பெயர் எகொடபிடியேறேன், விபரம் சேனை, உரித்தாளியின் பெயர் பிழிலைக்கெதர புனசிரால், விசாலம் ஏ 0, ரூ 3, ப 5

துண்டு 461

காணியின் பெயர் எகொடபிடியேறேன் விபரம் பின்வருவன வற்றைக்கொண்ட சேனை 3 மாதத்து வாழை பததைகள், உரித்தாளியின் பெயர் போகாக்கெதர ஏ ஜோன ரொடறிகோ, விசாலம் ஏ 2, ரூ 2, ப 12

துண்டு 463

காணியின் பெயர் முதுகனனேகேவெலயும் எகொடபிடியேறேனயும், விபரம் வயல நிலமும் குருமிதிகும கலமும் சேனையும், உரித்தாளியின் பெயர் பிழிலைக்கெதர அப்பஹாமி வயல ஏ 0, ரூ 2 ப 04 கலம் ஏ 0, ரூ 0, ப 06, சேனை ஏ 0, ரூ 1, ப 24 விசாலம் ஏ 0, ரூ 3, ப 34

துண்டு 464

காணியின் பெயர் முதுகனனேகேவெலயும் முதுகுமாரனனேகுமபுற யும் விபரம் வயல நிலம், உரித்தாளியின் பெயர் பஹலக்கெதர குருஹாமிபும், பஹலக்கெதர உக்குமெனிகாவும் கிரிஞுவ, அகுராம பொட, பொரோகாரகம் பனசாலையின் பிரதம பாதுகாவலா சங்கைக் குரிய என சீலரத்தன் விசாலம் ஏ 1, ரூ 1, ப 37

துண்டு 465

காணியின் பெயர் தலுபத்தேகுமபுற, விபரம் வயல நிலம், உரித்தாளியின் பெயர் அகலவத்தகெதர கலு பண்டா, அகலவத்த கெதர ரனஹாமி, அகலவத்தகெதர புனசிரால், விசாலம் ஏ 0, ரூ 1 ப 23

துண்டு 466

காணியின் பெயர் தலுபொத்தேகுமபுற விபரம் வயல நிலம், உரித்தாளியின் பெயர் ஹெவஹேனபலலகே அமரதாச, நம்பா 398 திரிகோணமலை வீதி, மாதத்தனை, விசாலம் ஏ 0, ரூ 1, ப 0

துண்டு 467

காணியின் பெயர் தலுபொத்தேகுமபுற விபரம் வயல நிலம் உரித்தாளியின் பெயர் பதுலக்கஹமுலவத்த எலிஸநோன, விசாலம் ஏ 0, ரூ 1 ப 06

துண்டு 468

காணியின் பெயர் தலுபொத்தேகுமபுற, விபரம் வயல நிலம், உரித்தாளியின் பெயர் குருஹேறேலாக்கெதர ஜெயிலாபதீன எலமல பொத, வஹகோட்ட; விசாலம் ஏ 0, ரூ 1, ப 29

துண்டு 469

காணியின் பெயர் தலுபொத்தேகுமபுற விபரம் நெல வயல, உரித்தாளியின் பெயர் உதுமா லெபலாக்கெதர அபதுல சலிமான், அலுதகம், பதுலக்கஹமுலவத்தகெதர எலிஸநோன விசாலம் ஏ 0, ரூ 1, ப 03

துண்டு 470

காணியின் பெயர் தலுபொத்தேகுமபுற, விபரம் வயல நிலம், உரித்தாளியின் பெயர் ஹேவாஹேனபலலகே அமரதாச, நம்பா 398, திரிகோணமலை வீதி, மாதத்தனை, விசாலம் ஏ 0, ரூ 1, ப 15

துண்டு 471

காணியின் பெயர் தலுபொத்தேகுமபுற விபரம் வயல நிலம் உரித்தாளியின் பெயர் பிழிலைக்கெதர புனசிராலயும் பிழிலைக்கெதர பண்டிரால், அபயசிககயும், விசாலம் ஏ 0, ரூ 1, ப 36

துண்டு 472

காணியின் பெயர் தலுபொத்தேகுமபுற, விபரம் வயல நிலம், உரித்தாளியின் பெயர் பிழிலைக்கெதர டினகிரிஅமமாவும் பிழிலைக்கெதர மெனிகரால் அபயசிககயும், விசாலம் ஏ 0, ரூ 2, ப 18

துண்டு 473

காணியின் பெயர் தலுபொத்தேகுமபுற விபரம் வயல நிலம், உரித்தாளியின் பெயர் பிழிலைக்கெதர உக்கு மெனிககா, விசாலம் ஏ 0, ரூ 1, ப 12

துண்டு 474

காணியின் பெயர் தலுபொத்தேகுமபுற, விபரம் வயல் நிலமும் குருமிதிகும கலமும் உரித்தாளியின் பெயர் பதுலக்கஹமுலவத்த எலிஸநோன, வயல ஏ 0, ரூ 1, ப 16, கலம் ஏ 0, ரூ 0, ப 13 விசாலம் ஏ 0, ரூ 1, ப 29

துண்டு 475

காணியின் பெயர் தலுபத்தேகுமபுற, விபரம் வயல நிலம், உரித்தாளியின் பெயர் பிழிலைக்கெதர புனசிரால், விசாலம் ஏ 0, ரூ 3 ப 39

துண்டு 476

காணியின் பெயர் தலுபத்தேகுமபுற, விபரம் வயல நிலமும் சிறு காடும், உரித்தாளியின் பெயர் பஹலக்கெதர குருஹாமி, கிரி ஞுவ, அகுராமபொட, வயல ஏ 0, ரூ 2, ப 08, சிறு காடு ஏ 0, ரூ 0, ப 15, விசாலம் ஏ 0, ரூ 2, ப 23

துண்டு 477

காணியின் பெயர் தலுபத்தேகுமபுற விபரம் வயல நிலம், உரித்தாளியின் பெயர் பாலுவத்தகெதர டினகிரி மெனிகா, விசாலம் ஏ 0, ரூ 0, ப 26

துண்டு 478

காணியின் பெயர் தலுபத்தேகுமபுற, விபரம் வயல நிலம், உரித்தாளியின் பெயர் அலுவத்தகெதர டிகிரி மெனிகா கிரிஞுவ, அகுராமபொட பொரோகாரகம் பனசாலையின் பிரதம பாதுகாவலா சங்கைக்குரிய என சீலாநந்த, விசாலம் ஏ 0, ரூ 0, ப 28

துண்டு 479

காணியின் பெயர் தலுபத்தேகுமபுற, விபரம் வயல நிலம் உரித்தாளியின் பெயர் மஹஆராசசிலாலாக்கெதர மெனிக எதனாவும் மஹஆராசசிலாலாக்கெதர டிகிரி மெனிகாவும், கிரிஞுவ, அகுராமபொட, விசாலம் ஏ 0, ரூ 2, ப 03

துண்டு 480

காணியின் பெயர் எகொடபிடியேறேன், விபரம் பின்வருவன வற்றைக்கொண்ட சேனை 8 வருடத்து 1 பஞ்சி, 8 வருடத்து 2 எனு மிசம், உரித்தாளியின் பெயர் பிழிலைக்கெதர பண்டிரால், அபயசிக, விசாலம் ஏ 3, ரூ 3, ப 38

துண்டு 481

காணியின் பெயர் எகொடபிடியேறேன் விபரம் சேனை, உரித்தாளியின் பெயர் மஹஆராசசிலாலாக்கெதர பொடிஹாமி, கிரிஞுவ, அகுராமபொட விசாலம் ஏ 1 ரூ 2 ப 23

துண்டு 482

காணியின் பெயர் தொடனக்கஹகொடுவேவெல விபரம் வயல நிலம், உரித்தாளியின் பெயர் பிழிலைக்கெதர உக்கு மெனிககா, விசாலம் ஏ 0 ரூ 1 ப 10

துண்டு 483

காணியின் பெயர் தொடனக்கஹகொடுவேவெல, விபரம் வயல நிலம், உரித்தாளியின் பெயர் பாலுவத்தகெதர டினகிரிமெனிகா, விசாலம் ஏ 0 ரூ 0, ப 26

துண்டு 484

காணியின் பெயர் தொடனக்கஹகொடுவேவெல, விபரம் வயல நிலம், உரித்தாளியின் பெயர் அரம்பகெதர ஹேரத்தஹாமி, விசாலம் ஏ 0, ரூ 0, ப 34

துண்டு 485

காணியின் பெயர் தொடனக்கஹகொடுவேவெல, விபரம் வயல நிலம் உரித்தாளியின் பெயர் பிழிலைக்கெதர உக்குமெனிகா, விசாலம் ஏ 0, ரூ 1 ப 15

துண்டு 486

காணியின் பெயர் தொடனக்கஹகொடுவேவெல, விபரம் வயல நிலம், உரித்தாளியின் பெயர் செலயா உமமா, அலுதகம், வஹ கோட்டே விசாலம் ஏ 6, ரூ 2, ப 36

துண்டு 487

காணியின் பெயர் எகொடபிடியேறேன, விபரம் பின்வருவன வற்றைக்கொண்ட தோட்டம் 15 வருடத்து 1 கனகிரியா, 18 வருடத்து

4 தெனணை, 8 வருடதது 2 பலா 12 வருடதது 20 பகுதி மரம, 8 வருடதது 2 மாதலம, 5 வருடதது 2 கஜூ, 5 வருடதது 2 பிலிங் மரம, உரிததாளியின பெயா பஹலவததேகெதர முதியானசே, விசாலம ஏ 0, -ஹா 3, ப 17

துணடு 488

காணியின பெயா எகொடபிடடியேவதத விபரம பினவருவன வறறைககொண்ட தோட்டம 6 வருடதது 11 பலா, 10 வருடதது 40 பகுதி மரம 1 வருடதது 17 பகுதி மரம, 5 வருடதது 3 கமுரு, 15 வருடதது 1 தெனணை, 3 வருடதது 2 எலுமிச்சம, 5 வருடதது 3 லுனுமிதலல மரம உரிததாளியின பெயா பொலமபேகெதர ர்ண ஹாமி, அலுதகம வஹகோடே விசாலம ஏ 0 ஹா 2, ப 10

துணடு 489

காணியின பெயா எகொடபிடடியேவதத விபரம பினவருவன வறறைககொண்ட தோட்டம 50 வருடதது 1 தெனணை, 5 வருடதது 7 பகுதி மரம 4-8 வருடதது 8 பலா உரிததாளியின பெயா பதுலலகஹமுலவததேகெதர குருஹாமி, பதுலலகஹமுலவததேகெதர ர்ணஹாமி, பதுலலகஹமுலவததேகெதர டினகிரி அமமா, பதுலலகஹ முலவததேகெதர டிகிரி மெனிகா விசாலம ஏ 0, ஹா 1, ப 19

துணடு 490

காணியின பெயா அலணடுகஹகொடுவேவெலயும் அலணடுகஹ கொவெயும் விபரம பினவருவனவறறைககொண்ட வயல நிலமும தோட்டமும, 15 வருடதது 3 கமுருமரம உரிததாளியின பெயா மஹ ஆராசசிலாலகெதர முதியானசே, கிரிஓருவ, அகுராமபொட வயல நிலம ஏ 0, ஹா 0 ப 39 தோட்டம ஏ 0, ஹா 0, ப 15, விசாலம ஏ 0, ஹா 1 ப 14

துணடு 491

காணியின பெயா அலணடுகஹகொடுவேவெல விபரம வயல நிலம உரிததாளியின பெயா பிலிலேலெகெதர பண்டிரால, அபயசிங்க, விசாலம ஏ 0 ஹா 1, ப 27 மொததம ஏ 33 ஹா 0, ப 18

எடுததுககொளவதற்கான எததனஞ்செய்யும்படி காணி எடுததுககொள வதைப்பற்றிய சட்டத்தினது 5 ம பிரிவின (203 ம அதிகாரம்) ஏற்பாடுகளின பிரகாரம் காணி, விவசாய மந்திரி எனக்குக் கறப்பினசெய்திருப்பதனால் அக்காணியை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியா எனணியிருக்கிரா எனப்பதை 6 ம பிரிவினபடி வேண்டிய பிரகாரம் நான இதனைககொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்

மேற்குறித்த காணிக் கு உரிததுப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாராமூலமாய 1957 ம (ஹூ) மாச மாசம 30 ந தேதியிலன்று காலை 8 மணிக் கு மாததனை மானவதத அரசினா பாடசாலையில் எனமுன்பாக வெளிப்பட்டுத தததமக்கு அக்காணியி லுள்ள உடநதைகளினது தனமையையும் அவவுடநதைகளுக்காய த தாம சாதிக் கு உரிததுகளின தொகையையும் விபரங்களையும் செலலும் படி இதனால் அவாகளித்திற கேட்டுகொள்ளப்படுகின்றது ஒப்பனை கள விசாரணைக் கு கொண்டுவர வேண்டியது அவசியம்

அ ரடனம,
அரசாட்சி ஏசனடு

மாததனைக் கச்சேரி,
1957 ம (ஹூ) பெருவரி மீ 23 ந உ

LD 4925

1950 ம ஆண்டின 9 ம இலக்க காணி எடுததற சட்டம 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின 39 ம இலக்க காணி கொளரும் (திருத்தம்) சட்டத்தினபடியுமான அறிவித்தல

ஒரு பகிரங்க தேவைக் கு வேண்டியதரண கீழ்க்காணும் காணியை எடுததுககொள அரசாட்சியா எனணியிருக்கிராக்கள எனப்பதை 1950 ம ஆண்டின 9 ம இலக்க காணி எடுததற சட்டத்தின 7 ம பிரிவின (1) ம உடபிரிவின பிரகாரமும 1954 ம ஆண்டின 39 ம இலக்க காணி கொளரும் (திருத்த) சட்டத்தினபடியும் நான இததால் அறிவிக் கின்றேன்

எடுததுககொளவதற்கும காணியின விபரம் —

மத்திய மாகாணம் கண்டி மாவட்டம், பாத்ததும்பர பகுதி, பாலிலை பதது கிழக்குக் கோறனை தெலதெனிய நகர சபை எலலைக்குள வட்டாரம் இலக்கம் 5, ரம்புகவெலல, ரம்புகவெலல கிராமத்திலிருக்கும் ஏ 0 ஹா 0 ப 07 8 விசாலமுள்ள படடிய லண்டகும்புற வரிப்பண இலக்கம் 21/1 ஊருக்கல ரேட்டு (பாகம்) எனப்படும காணியின பகுதியை ஆரம்பப்பட இலக்கம் A 2347 ம துணடு 1 என அளந்து விவரிக்கப் படடுளளது

உரிமை கோருபவர்களின பெயாக்கள — யூ எம் ரனமெனிககே யு எம் முத்தமெனிககே யு எம் ஹீனமெனிககே, எல்லோரும் உடவெல, தெலதெனியைச்சேர்ந்தவாக்கள எம் கே கருணாரடன, யூ எம் கலுமெனிககே இருவரும் மீகமமன வததகமயைச்சேர்ந்தவாக்கள

மேற்குறித்த காணிக் கு உரிததுப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில அतिकாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமூலமாக 1957 ம ஆண்டு ஏப்ரல் மாதம் 11 ந திகதி முற்பகல் 10 மணிக் கு கண்டி கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில்

அவாக்களுக்கள உடநதைகளின தனமையையும் குறித்த காணியை எடுததற்கான நஷ்ட ஈடுபற்றிய அவாக்களின கோரிக்கைகளின விபரங் களையும் நஷ்ட ஈட்டுத தொகையையும் அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1957 ம ஆண்டு ஏப்ரல் மாதம் 4 ந திகதி அல்லது அதற்கு முன்னா எழுத்தில இரு பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுகொள்ளப்படுகின்றனா காணியின உரிமையை ஒப்புவிக்கும் உறுதிகளையும் தொடர்பான மற்றும் ஏதும் சாதனங்களையும் கேட்கப்படும் நஷ்ட ஈட்டுத தொகை நியாயமான தென நிறுபிக்கக்கூடிய சாதனங்களையும் விசாரணையின போது சமாப்பிக்க வேண்டும

வீ பீ ஏ பெரேரா,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனடு

கண்டி கச்சேரி

1957 ம (ஹூ) பெருவரிமீ 23 ந உ

LD 4914

1950 ம ஆண்டின 9 ம இலக்க காணி கொளரும் சட்டம 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின 39 ம இலக்க காணி கொளரும் (திருத்தம்) சட்டத்தினபடியுமான அறிவித்தல

ஒரு பகிரங்க தேவைக் கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுததுககொள அரசாட்சியா எனணியிருக்கிராக்கள எனப்பதை 1950 ம ஆண்டின 9 ம இலக்க காணி கொளரும் சட்டத்தின 7 ம பிரிவின (1) ம உடபிரிவின பிரகாரமும 1954 ம ஆண்டின 39 ம இலக்க காணி கொளரும் (திருத்த) சட்டத்தினபடி நான இததால் அறிவிக் கின்றேன்

எடுததுககொளவதற்கும காணியின விபரம் —

மத்திய மாகாணம், கண்டி மாவட்டம் ஹாரிலைபததுவ பகுதி, குலு கமன சியபததுவ ஹல்லொலுவ உடகம் கிராமத்திலிருக்கும் ஏ 0, ஹா 2 ப 5 3 விசாலமுள்ள கிரிவெலகொல்லேவதத எனப்படும காணி யின பகுதியை ஆரம்பப்பட இலக்கம் A 2,393 ல துணடு 1 என அளந்து விவரிக்கப்பட்டுள்ளது

தற்பொழுது கோஹாகொட கட்டுகலதொடயிலிருக்கும் சயவைத்தி யருமாகிய கோஹாகொட உப ஜிவ அவாக்களால் உரிமை கோரப்படு கின்றது

மேற்குறித்த காணிக் கு உரிததுப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில அतिकாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமூலமாக 1957 ம ஆண்டு ஏப்ரல் மாதம் 11 ந திகதி முற்பகல் 10 30 மணிக் கு கண்டி கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவாக்களுக்கள உடநதைகளின தனமையையும் குறித்த காணியை எடுததற்கான நஷ்ட ஈடுபற்றிய அவாக்களின கோரிக்கைகளின விபரங் களையும், நஷ்ட ஈட்டுத தொகையையும் அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1957 ம ஆண்டு ஏப்ரல் மாதம் 4 ந திகதி அல்லது அதற்கு முன்னா எழுத்தில இரு பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுகொள்ளப்படுகின்றனா காணியின உரிமையை ஒப்பு விக்கும் உறுதிகளையும் தொடர்பான மற்றும் ஏதும் சாதனங்களையும் கேட்கப்படும் நஷ்ட ஈட்டுத தொகை நியாயமானதென நிறுபிக்கக்கூடிய சாதனங்களையும் விசாரணையின போது சமாப்பிக்க வேண்டும

வீ பீ ஏ பெரேரா,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனடு

கண்டி கச்சேரி,

1957 ம (ஹூ) பெருவரிமீ 19 ந உ

LD 4909

1950 ம ஆண்டின 9 ம இலக்க காணி எடுததற சட்டம 7 பிரிவின படியும் 1954 ம ஆண்டின 39 ம இலக்க காணி கொளரும் (திருத்தம்) சட்டத்தினபடியுமான அறிவித்தல

ஒரு பகிரங்க தேவைக் கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுததுககொள அரசாட்சியா எனணியிருக்கிராக்கள எனப்பதை 1950 ம ஆண்டின 9 ம இலக்க காணி எடுததற சட்டத்தின 7 ம பிரிவின (1) ம உடபிரிவின பிரகாரமும 1954 ம ஆண்டின 39 ம இலக்க காணி கொளரும் (திருத்த) சட்டத்தினபடியும் நான இததால் அறிவிக் கின்றேன்

எடுததுககொளவதற்கும காணியின விபரம் —

மத்திய மாகாணம், கண்டி மாவட்டம், உடலாதத பகுதி, கந்துகா இஹல கோறனை, கொப்பேவல கிராமத்திலிருக்கும் ஏ 2 ஹா 0, ப 0 விசாலமுள்ள யூஹாகொட தோட்டம் எனப்படும காணியிலிருந்து ஒரு பாகத்தை ஆரம்பப்பட இலக்கம் A 2 401 ல துணடு 1 என அளந்து விவரிக்கப்பட்டுள்ளது

தற்பொழுது கம்பனை மஹரயிலிருக்கும் ஆர் எல் பெலபொல அவாக்களால் உரிமைகோரப்படுகின்றது

மேற்குறித்த காணிக் கு உரிததுப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில அतिकாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமூலமாக 1957 ம ஆண்டு ஏப்ரல் மாதம் 11 ந திகதி முற்பகல் 11 மணிக் கு

கணடிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடனடைகளை தனமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களை, நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1957 ம ஆண்டு ஏப்ரல் மாதம் 4 ந திகதி அல்லது அதற்கு முன்னா எழுத்தில் இரு பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா காணியின் உரிமையை ஒப்புக் விக்கும் உறுதிகளையும் தொடர்பான மற்றும் ஏதும் சாதனங்களையும் கேட்கப்படும் நஷ்ட ஈட்டுத் தொகை நியாயமானதென நிரூபிக்கக் கூடிய சாதனங்களையும் விசாரணையின் போது சமர்ப்பிக்க வேண்டும்

வீ பீ ஏ பெரேரா,
முலதிரிக உதவி அரசாட்சி ஏசனடு
கணடிக் கச்சேரி,
1957 ம டிசம்பர் 19 ந் உ

LD 4921

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினையையும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியும் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

மத்திய மாகாணம், கணடி மாவட்டம், உட்புலத்தம் பிரிவு அதிகாரியின் பகுதி, அம்பகமுலகோறன் கோளவெல் கிராமத்திலிருக்கும் 6 ஏ, 0 றா, 10 1 ப விசாலமுள்ள பம்பேறென தோட்டம் என்பதும் காணியின் நிலப்பாகத்தை இறுதி கிராமப்பட இலக்கம் 104 ல இணை 1 துண்டு 47 ல விவரிக்கப்பட்டுள்ளது

உரிமை கோருபவா டி. எம் சப்பிரமணியம் பிள்ளை, பம்பேறென தோட்டம், கிணிகத்தேன்

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராமுலமாக 1957 ம டிசம்பர் மாதம் 11 ந திகதி முப் 11 30 மணிக்கு கணடிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடனடைகளை தனமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1957 ம டிசம்பர் மாதம் 4 ந திகதி அல்லது அதற்கு முன்னா எழுத்தில் இரு பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா காணியின் உரிமையை ஒப்பு விக்கும் உறுதிகளையும் தொடர்பான மற்றும் ஏதும் சாதனங்களையும் கேட்கப்படும் நஷ்ட ஈட்டுத் தொகை நியாயமானதென நிரூபிக்கக் கூடிய சாதனங்களையும் விசாரணையின்போது சமர்ப்பிக்க வேண்டும்

வீ பீ ஏ பெரேரா,
முலதிரிக உதவி அரசாட்சி ஏசனடு
கணடிக் கச்சேரி,
1957 ம டிசம்பர் 23 ந் உ

LD 4862

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினையையும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியும் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் அல்லது ஆட்சி உரிமையின் விபரம் —

கணடி மாவட்டம், உட்புலத்தம், உட்சியபத்து வடக்கு கோரணை, தெமன் அந்திய கிராமத்திலுள்ள கிராமத்தேறென, அடிப்பாறை, முனவத்த வன எனமும் ஏ 6, றா 2, ப 04 விசாலமுள்ள 3 காணித் துண்டுகள் இதன் விபரங்கள் ஆரம்பப்பட இல A, 2, 3, 92 ல துண்டுகள், 1, 2, 3, என காண்படும்

உரிமை கூறுவோர்கள் எம் என எஷ் ஜெயநம்போ, எம் ஏ என எல் சரிபா உமமா, குருகொட

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராமுலமாக

11 4

1957 ம ஆண்டு மே மாதம் 2 ந திகதி காலை 11 மணிக்கு கணடிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடனடைகளை தனமையையும் குறித்த காணியை எடுத்தற் கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1957 ம ஆண்டு ஏப்ரல் மாதம் 27 ந திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா காணியின் உரிமையை ஒப்புவிக்கும் உறுதிகளையும், தொடர்பான மற்றும் ஏதும் சாதனங்களையும் கேட்கப்படும் நஷ்ட ஈட்டுத் தொகை நியாயமானதென நிரூபிக்கக்கூடிய சாதனங்களையும் விசாரணையின்போது சமர்ப்பிக்க வேண்டும்

வீ பி ஏ பெரேரா,
முலதிரிக உதவி அரசாட்சி ஏசனடு
கணடிக் கச்சேரி,
1957 ம டிசம்பர் 21 ந் உ

இல J 55 L 367 VE/LUN 27

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவினையையும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணிகளை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணிகளின் விபரம் —

கிராமம் மெடிபிமியா, தொகுப்புப்பட இல 12 ல இருந்து இறுதிக் கிராமப்படம் 116 வரை

துண்டு 302

காணியின் பெயர் வெளிவத்த, விபரம் தோட்டம் 20 வரடும், 5 வாழை மரங்களும், 4 முள்ளுழைமரங்களும் உரித்தாளியின் பெயர் யு எம் உக்குபண்டா, யு எம் அப்புலாமி, யு எம் சது மெனிககா, யு எம் முதுமெனிககா, யு எம் ஜீனமெனிகா எல்லோரும் மெடிபிமியாவைச் சேர்ந்தவர்கள், விசாலம் ஏ 0, றா 0, ப 39*2

துண்டு 303

காணியின் பெயர் வெளிவத்த, விபரம் தோட்டம் 20 வரடும், 3 வயதான 1 பலாமரம், 20 வயதான 1 சவுக்கு மரம், 8 வயதான 1 மா மரம், 10-15 வயதுவரையுள்ள 2 இதழ் மரங்கள், 3 வயதான 4 சவுக்கு மரங்கள், 2 வயதான 1 பலாமரம், 3 வயதான 5 கோப்பி மரங்கள், இன்னும் தாவரச் செடிகளும், உரித்தாளியின் பெயர் இ எம் சதுபண்டா, இ எம் புஞ்சிபண்டா, இ எம் முதுபண்டா, இ எம் முதியானசே, இ எம் குமாரிஹாமி, இ எம் பண்டார மெனிகா எல்லோரும் அம்பே கொடகம், பண்டாரவணைச் சேர்ந்தவர்கள், விசாலம் ஏ 0, றா 0, ப 26 4

துண்டு 304

காணியின் பெயர் வெளிவத்த, விபரம் 5 வயதான 1 பலா மரம் உள்ள ஒரு காய்கறித் தோட்டம், உரித்தாளியின் பெயர் இ எம் உக்குமெனிகா, இ எம் முதுமெனிகா, இ எம் ரனமெனிகா மெடிபிமியாவைச் சேர்ந்தவர்கள், விசாலம் ஏ 0 றா 0, ப 26 8

துண்டு 305

காணியின் பெயர் வெளிவத்த, விபரம் 2 சபுமரங்களும், 3-7 வயது வரையுள்ள 5 இதழ் மரங்களும் உள்ள ஒரு தோட்டம் உரித்தாளியின் பெயர் மெடிபிமியாவைச் சேர்ந்த ஏ எம் சியாத்து, விசாலம் ஏ 0, றா 0, ப 30 4

துண்டு 306

காணியின் பெயர் வெளிவத்த, விபரம் மரக்கறிவகைகளும், பூஞ்செடிகளுமுள்ள ஒரு காய்கறித்தோட்டம், உரித்தாளியின் பெயர் மெடிபிமியாவைச் சேர்ந்த டி. எம் கிரிபண்டா, விசாலம் ஏ 0, றா 0, ப 24 1

துண்டு 307

காணியின் பெயர் வெளிவத்த, விபரம் தோட்டம், 20-40 வயது வரையிலுள்ள 3 பலா மரங்கள், 10 வாழை மரங்கள், மற்றும் மரக்கறிவகைகள் இவையடங்கலும், உரித்தாளியின் பெயர் யு எம் உக்குபண்டா, யு எம் பண்டார மெனிகா, யு எம் முதியானசே, யு எம் மெடுமெனிகா, மெடிபிமியாவைச் சேர்ந்தவர்கள், என எம் சதுபண்டா, நிக்பொத்தைச் சேர்ந்தவா விசாலம் ஏ 0, றா 0, ப 23 8, மொத்தம் ஏ 1, றா 0, ப 10 5

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராமுலமாக 1957 ம டிசம்பர் மாதம் 11 ந திகதி, 9 30 மணிக்கு

இடையில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவா களுக்கான உடனடிகளின் தன்மையையும் குறித்த கானியை எடுத்தற் கான நஷ்ட ஈடுபற்றிய அவாக்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1957 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2 ந திகதிக்கு முன்னா எழுத்தில முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இதனால் கேட்டுக்கொள்ளப் படுகின்றனா

ஆர் சி தாமரத்தினம்,
உதவி அரசாட்சி எச்சனடுக்காக

வணிக கச்சேரி,
1957 ம் ஆண்டு பெப்ரவரி 7 ந ல

நாடுவந்த அறிவித்தல்

பு 454

1948 ம் ஆண்டின் முடிக்குரிய காணிப் பிரமாணங்களின் 21 (2) ம பிரிவின்கீழ் அறிவித்தல்

வேபசுவெல் ஸ்ரீ விகாரவாதனை சமீத்திய நம்பிக்கைப் பொறுப்பாளரான திரு அதத்தையக முடியாணசலாகே புகுசிறுலவும றறையக முடியாணசலாகே அபடிகாமியும், இடமகம் கிராமத்திலிருந்து ஏ 0, றா 2, ப 33 முடிக்குரிய காணியை, 17 ம படத்தில் 102-103 ம துண்டி லிருந்து குத்தகையாகத் தருமபடி விண்ணப்பித்ததுள்ளனா

2 இந்நிலம் 17 ம படத்தில் 16ரி 29ரியும் ஆகிய துண்டுகள் 16ரி 29 துண்டு திருப்பி அளந்த பின்னா, 101, 102 ம துண்டுகளாகப்

பிரிக்கப்பட்டது 102, 103 ம துண்டுகளை மற்றும் நிபந்தனைகளோடு பின் வருவனவற்றிற்கும் அமைய குத்தகையாகக் கொடுக்கும்படி உத்தேசிக்கப்பட்டிருக்கிறது

(அ) வாடகை ரூபா 4 25 வருடத்திற்கு ,

(ஆ) குத்தகையாளா இந் நிலத்தை ஓர் புத்த ஆயம் கட்டப் பாவிகலாமேயன்றி வேறு ஒன்றுக்கும் பாவிக்கப்படாது ,

(இ) குத்தகையாளா குத்தகை தொடங்கி 5 வருட காலத்திற்குள் வதுளை மாவட்ட அரசாங்க அறிபின் திருத்திப்படுமபடி, சபா மண்டபத்தையும், வாசிகசாலையும் மற்றகட்டிடங்களையும் கட்டி முடிக்க வேண்டும்

(ஈ) குத்தகையாளா குத்தகை தொடங்கி ஆறு மாத காலத்திற்குள் பொது நம்பிக்கைப் பொறுப்பாளரால் அங்கீகரிக்கப்பட்ட உறுதி மூலம் இக் கோயிலை அபாபனிக்க வேண்டும் அவலிதம் செய்யும்கால அந்நிலத்தை விகாராதிபிபேரில் அல்லது நம் பிக்கைப் பொறுப்பாளா பேரில் 99 வருடத்திற்கு அபாபனிக்க வேண்டும்

3 குத்தகை வழங்கக்கடாதென இத்திகதியிலிருந்து ஆறு மூழமைக் குள் செல்லுபடியான காரணங்கள் காட்டினுள்ளறி இது வழங்கப்படும்

டபிளூ டபிளூ ஜே மெண்டல்,
காணி அதிகாரிக்காக

கொழும்பு,
1957 ம் ஆண்டு மார்ச் 1 ந ல

விளம்பரம்

1957 ம் ஆண்டு பங்குனி (மாாச) மாதம் 15 ந் திகதி வெள்ளிக்கிழமை அரசாங்க விடுமுறையாக விருப்பதால், 1957 ம் ஆண்டு பங்குனி (மாாச) மாதம் மூன்றாவது கிழமைக்குரிய இலங்கை அரசாங்க வாததமாணப் பத்திரிகை 1957 ம் ஆண்டு பங்குனி (மாாச) மாதம் 14 ந் திகதி வியாழக்கிழமை பிரசுரிக்கப்படுமென இத்தால் பொது ஂனங்களுக்குத் தெரிவிக்கப்படுகின்றது இவ் வாததமாணப் பத்திரிகையிற் பிரசுரிக்கப்படவேண்டிய சகல விளம்பரங்களும், விஞ்ஞாபனங்களும் 1957 ம் ஆண்டு பங்குனி (மாாச) மாதம் 11 ந் திகதி திங்கட்கிழமை பி ப 4 மணிக்குமுன் அரசாங்க அச்சுத்திற்கு வந்துசேரவேண்டும்

அரசாங்க அச்சகம்,
கொழும்பு,

1957 ம் ஆண்டு மார்சி (பெப்ரவரி) மாதம் 21 ந் திகதி

போரூட த சிலவா,
அரசாங்க அச்சகத் தலைவா

(Published by Authority)

PART III - LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately)

	PAGE		PAGE
Land Settlement Notices —		Land Sales by the Settlement Officers —	
Preliminary Notices	—	Western Province	—
Final Orders	—	Central Province	—
		Southern Province	—
		Northern Province	—
Land Sales by the Government Agents —		Eastern Province	—
Western Province	—	North Western Province	—
Central Province	—	North Central Province	—
Southern Province	—	Province of Uva	—
Northern Province	—	Province of Sabaragamuwa	—
Eastern Province	—	Land Acquisition Notices	353
North Western Province	—	Notices under the Land Development Ordinance	364
North Central Province	—	Land Redemption Notices	—
Province of Uva	—	Miscellaneous Land Notices	364
Province of Sabaragamuwa	—	Lands under Peasant Proprietor Scheme	—

PART V published with this Issue contains List of Applications for Licences to Ply Omnibuses or Hiring Car Services, &c

Land Acquisition Notices

THE LAND ACQUISITION ORDINANCE (CHAPTER 203)

Order No 2 of 1957

BY virtue of the powers vested in me by section 12 (1) of the Land Acquisition Ordinance (Chapter 203, as amended by section 2 of Ordinance No 51 of 1947, and adapted by the Order in the proclamation under section 88 (1) of the Ceylon (Constitution) Order in Council, 1946, published in the *Government Gazette Extraordinary* No 9,773 of September 24, 1947), I hereby direct each Government Agent, mentioned in column I of the Schedule hereto, or any other officer of the Crown authorized by him in that behalf to take possession, for and on behalf of Her Majesty, of the land respectively described in the corresponding entries in column 2 of that Schedule

Colombo, February 19, 1957

C P DE SILVA,
Minister of Lands and Land Development

Column 1	SCHEDULE	Column 2
	The land shown as—	
F 4118/Q 2108	The Government Agent, Lots 1, 2 and 3 in preliminary plan A 1,898 Colombo District	
F 4476/LH 422	The Government Agent, Lot 104 in supplement No 1 to final village plan 90 Kalutara District	
F 4850/LB 1246	The Government Agent, Lots 2, 4, 7, 8, 9, 10, 11, 15, 16, 17 and 19 in preliminary plan A 1,059 Matara District	

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 of 1954

Order under Section 36, Proviso (a)

ORDER No 61 OF 1957

Reference No LA/C 94/556 L416.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, I, Charles Perivalde Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent, or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent, and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule

Colombo, February 20, 1957

C P DE SILVA,
Minister of Lands and Land Development

I	SCHEDULE	II
<i>Government Agent, Assistant Government Agent, or other authorized officer</i>		<i>Description of Land</i>
The Government Agent, Galle District, or other officer authorized by him	An allotment of land called Keller's Glen, in extent about 4A OR 23 25P, situated in Godakanda Village, Four Gravets, Galle District, and bounded as follows — North by the land called Akkaragodagewatta, East by the lands called Karapitiyewatta and Kalawitigodella (in coconut), South by Himbure Karapitiya Road, West by the lands called Watugalawatta, Walpolagewatta and by the private road from Garstan Hill	

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Order under Section 36

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, I, Charles Perivalde Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Acquiring Officer referred to in column III of the Schedule hereto, or any other officer authorized in that behalf by such Acquiring Officer, to take possession of the land specified in the corresponding entry in column IV of that Schedule

Colombo, February 20, 1957

C P DE SILVA,
Minister of Lands and Land Development

SCHEDULE			
Column I	Column II	Column III	Column IV
Reference No	Order No 1957	Acquiring Officer	Description of Land
R/Q 48/J55 HA235	62	The Government Agent, Colombo District	Lot 11 in preliminary plan A 3,078
LD 4834/J55 L 278 (VE)	63	The Government Agent, Kandy District	Lot 115 in supplement No 4 to final village plan 112
LH/A/408—J55 E17	64	The Government Agent, Kalutara District	Lots 1 and 2 in preliminary plan A 4,003
LH/A 403/J/E/294	65	The Government Agent, Kalutara District	Lots 1, 4 and 5 in preliminary plan A 3,133
LD 4811/J54 T427	66	The Government Agent, Kandy District	Lots 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 and 11 in preliminary plan A 2,348
LR 1420/J54 L42	67	The Government Agent, Anuradhapura District	Lots 509, 511, 518, 519, 520, 521, 522, 523, 524, 525, 526, 527, 528, 529, 530, 531, 532, 533, 534, 535, 536, 537, 538, 539, 540, 541, 542, 543, 544, 545, 546 and 547 in supplement 5 to I S P P 2
LD 4344/J/AL/1145	68	The Government Agent, Kandy District	Lots 1 and 2 in preliminary plan A 1,691
LA/C 37/J55 L14	69	The Government Agent, Galle District	Lots 1, 2 and 3 in preliminary plan A 1,615
LA/C 34/J54 L254	70	The Government Agent, Galle District	Lots 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 and 16 in preliminary plan A 1,601
LQ/A 5—J/LLD/376/53	71	The Government Agent, Polonnaruwa District	Lot 264 in supplement 5 to Inset 11 of final topo plan 9
MA/AC/2576/53—J54 LG35	72	The Municipal Commissioner, Colombo	Lots 1, 3, 4 and 5 in preliminary plan A 3,835
MA/AC/1437/53—J/LG/491/53	73	The Municipal Commissioner, Colombo	Lot 15 in preliminary plan A 3,747
MA/AC/93/53—J/LG/406/53	74	The Municipal Commissioner, Colombo	Lots 6, 7, 8, 13, 14, 15 and 16 in preliminary plan A 3,803

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Order under Section 36, Proviso (a)

ORDER No 75 OF 1957

Reference No LM 5647/J 56 E 430

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule

Colombo, February 20, 1957

C P DE SILVA,
Minister of Lands and Land Development

I	II
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	<i>Description of Land</i>
The Government Agent, Kegalla District, or other officer authorized by him	A portion, in extent about 2 acres, out of the land called Rosyth Estate, situated in Karadatiyana Village, Kandegedera Wasama, Belgal Korale, Kegalla District, and bounded as follows — North and east by the remaining portions of the same land, South by remaining portion of the same land and estate road, West by estate road

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Declaration under Section 5

I Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about one acre, from the land called Ambagahawatta *alias* Alubogahawatta, situated at Nedungomuwa, Sivane Korale West, Meda Pattuwa, Colombo District, and bounded as follows —

North by remaining portion of the same land claimed by Messrs H P Wickremarachchi, G P Wickramarachchi, W C L Perera, P P Wickramarachchi, M P Wickramarachchi and Dona Poralenthina Perera,
East by Sivrahmulla cart road,
South by a portion of the same land claimed by Mr Charles Perera,
West by Ratupaswala Henegama P W D road

(The land is described as lot A (Part) and Lot B in private survey plan No 848 dated April 8, 1918, prepared by Mr S S Ratnam, Licensed Surveyor)

Reference No QA 322/J 56 E 244,
Colombo, February 6, 1957

C P DE SILVA,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

(1) A portion, in extent about 50' x 3' from the land called Delgahawatta, situated in Kendalyaddapaluwa, Sivane Korale West, Adicari Pattuwa, Colombo District, and bounded as follows —

North, east and west by V C road,
South by remaining portion of the same land

(2) A portion, in extent about 343' x 3' from the land called Madugahawatta, situated in Kendalyaddapaluwa, Siyane Korale West, Adicari Pattuwa, Colombo District and bounded as follows —

North and east by V C road
South and west by V C road and portions of the same land

(3) A portion, in extent about 50' x 3' from the land called Delgahawatta, situated in Kendalyaddapaluwa, Siyane Korale West, Adicari Pattuwa, Colombo District, and bounded as follows —

North by remaining portion of the same land,
East, south and west by V C road

(4) A portion, in extent about 172' x 3' from the land called Madugahawatta, situated in Kendalyaddapaluwa, Siyane Korale West, Adicari Pattuwa, Colombo District, and bounded as follows —

North by remaining portion of the same land,
East by the land called Delgahawatta,
South and west by V C road

Reference No Q B 221/J 56 LG 13
Colombo, January 10, 1957

C P DE SILVA,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about $\frac{1}{4}$ acre from the land called Gamage Nambyawalakumbura, situated in Udawela Village, Pasdun Korale East, Kalutara District, and bounded as follows —

North by KL/Udawela Sinhalese Mixed School garden (Crown),
East and south by the remaining portions of the same land,
West by Udawela V C Road

Ref No J56 E418,
Colombo, February 6, 1957

C P DE SILVA,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

(1) A portion, in extent about 5 1 perches from the land called Uratudawa Owita situated in the village of Madurawala, in Raigam Korale, Kalutara District, and bounded as follows —

North by Yale Ela,
East by Rubber Estate claimed by K M T Alwis and others,
South by fields claimed by Charlis Samarakone,
West by Owita claimed by G Wangatunga

(2) A portion, in extent about 2 6 perches from the land called Uratudawa Owita, situated in the village of Madurawala, in Raigam Korale, Kalutara District, and bounded as follows —

North by Yale Ela,
East by Rubber Estate claimed by K M T Alwis and others,
South by fields claimed by Charlis Samarakone,
West by Owita claimed by G Wangatunga

(3) A portion, in extent about 1 rood, 0 8 perches from the land called Uratudawa Owita, situated in the village of Madurawala, in Raigam Korale, Kalutara District, and bounded as follows —

North by Yale Ela,
East by P W D Road,
South by fields claimed by S W Danis Appu and others,
West by Owita claimed by G Wangatunga

(4) A portion, in extent about 10 2 perches from the land called Uratudawa Owita, situated in the village of Madurawala, in Raigam Korale, Kalutara District, and bounded as follows —

North by Yale Ela,
East by P W D Road,
South by fields claimed by S W Danis Appu and others,
West by Owita claimed by G Wangatunga

(5) A portion, in extent about 5 1 perches from the land called Kadurugaha aswedduma, situated in the village of Madurawala, in Raigam Korale, Kalutara District, and bounded as follows —

North by fields claimed by D H Jayawardena and others,
East by Owita claimed by D G Wangatunga,
South by Yale Ela,
West by fields claimed by D G Wangatunga and others

(6) A portion, in extent about 33 1 perches from the land called Kadurugaha aswedduma, situated in the village of Madurawala, in Raigam Korale, Kalutara District and bounded as follows —

North by fields claimed by D H Jayawardena and others,
East by Owita claimed by D G Wangatunga,
South by Yale Ela,
West by fields claimed by D G Wangatunga and others

(7) A portion, in extent about 5 1 perches from the land called Kadurugaha aswedduma, situated in the village of Madurawala, in Raigam Korale, Kalutara District, and bounded as follows —

North by fields claimed by D H Jayawardena and others,
East by Owita claimed by D G Wangatunga,
South by Yale Ela,
West by fields claimed by D G Wangatunga and others

Ref No J/LLD/2737/LH/B 85,
Colombo, August 30, 1955

P B BULANKULAME,
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about 0A 0R 4 40 P out of the land called Kalugalahena, situated in Munagama Village, D R O's Division, Raugam Korale, Kalutara District, and bounded as follows —

North by the land called Nara Kindura, claimed by C B Podisinghe Perera,
East by Cart Road from Munagama to Millawa,
South and west by remaining portions of the same land

Ref No J56 LG 343,
Colombo, January 29, 1957

C P DE SILVA,
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

(1) An allotment of land, in extent about 6 5 perches, called Ratnayakegederawatte, situated in Alawatugoda Village, D R O's Division of Harispattuwa, Kandy District, and bounded as follows —

North by Kandy-Jaffna Road,
East by remaining portion of the same land,
South by Kandy-Jaffna Road,
West by Kandy-Jaffna Road

(2) An allotment of land, in extent about 4 75 perches, called Ratnayakegederawatte, situated in Alawatugoda Village, D R O's Division of Harispattuwa, Kandy District, and bounded as follows —

North and west by irrigation channel,
East and south by Kandy-Jaffna Road

(3) An allotment of land, in extent about 17 perches, called Asweddumekumbura, situated in Alawatugoda Village, D R O's Division of Harispattuwa, Kandy District, and bounded as follows —

North by part of the same land and Kandy-Jaffna Road,
East by Kandy-Jaffna Road and irrigation channel,
South by irrigation channel,
West by remaining portion of the same land

Ref No J 56 T 335/LD 4959,
Colombo, January 9, 1957

C P DE SILVA,
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

No LD 4773

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

Two allotments of land called Puwakgahakandurakumburewanatha in extent 0 A 0 R 31 2 P, situated in Henwala Village, Udagampaha Korale, Pata Dumbara Division, Kandy District, surveyed and described as lots 1 and 2 in preliminary plan A 2,216.

Ref No J/AF/685/53,
Colombo, February 9, 1957

C P DE SILVA,
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

(1) A portion, in extent about 3½ acres from the Northern portion of the land called Liyanage Hena, situated at Thihagoda Village, Gangaboda Pattu, Matara District, and bounded as follows —

North by the remaining portion of the same land,
East by the land called Liyanage Hena,
South by Thihagoda Junior School premises (Crown),
West by Matara-Kamburupitiya P W D Road

(2) A portion, in extent about 1½ acres from the land called Liyanage Hena, situated at Thihagoda Village, Gangaboda Pattu, Matara District, and bounded as follows —

North by Thihagoda Junior School premises (Crown) and the land called Liyanage Hena,
East by Matara-Hakmana P W D Road,
South by the land called Pambadeniya Paranawatta,
West by Thihagoda Junior School premises (Crown) and Matara Kamburupitiya P W D Road

Ref No J 55 E20—LB 2247,
Colombo, February 6, 1957

C P DE SILVA,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

(1) A portion in extent about 222' x 4' 6" from the land called Hathkumbura, situated in Dodampahala West Village, Wellaboda Pattuwa and Four Gravets, Matara District, and bounded as follows —

North by a footpath,
East by the land called Medakumbura,
South by remaining portion of the same land,
West by P W D road

(2) A portion in extent about 210' x 4' 6" from the land called Medakumbura, situated in Dodampahala West Village, Wellaboda Pattuwa and Four Gravets, Matara District and bounded as follows —

North by a footpath,
East by a footpath
South by remaining portion of the same land,
West by the land called Hathkumbura

(3) A portion in extent about 210' x 4' 6" from the land called Medakumbura, situated in Dodampahala West Village, Wellaboda Pattuwa and Four Gravets, Matara District, and bounded as follows —

North by remaining portion of the same land,
East and south by footpath,
West by the land called Medakumbura

(4) A portion in extent about 222' x 4' 6" from the land called Medakumbura, situated in Dodampahala West Village, Wellaboda Pattuwa and Four Gravets, Matara District, and bounded as follows —

North by remaining portion of the same land,
East by the land called Medakumbura,
South by a footpath,
West by P W D road

Reference No J 55 LG 324—LB 2262,
Colombo, January 3, 1957

C P DE SILVA,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

An allotment of land in extent 12A 1R 22P, out of the land called Glen Alpin Group surveyed and depicted as lot 85 in V P 83 (part of old lot 63), situated in Kottagoda Pallegama Village, Ralpola Korale, Yatkinda Division, Badulla District, and bounded as follows —

North by Galge Kandura, depicted as lot 65 in V P 83,
East by lot 86 (part of old lot 63) in V P 83,
South by Senamakandura, depicted as lot 61 in V P 83,
West by lot 84 (part of old lot 63) in V P 83

Ref No J 54 L 108 (VE),
Colombo, February 9, 1957

C P DE SILVA,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about 3 rods from the land called Kadawatta, Eritawatta, Perawatta, &c (lot 93 in V P 911), situated in Butkanda Village, Kolonnagam Pattuwa, Kolonna Korale, Ratnapura District and bounded as follows —

North by Butkanda Government Sinhalese Mixed School premises (lot 108 in V P 911 or lot 1 in P P A 236) and remaining portion of lot 93 in V P 911 (paddy),
East by Butkanda Government Sinhalese Mixed School premises (lot 108 in V P 911 or lot 1 in P P A 236),
South by remaining portions of lot 93 in V P 911,
West by remaining portions of lot 93 in V P 911

Ref No J 56E 254,
Colombo, January 30, 1957

C P DE SILVA,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about 1 acre from the land called Rattorawattihena, Dalukgahahena, Udawattihena, situated in Denawaka Pathakada Village, Nawadun Korale, Ratnapura District (lot 90 in F V P 161), and bounded as follows —

North and east by remaining portions of the same land,
South by V C Road and land of Narangoda Government Sinhalese Mixed School,
West by garden of Narangoda Government Sinhalese Mixed School and remaining portions of the same land

Ref No J 56 E 43,
Colombo, January 18, 1957

C P DE SILVA,
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about 200' × 10' from the land called Kankanigewatta (lot 206 in F V P 182), situated in Idangoda, Kuruwita, Kuruwita Korale, Ratnapura District, and bounded as follows —

North by lot 205 in F V P 182,
East by lots 359 and 360 in F V P 182,
South by lot 360 in F V P 182,
West by remaining portion of the same land

Ref No J 56 H 314,
Colombo, February 6, 1957

C P DE SILVA,
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

Portions, totalling in extent approximately 29 A 3 R 15 P out of the lands called Dalukgaladeniyahena, Dalukgaladeniya, Udahagasmulledeniya, Pahalanahagasmulledeniya, Budunékumburedeniya, Midellawaguredeniya, Dikdeniyalanda, Rukmaladeniya, Galketiadeniya, &c, being lots 5½, 8, 9 (part), 13 (part), 13½, 17 (part), 20 (part), 21 (part), 22 (part), 42 (part), 43 (part), 44 (part) and 45 (part) in F V P 283 and which are a part of Karapinchu Division of Palmgarden Group, Ratnapura (exclusive of the cart road from Karapinchawatta to main road), situated in Kitulpe Village, Udapattu, Kuruwita Korale, Ratnapura District, and bounded as follows —

North by village boundary,
East by lots 10, 9 (part), 13 (part), 22 (part), 15, 19, 21 (part) and 17 (part) in F V P 283 and cart road,
South by lots 20 (part), 21 (part), 45 (part), 46 (part), 47 (part), 43 (part), 42 (part) and 187 in F V P 283 and Katuwelbate Dola,
West by lots 13 (part) and 5 in F V P 283 and Udahanagasmulla Ela

Ref No J55 A 177
Colombo, January 18, 1957

C P DE SILVA,
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

Two blocks of land totalling in extent about 2 acres out of the land called Ganepalla Estate, situated in Ganepalla Village, Ganepalla Wasama, D R O's Division of Dehigampal Korale and Lower Bulathgama, Kegalla District, and bounded as follows —

- (1) North by Ekki Oya,
East and west by the land called Nagahahena;
South by V C road
- (2) North by V C road,
East, south and west by remaining portions of the same land

Reference No J/56 E 363/LM 5629
Colombo, February 6, 1957

C P, DE SILVA,
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

Notice under Section 31 (b)

I, N B M Seneviratne, Additional Assistant Government Agent of the District of Colombo in terms of section 31 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, hereby give notice that the under-mentioned amounts being compensation for the acquisition of lands described in the Schedule hereto, have been paid into Court to the credit of the cases stated against them, to be drawn by the persons entitled to the amounts

The Kachcheri,
Colombo, February 18, 1957

N B M SENEVIRATNE,
Additional Assistant Government Agent

SCHEDULE

Land	Amount		Case No
	Rs	c	
Gonakagahawatta situated at Nakandapola, described as lot 3 in preliminary plan A 3,320	40	0	Court of Requests, Gampaha, No 6,972

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

Notice under Section 7

Reference No Q B 117/J 54 T 38.

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Description of the lands to be acquired

Preliminary plan No A 3,971 Village—Botale Pahalagama

Lot No	Name of Land	Description	Name of Owner	Extent		
				A	R	P
1	Miniranpolahena	Road contains 3 coconut trees 20 years	R P Senanayake of Woodlands, Kanatte Road, Borella	0	1	28 9
2	Do.	Road contains a rubber plant 2 years	M H A Simon Appuhamy, Botale Pahalagama, Ambepussa	0	0	29 6

Lot No	Name of Land	Description	Name of Owner	Extent		
				A	R	P
3	Siyambalahawatta	Road contains 1 coconut tree 20 years	G Charlis Singho of Botale Pahalagama, Ambepussa	0	0	5
4	Do	Road	D P Punchihami of Botale Pahalagama, Ambepussa	0	0	4 1
5	Do	do	M K Jane Nona of Botale Pahalagama, Ambepussa	0	0	2 5
6	Mirigankanda	do	M K Jane Nona and M K Ango Nona, both of Botale Pahalagama, Ambepussa	0	0	21 6
7	Dambagahawatta	Road contains 1 coconut tree 25 years	D Cornelis Singho of Botale Pahalagama, Ambepussa	0	0	32
8	Karandenyawatta <i>alias</i> Peragahapathalawatta	Road contains 2 coconut trees 25 years, 16 areca nut trees 10 years and 1 nedun tree 8 years	D Deedrasingho of Botale Pahalagama, Ambepussa	0	1	3
9	Ranagala Estate	Road contains 2 coconut trees 30 years	Dudley Senanayake and R P Senanayake, both of Woodlands, Kanatte Road, Borella	0	2	23 6
9½	Karandenyawatta <i>alias</i> Peragahapathalawatta	Road	D Deedrasingho of Botale Pahalagama, Ambepussa	0	0	0 1
10	Bogahalanda	Road contains 2 coconut trees 30 years	K D K Banda Appuhami, Botale Pahalagama, Ambepussa	0	0	23 5
11	Do	Road	K W Juwanis Appuhami, Botale Pahalagama, Ambepussa	0	0	11 2
12	Galabodawatta	do	K C Edmund, K C Willam, K C Yothan, K C Elbe Nona, K C Ashu Nona, all of Botale Pahalagama, and K C Thomas Singho (address not known)	0	0	31 2
13	Do	Garden contains 1 areca nut tree 20 years	K C Edmun, K C Willam, K C Yothan, K C Elbe Nona, K C Ashu Nona, all of Botale Pahalagama, and K C Thomas Singho (address not known)	0	0	2 3
14	Do	Road	K C A Sarnelis Singho and D Sediris Singho, both of Botale Pahalagama, Ambepussa	0	0	19 7
15	Do	do	do	0	0	5 6
16	Do	do	H D Cornelis Appuhami, Botale Pahalagama, Ambepussa	0	0	2 2
17	Do	do	K C A Sarnelis Singho, K C A Edmund Singho, K C A Agoris Appuhami, all of Botale Pahalagama, Ambepussa	0	0	7 4
18	Do	do	K A Carols Appuhami, Botale Pahalagama, Ambepussa	0	0	1
19	Do	do	K C A Sarnelis Singho of Botale Pahalagama, Ambepussa	0	0	10 5
20	Iyagalawatta	do	K D Edwin of Botale Pahalagama, Ambepussa	0	0	7 4
21	Do	Rock	do	0	0	9 6
22	Do	Road	D P Jamis Singho, D P Jakolis Singho, D P Edwin Singho, D P Thomas Singho, D P Sarnelis Singho, D P Jayatissa, D P Melli Hamine, D P Jane Nona, D P Leelawathie, D P William Singho, all of Botale Pahalagama, Ambepussa	0	0	12 6
23	Do	Rock	do	0	0	8 5
24	Mirigankanda	Road	Crown	0	0	1 6
25	Do	do	Crown cultivated by L Daniel Singho	0	0	15 7
26	Do	do	Crown cultivated by K A Carolis Appuhami	0	0	5
27	Do	do	Crown cultivated by K A Carolis Appuhami	0	0	35 3
28	Do	do	Crown	0	0	4 9
Total				3	1	5 6

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the D R O's Office, Mirigama, on the dates and time stated below, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before April 2, 1957, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount

Lot No	Date	Time
1-15	9 4 57	10 0 a m
16-28	9 5 57	10 0 a m.

The Kachcheri,
Colombo, February 23, 1957

N B M SENEVIRATNE,
Additional Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Notice under Section 7

Reference No R/Q 4693/30

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose -

Description of the lands to be acquired

Lot	Name	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Pelakotuwewatta, part of assessment No 21, Nagahamulla Road	Garden contains 1 coconut tree 10 years, 1 mango tree 8 years and 1 jak plant 3 months	P A David Perera of 21, Nagahamulla Road, Wellampitiya	0	0	0 8
3	Elhenewatta, part of assessment No 25, Nagahamulla Road	Garden contains 1 coconut tree 14 years, 1 jak tree 8 years and 1 ambarella tree 1 year	B M Eshu Perera of 25, Nagahamulla Road, Wellampitiya	0	0	1 0
4	Millagahawatta, part of assessment No 33, Nagahamulla Road	Garden contains 1 cashew tree 5 years	K J P Waidyaratne of 33, Nagahamulla Road, Wellampitiya	0	0	1 0
5	Do	Garden contains 3 cashew trees 4 years and part of a bamboo bush	D A Welikala of 204, Kolonnawa Road, Wellampitiya	0	0	7 7

Lot	Name	Description	Name of Claimant	Extent		
				A	R	P
6	Kurunduwatta, part of assessment Nos 35 and 37, Nagahamulla Road	Garden contains 14 coconut trees 40 years, 5 coconut trees 10 years, 8 jak trees 20-25 years 4 jak trees 5 years, 16 arecanut trees 20 years, 7 mango, 13 arecanut, 1 kitul, 1 jambu, 12 anona, 1 madatriya, 1 kottan, 1 domba tree 2-12 years, and part of a bamboo bush	S D Abraham Appuhamy of Nagahamulla Road, Wellampitiya	0	1	62
7	Deniyakotuwa, part of assessment No 39, Nagahamulla Road	Garden contains 1 coconut tree 30 years 1 arecanut tree 5 years, 1 cashew tree 15 years, 1 kottan and 2 anona trees 2-4 years	W A Charles Perera of 39, Nagahamulla Road, Wellampitiya	0	0	39
8	Nagahawatta, assessment No 199, Kolonnawa Road	Bare land	T A Nonahamy of 211/2, Panchikawatta Road, Colombo	0	0	133
9	Nagahawatta, assessment No 197, Kolonnawa Road	Garden contains 4 coconut, 1 jak and 1 arecanut trees 25-40 years	M D H Chandrasekera of 254, Kolonnawa Road, Wellampitiya	0	0	38
10	Kiripellagahawatta, part of assessment No 26, Nagahamulla Road	Garden contains 9 coconut, 1 bread fruit, 3 arecanut trees 30-45 years, 1 kitul and 7 orange trees 2-5 years and 3 plantain bushes	Sita Amarasinghe of 219, Kolonnawa Road, Wellampitiya	0	0	70
11	Kiripellagahawatta, part of assessment No 24, Nagahamulla Road	Garden contains 1 coconut 2 jak and 2 arecanut trees 25-35 years	U Don Siriwardana of 24, Nagahamulla Road, Wellampitiya	0	0	25
12	Kiripellagahawatta, part of assessment No 22, Nagahamulla Road	Garden contains 3 coconut trees 40 years, 2 arecanut trees 20 years, 3 arecanut trees and 1 bilim tree 2-5 years and 2 plantain bushes	H Alcee Perera of 22, Nagahamulla Road, Wellampitiya	0	0	37
13	Ehalagahawatta, part of assessment No 20, Nagahamulla Road	Garden contains 1 bilim tree 20 years, 1 arecanut tree 10 years and another arecanut tree 1 year	W Delohamy of 20, Nagahamulla Road, Wellampitiya	0	0	10
14	Ehalagahawatta, part of assessment No 18, Nagahamulla Road	Garden contains 1 jak tree 50 years, 1 coffee and 1 moonamal tree 10 years	M Margaret Alwis of 18, Nagahamulla Road, Wellampitiya	0	0	15
15	No assessment number	Path	M Margaret Alwis of 18, Nagahamulla Road, Wellampitiya, and N Martina Perera of 18/1, Nagahamulla Road, Wellampitiya	0	0	03
16	Ehalagahawatta, part of assessment No 16, Nagahamulla Road	Garden contains 1 coconut tree 30 years and 1 uguressa tree 20 years	M Margaret Nona, M Emi Nona, M Magi Nona, and M Marthin Singho, all of 16, Nagahamulla Road, Wellampitiya	0	0	15
17	Ehalagahawatta, part of assessment No 14, Nagahamulla Road	Garden contains 1 coconut tree 50 years and a plantain bush	M H Somawathie and W A Leelawathie, both of 14, Nagahamulla Road, Wellampitiya	0	0	11
18	Ehalagahawatta, part of assessment No 20, Nagahamulla Road	Garden contains 1 arecanut tree 20 years and 4 plantain bushes	B Dabilin Perera of 12, Nagahamulla Road, Wellampitiya	0	0	08
19	Ehalagahawatta, part of assessment No 10, Nagahamulla Road	Garden contains 1 jak tree 30 years, 3 arecanut 3-8 years, and 2 kitul trees 1 year	S Don Richard Appuhamy of 10, Nagahamulla Road, Wellampitiya	0	0	06
20	Ehalagahawatta, part of assessment No 19, Frazer Road	Garden contains 4 cashew trees 4 years	Mrs Helen de Abrew of 4, Frazer Road, Kolonnawa, A J W Wijesinghe of 5, Frazer Road, Kolonnawa, Mrs John Soysa, 6, Frazer Road, Kolonnawa	0	0	190
21	Ehalagahawatta, part of assessment No 17, Frazer Road	Garden (no cultivation)	K Dharmasiri Thero of 17, Frazer Road, Kolonnawa	0	0	185
22	Elhena, part of assessment No 2, Nagahamulla Road	Garden contains 5 coconut trees 30 years, 2 jak trees 40 years 1 arecanut, 1 kon, 2 kottan trees 5 years, 1 goraka 1 year and 1 kenda tree 20 years	Heirs of Atukoralalage Wilham Perera of 2, Nagahamulla Road, Kolonnawa	0	0	279

DATES OF INQUIRIES

Lots 1, 3, 4 and 5 at 10 a m on April 24, 1957
 Lots 6, 7, 8 and 9 at 2 30 p m on April 24, 1957
 Lots 10 11, 12 and 13 at 10 a m on April 25, 1957
 Lots 14, 15 and 16 at 2 30 p m on April 25, 1957
 Lots 17, 18, 19 and 20 at 10 a m on April 26, 1957
 Lots 21 and 22 at 2 30 p m on April 26, 1957

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, as above, and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before March 30, 1957, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
 Colombo, February 25, 1957

U A GUNERATNE,
 Assistant Government Agent of Colombo District

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Notice under Section 7

Reference No L D 4862

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

Three allotments of land in extent 6A 2R 4P, called and known as Kirimadittihena footpath and Munwattihena, situated in Demanhandiya Village, Udasiyapattu North Korale, Uda Dumbara Kandy District, and more particularly described as lots 1, 2 and 3 in preliminary plan No A 2,392, claimed by M N L Janambo and M A N L Sariffa Umma of Kurugoda

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri on May 2, 1957, at 11 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before April 27, 1957, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

All deeds and documents in support of their interest in the land and amount of compensation asked for, should be produced at the inquiry

The Kachcheri,
 Kandy, February 21, 1957

V P A PERERA,
 Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Notice under Section 7

Reference No L D 4914

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

A portion in extent, 0A 2R 05 3P from the land called Kiriwelgollewatta, situated in Haloluwa Udagama Village, Kulu gammanasiya Pattuwa, Harispattuwa Division, Kandy District, Central Province, surveyed and described as lot 1 in preliminary plan No A 2,398 and presently claimed by Gohagodage Upajeewa, Native Physician, Gohagoda, Katugastota

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on April 11, 1957, at 10 30 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before April 4, 1957, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

All deeds and documents in support of their interest in the land, and amount of computation asked for, should be produced at the inquiry

The Kachcheri,
Kandy, February 19, 1957.

V P A PERERA,
Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Notice under Section 7

Reference No LD 4909

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

A portion in extent 2A 0R 0P out of the land called Pujagoda Estate, situated in Kobbewala Village, Kandukara Ihala Korale, Uda Palata Division, Kandy District, Central Province, surveyed and described as lot 1 in preliminary plan No A 2,401 and presently claimed by R S Peipola, Esq, of Mahara, Gampola

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on April 11, 1957, at 11 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before April 4, 1957, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

All deeds and documents in support of their interest in the land, and amount of computation asked for, should be produced at the inquiry

The Kachcheri,
Kandy, February 19, 1957

V P A PERERA,
Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Notice under Section 7

My Reference No L D 4925

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

An allotment of land called Pattiyalanda Kumbura, part of assessment No 21/1, Urugala Road, in extent 0A 0R 07 8 P, situated at Rambukwella, Ward No 5 Rambukwella, within the Town Council limits of Teldeniya, Palispattu Estate Korale, D R O's Division of Pata Dumbara, Kandy District, Central Province, and more particularly surveyed and described as lot 1 in P P A 2,347 and presently claimed by Mrs U M Ranmenika, Mrs U M Muthumenika, Mrs U M Heenmenika, all of Udawala, Teldeniya and M K Karunaratne, Mrs U M Kalumenika, both of Meegammana, Wattegama

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Kandy Kachcheri, on April 11, 1957, at 10 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before April 4, 1957, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

All deeds and documents in support of their interests in the land, and amount of compensation asked for should be produced at the inquiry

The Kachcheri,
Kandy, February 23, 1957

V P A PERERA,
Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Notice under Section 7

My Reference No L D 4921

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

An allotment of land called Pambahena Estate, in extent 6A 0R 10 1P, situated in Gonawela Village, Ambagamuwa Korale, D R O's Division of Uda Bulatgama, Kandy District, Central Province, and more particularly described as lot 47 in Supplement No 1 to F V P 104 and claimed by Mr T M Supramamiam Pillai of Pambahena Estare, Ginugathena

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on April 11, 1957, at 11 30 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before April 4, 1957, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

All Deeds and documents in support of their interests in the land, and amount of compensation asked for, should be produced at the inquiry

The Kachcheri,
Kandy, February 23, 1957

V P A PERERA,
Assistant Government Agent

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap 203)," section 5 to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, the lands getting submerged under the Nalanda Oya Reservoir Scheme, to wit

Supplement No 2 to F V P 83 Village—Porokaragama

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
443	Dalupattewewatta	Garden contains 5 coconut trees 5 years, 5 coconut trees 10 years, 27 kappok trees 4 years, 3 jak trees 10 years, 2 gansuriya 10 years, and thatched mud but	Pahalagedara Guruhami, Leeniya Kumara Appuhami, both of Kirioruwa, Akuramboda, Arambegedara Ranhami, Arambegedara Dingirala and Badulla gahamulawatte Dingiramma	0	1	1
444	Dalupattewatta	Garden contains 1 jak 5 years, and 1 mango 5 years	Agalawattegedara Ukkamma, Bogahagedara A John Rodrigo, Agalawattegedara Kudarala and Agalawattegedara Podihami	0	0	7
445	Maragahapitiyewatta	Garden contains 3 coconut trees 20 years, 6 coconut trees 12 years, 10 jak trees 20 years, 1 mango tree 10 years, 1 kaju tree 6 years, 8 kappok trees 4 years and 60 arecanut trees 20 years	Aluthgedara Kirihami	0	2	35
446	Panugollawatta	Garden contains 5 kappok trees 10 years, 1 arecanut tree 6 years and 5 plantain bushes 1 year	Unagahagedara Pinhami Korala	0	0	8
447	Maragahapitiyekumbura	Paddy field	Unagahagedara Pinhami Korala	1	1	17
448	Do	do	S S Kanagasabai of Nagolla Road, Matale	0	2	2
449	Do	do	Unagahagedara Pmhami Korala	0	1	32
450	Do	do	Udagedara Mudryanse, ditto Heenmenika ditto Bisomenika and ditto Punched Banda	0	1	25
451	Do	do	Arambegedara Kirihami	0	0	24
452	Do	do	Maha Arachchilagedara Panchurala and Maha Arachchilagedara Podihami	0	0	32
453	Do	do	Pihillegedara Ukkumenika, and ditto Dingiramma	0	2	30
454	Maragahapitiyekumbura	Paddy field	Porokaragama Pansala, Chief Trustee N Seelaratana Thero	0	1	33
455	Dehideniyawawagala	do	Imbulandanda Walauwe Dharmakeerthi (ex R M) of Palapatwela, Matale	0	3	6
455½	Hathamunepitiya	Chena	Mananwatta Walauwe Bandara Menika, Rathanapala Thero of Nagolla Pansala, Wahakotte and Saranankara Thero of Lenawala, Wahakotte	0	0	6
456	Egodapitiyehena	Chena contains 1 jak tree 25 years, 1 jak plant 5 years, and 12 kappok 12 years	Pihillegedara Appuhami	1	2	10
457	Dehideniyawawagala and Wagalakumbura	Paddy field	Pahalagedara Guruhami and ditto Ukku menika, both of Kirioruwa, Akuramboda	1	2	29
458	Egodapitiyahena	Chena	Fernando of Wattagama	1	0	34
459	Do	do	Arambegedara Ranhami, ditto Dingirala, ditto Dingiramma and ditto Gunaratnamenika	0	2	0
460	Do	do	Pihillegedara Panchurala	0	3	5
461	Do	Chena contains plantain bushes 3 months	Bogahagedara A John Rodrigo	2	2	12
463	Mutuganegewela and Egodapitiyahena	Paddy field, threshing floor and chena	Pihillegedara Appuhami	0	3	34
				A	R	P
		Paddy field		0	2	4
		Threshing floor		0	0	6
		Chena		0	1	24
464	Mutuganegewela and Mutukumaranegekumbura	Paddy field	Pahalagedara Guruhami and ditto Ukku menika, both of Kirioruwa, Akuramboda and Porokaragama Pansala, Chief Trustee N Seelaratana Thero	1	1	37
465	Dalupatttekumbura	Paddy field	Agalawattegedara Kalu Banda, ditto Ranhami and ditto Panchurala	0	1	23
466	Dalupatttekumbura	Paddy field	Hewahenpallage Amaradasa of 398, Trincomalee Street, Matale	0	1	0
467	Do	do	Badullagahamulawatte Ahsnona	0	1	6
468	Do	do	Guruhehelagedara Jeilabdeen of Elamal potha, Wahakotte	0	1	29
469	Do	do	Udumal Lebbelagedara Abdul Sahuman of Alutgama and Badullagahamulawattegedara Ahsnona	0	1	3
470	Do	do	Hewahenpallage Amaradasa of 398, Trincomalee Street, Matale	0	1	15
471	Do	do	Pihillegedara Panchurala and ditto Bandirala Abeyasingha	0	1	36
472	Do	do	Pihillegedara Dingiramma and Pihillegedara Menikrala Abeyasingha	0	2	18
473	Do	do	Pihillegedara Ukkumenika	0	1	12
474	Do	Paddy field and threshing floor	Badullagahamulawatte Ahsnona	0	1	29
				A	R	P
		Paddy field		0	1	16
		Threshing floor		0	0	13
475	Do	Paddy field	Pihillegedara Panchurala	0	3	39
476	Do	Paddy field and low jungle	Pahalagedara Guruhami of Kirioruwa, Akuramboda	0	2	23
				0	2	23
				A	R	P
		Paddy field		0	2	8
		Low jungle		0	0	15

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
477	Do	Paddy field	Paluwattegedara Dingirimenika	0	0	26
478	Do	do	Aluthgedara Tikirimenika of Kirioruwa, Akuramboda and Porokaragama Pan sala, Chief Trustee N Seelaratana Thero	0	0	28
479	Dalupattewela	do	Maha Arachchilalagedara Menikettana and Maha Arachchilalagedara Tikirimenika of Kirioruwa, Akuramboda	0	2	3
480	Egodapitiyahena	Chena contains 1 kappok tree 8 years, and 2 lime trees 8 years	Pihillegedara Bandirala Abesingha	3	3	38
481	Do	Chena	Maha Arachchilalagedara Podihami of Kirioruwa, Akuramboda	1	2	23
482	Dodangahakotuwwela	Paddy field	Pihillegedara Ukkumenika	0	1	10
483	Do	do	Paluwattegedara Dingirimenika	0	0	26
484	Do	do	Arambegedara Herathamī	0	0	34
485	Do	do	Pihillegedara Ukkumenika	0	1	15
486	Do	do	Selaya Umma of Alutgama, Wahakotte	0	2	36
487	Egodapitiyawatta	Garden contains 1 gansuriya tree 15 years, 4 coconut trees 18 years, 2 jak trees 8 years, 20 kappok trees 12 years, 2 pomegranate 8 years, 2 kaju trees 5 years, and 2 biling trees 5 years	Pahalawattegedara Mudiyanse	0	3	17
488	Do	Garden contains 11 jak trees 6 years, 40 kappok trees 10 years, 17 kappok trees 1 year, 3 arecanut trees 5 years, 1 coconut tree 15 years, 2 lime trees 3 years, and 3 lunumidella trees 5 years	Polambegedara Ranhami of Alutgama, Wahakotte	0	2	10
489	Do	Garden contains 1 coconut tree 50 years, 7 kappok trees 5 years, and 8 jak trees 4-8 years	Badullagahamulawattegedara Guruhami, ditto Ranhami, ditto Dmgiramma and ditto Tikirimenika	0	1	19
490	Alandugahakotuwwela and Alandugahakotuwe	Paddy field and garden contains 3 arecanut trees 15 years	Maha Arachchilalagedara Mudiyanse of Kirioruwa, Akuramboda	0	1	14
			Paddy field	0	0	39
			Garden	0	0	15
491	Alandugahakotuwwela	Paddy field	Pihillegedara Bandirala Abesingha	0	1	27
Total				33	0	18

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at Mt/Mananwatta Government School, on March 30, 1957, at 8 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests. Deeds, other documents relating to the claims should be produced at the inquiry

The Kachcheri,
Matale, February 23, 1957

A RATNAM,
Government Agent

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Reference No J 55 L367VE/LUN 27

I hereby give notice under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following allotments of land which are required for a public purpose

Description of the lands to be acquired

Plan Supplement No 12 to F V P 116 Village—Metipimbiya

Lot	Name of Land	Description	Claimants	Extent		
				A	R	P
302	Welhwatta,	Garden 20 years, contains 5 plaintain bushes and 4 erabadu trees and bund	U M Ukkubanda, U M Appuhamy, U M Sudumenika, U M Mutumenika and U M Heenmenika, all of Metipimbiya	0	0	39 2
303	Do	Garden 20 years, contains a jak tree 3 years, gravellea tree 20 years, mango tree 8 years, 2 kitul palms 10-15 years, 4 gravellea trees 3 years, 1 jak plant 2 years, 5 coffee plants 3 years, and vegetables	E M Sudu Banda, E M Punchi Banda, E M Mutu Banda, E M Mudiyanse, E M Kumarihamy and E M Bandara Menika, all of Ambegodagama, Bandara wela	0	0	26 4
304	Do	Vegetable garden contains a jak tree about 5 years	E M Ukku Menika, E M Mutu Menika and E M Ran Menika of Metipimbiya	0	0	26 6
305	Do	Garden contains 2 sapu trees and 5 kitul trees 3-7 years	A M Siyatu of Metipimbiya	0	0	30 4
306	Do	Vegetable garden contains vegetables and flower plants	E M Kuru Banda of Metipimbiya	0	0	24 1
307	Do	Garden contains 3 jak trees 20-40 years, 10 plaintain bushes and vegetables	U M Mutu Banda, U M Bandara Menika, U M Mudiyanse, U M Loku Menika, all of Metipimbiya and N M Sudu Banda of Nikapota	0	0	23 8
Total				1	0	10 5

All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agents duly authorized in writing, before me at the Education office, Bandarawela on April 11, 1957, at 9 30 a.m., and are hereby requested to notify me in writing in duplicate on or before April 2, 1957, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Badulla, February 21, 1957

R C THARMARATNAM,
Acquiring Officer, Badulla District

Notices under the Land Development Ordinance

G A Galle's No LE/LRO/LL/71
L C's No LRO/APL/2317

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Government Agent, Galle District, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, at 9 30 a m, on March 23, 1957, at the Kachcheri, Galle, to select persons to receive grants for the Crown lands particulars of which are given below

2. The grant will be subject to all the conditions contained in the First Schedule of the aforesaid Ordinance, as amended by Section 5 (1) of the Land Redemption Ordinance, of 1942, and Regulation 3 of the Land Redemption Regulations, 1948

3. Every applicant should attend the Land Kachcheri in person or depute someone to represent him

4. Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Government Agent, Galle District

Colombo February 23, 1957 A C L ABEYESUNDERE,
Assistant Land Commissioner

Particulars of Land referred to above

Lot No	Extent		Name of Permit holder or Applicant
	R	P	
Extract No 4 to V P 655 Village—Hyare			
1488	0	2 34	M K G Peter of Gileemale, Ratna pura
Sup No 1 to F V P 658 Village—Ihalagoda			
513	0	2 05	M K G Peter of Gileemale, Ratna pura
514	0	3 09	do

Miscellaneous Land Notices

LJ 454

NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE CROWN LANDS REGULATIONS, 1948

NOTICE is hereby given that Messrs Attanayake Mudiyansele Panchurala of Idamegedera, Idamegama, Ettampitiya, and Ratnayake Mudiyansele Appuhamy of Wepassawelegedera, Idamegama, Ettampitiya, the trustees of the "Sri Vihara wardena Samitiya", Wepassawela, have applied for a lease of lots 102 and 103 in F V P 17, in extent 0 A 2 R 33 P situated in the Village of Idamegama, Dehiwimpalata Korale, Udukanda Division of the Badulla District

2 The land applied for formed a part of lots 16T 29 and 16T in FVP 17 Lot 16 T 29—since surveyed as lots 101 and 102—was originally held on lease by the late Mr R M Panchurala of Pattiyaagedera, Bandarawela, for the construction of a Buddhist Temple The lease had been assigned to his son, Mr R M Sirwardena, who has since surrendered it to Government Lot 101 contains a row of boutiques and permanent plantations, while lot 102 contains 2 Vihares, a Dagoba, a Preaching Hall a Belfry and a Pahankanuwa Lot 103—since excised and surveyed from lot 16 T—has been applied for to serve as a means of access to the temple It is proposed to grant the application for lease of lots 102 and 103 subject to the following conditions, amongst others—

- Rent Rs 4 25 per annum,
 - The lessees shall, within 5 years from the date of the commencement of the lease, construct on the land to the satisfaction of the Government Agent, Badulla, a preaching hall and a library in addition to the buildings already erected on the land,
 - The lessees shall use the land as a site for a Buddhist temple and for no other purpose,
 - The lessees shall, within six months of the completion of the temple, dedicate it by deed approved by the Public Trustee In that event, the land will be leased to the Trustee or the Controlling Viharadhipathi of the Temple, as the case may be, for 99 years,
- 3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

Colombo, March 1, 1957

W W J MENDIS,
for Land Commissioner

NOTICE

IT is hereby notified for general information that in view of the Public Holiday on Friday, March 15, 1957, the *Ceylon Government Gazette* for the third week of the month of March, 1957 will be issued on Thursday, March 14, 1957 Therefore, all notices and advertisements for publication therein should reach the Government Press not later than 4 p m on Monday, March 11, 1957

Government Press,
Colombo 8, February 21, 1957

BERNARD de SILVA,
Government Printer